

Saiva Kala Viveka

Systematic Inquiry on
Timing of Temple Rituals

[Faded Tamil text, likely bleed-through from the reverse side of the page]

சிவசீடம் ||
வகுபுகாரம் ||

சுஜெஷ்டம் ஸம்ஸாரவாரியௌ நிஜிமாநந்ரீநன்முநமுநி
தாரயிஷ்டமபநு சநந்யவிஷ்டயெஸ்ரஸவாஹிய்யோநம்
வராகாராணிகம் வரநெஸ்ரம் காரிகாஹிவாதுஷாநாநஷா
விஸ்தாமாநிநு ப்ரணினாயெதே ததவெஷ்டாவி விதித
வாரநெவ । தெஷ்டம் ப்ராயாநெந்ரீந சிவவகுஜாம் தஜஜ்ஜதயா
கஷ்டணாஹிபுதிஷ்டாநாநு ப்ரதிஷ்டாநுத்வானாநு உத்வாஹி
ப்ராயஸிதானாநு சந்யாஸ்தீக்ஷாநீநு க்ரியாகதாவாநு
“ வநதஸ்ய வஸூரஹ்யஸ்ய சயஸ்ய வஸூரஹ்யஸ்ய ” உதி க்ரியாக்ரஹி
ப்ராயஸெய்ஷ்டாநெவநெஷ்டவ க்ஷெஷ்டம் விஜாமநெஷ்டம் வித
த்யு க்ஷெஷ்டம் விஜாமநெஷ்டம் ஸம்ஸூதிர்யு உஹவாநு ரிஷெஸ்ர
ரொ வ்யாஜிஹாரம் । “ சூத்ரவிவிநத்யேதரீநீந ” உத்ராஹி ப்ரா
ராணிகஹாரக்ரீநாஸ்த்யு ஶ்ரவமஹாஹிவிநஸாஹ்யஸ்ய
ரெவ ஹ்யாமாநாஹ்யு, சஷ்டாஹ்யஸ்ய உபிஷ்டெந்ரூணாஹிவதா
ரம் । சிவவிஷ்டே க்வவிஷ்டே வஸூதிரவி வராஹ்யாஹிஷ்டம் ஹ
வெஷ்டம் ஹவெய்ஷ்டம் வெஷ்டாய்யநெந்ரீநெவெஷ்டவெஷ்டெ
ய்ஷ்டெஷ்டம் சுயெஷ்டெஷ்டம் ந்யாஸெஷ்டம் வாலிஷ்டெஷ்டம்
ஸ்ரஹெஷ்டம் வாஸூஷ்டாஹிஷ்டெஷ்டம் தெய்ஷ்டெஷ்டம் தெ
விவவகுஜெயெதி ஸூஷ்டெஷ்டம் । காயகெஷ்டாஹிஷ்டம் கௌ
ஷ்டெஷ்டம் ஶூந்நவ்யுதிஷெஷ்டெ சிவவகுஜாய்ஷ்டம் உதி
தெஷ்டெஷ்டம் வ்யாஹ்யிஷ்டம் । கிஷ்டெஷ்டம் ஶூயாஷ்டெஷ்டம் । ஶூ
ஷ்டாஹிஷ்டம் ஶூஷ்டாஹிஷ்டம் ஶூஷ்டெஷ்டம் ஶூஷ்டெஷ்டெஷ்டம்
வாராணாஹிஷ்டம் । சுஷ்டெஷ்டம் ஶூஷ்டெஷ்டம் ஶூஷ்டெஷ்டம்
ஷ்டெஷ்டம் ।

வகுஜாஸ்தவ ஜாநஸிவாசியாயு: “ தருவஸ்யாந்நிவேஷ
 நாஜே-ஜிவவாஸாஜிவ்யாநம் சநஸ்யவ்யாயு” உதி |
 சுஜே-நிவிஸிவி கஷ்டுணாஜிக்ரியாகாணம் யயாகாணம்
 பெயநு-திஷ்ணி தவனவஸாஸுதம் வரஜிம் வடிஜிவாயு: ||
 சூலாந் க்ரியாணாஜிவிதகாமாதிசுரெ க்ரவாசிவாராஜிஷொஷ
 உதி ஜிவ்யாமஜிம் | சுத வனவ காரிகாஜிமஜெஷு- தததீபு
 ஷெஷ- க்ரியாவஸரெ வஸெஷாஜிவி கஜி-கணாம் காம
 நிண்டியம் இபுரகதம் | நடுவெவம் செவகாமவிவெகாஜி
 யா: ப்ரணீதெம் செகெய-க்யுஸஜா | காரிகாஜிமஜெஷு-
 தகு-தகு க்ரியாவஸரெ விஸகலிததயா இபுரகதெகெந
 காமவியாநஸ்ய ஜாமு-கூகாசு க்ரியாகாணாநுஷா-தது
 ணாம் வபு-சிவஸகய-யு-ஜெவாஸ்யாவதாரம் | யஜாஹம்:
 “ சுடுகெவ-ஜியா விநெ-த கிஜி-ய-ம் வவ-தம் ப்ரஜெசு |
 உஷஸ்யா-ய-ஸ்ய ஸஜி-வள-கொ விசாநு யதஜிவரெசு ”
 உதி ||

சஸ்ய ம்ருநா-தஸ்ய கவயிதா தகு-வவாநு சிவாமஜிவா
 மரவாந்-ணொ நிமஜிஜாநஸிவாசியாயு-வய-ம் | வனவிம
 ஜி-தா வ்யாவ-வ-நீ | சூ-தாய-பு-வ-கு-ஜி-வ-ப-கி: செவவா
 வாரவிவெகம் சூ-தயஜ-நம் செவவ-ப-திஷா-வி-யி: ஹாஷாஜிஜூ
 சுராணா-வ-ம-ஜி-ஹா-தீ-ய-ஸ-மீ-வெ-வ-வம் வி-பா-கொ-க-வி-ஸெ
 ஷ-த-க-வி-வ-ஹ-வ்ய-வ்யா க்ரியார-தொ-மெ-வம் உ-த-ஜி-ம-நா
 நயம் நிஜி-ஜி உதி வன-த-ஜி-வ்ய-க-த-ம் “ஸ-வெ-ஷ-ம் ஸ-ஜி-
 ணா-நா-டி” உ-த-ஜி-ஜி-ஸ-க-அ-ப-ந-ப-ய-தீ-ய-தெ |

ஸகமசெவக்ரியாஜாமாநாஜாமயாஜீநாம் கஷ்டுணவகு
 வகஸ்ய-திஷா-ஜி-க்யா-சு-ப-ய-ஜி-தம்-க-ஷ-ட-ண-ஸ்ய-ஹ-கு-ப-ரீ-க்யா
 யாம்-வா-ஸ-வி-ந-ஜி-ஸ-ஸ்ய-சி-வா-ஜா-ந-ஸ-ஜ-ஹ-ண-ஸ்ய-வா-ஸ-
 வ-கு-ஜ-யாம்-க-ஜ-ந-ரா-வ-ப-ண-ஸ்ய-ம-ஹ-வி-ந-ஜி-ஸ-ஸ்ய-வா-
 ம-ப-வி-யா-ந-ஸ்ய-வ்ரி-ந-ஜி-ப-தி-ஷா-யாம்-வா-லி-ஜ-ப-தி-ஷா-யாம்
 வி-வெ-ஸ-ர-ப-தி-ஷா-யாம்-ஸ-ஹ்-ப-ஹ-ண-ப-தி-ஷா-யாம்-ம-ள-ரீ-

பு-தி-ஷா-யா-ஸ-காமா-நீ-ர-ய-க்யா, ப்ர-தி-ஷா-ந-ந-நாம்-க்ரிய
 ஜாணா-நாம்-நி-த-ய-நெ-நி-தி-க-க-ஆ-ஜி-க-ஜி-க-ணாம்-நி-த-ய-க-ஜி-
 வ-கு-வ-ப-க-க்யா-ஹி-த-ய-வ-கு-ஜ-யாம்-வ-வி-சூ-ரா-ரொ-வ-ண-ஸ்ய-
 த-த-ந-ந-நாம்-காமா-ந-ஸி-ய-ய, த-த-ந-ந-நாம்-காமா-ந-ஸி-ய-ய-நாம்-ஜி-வ-
 வ-கு-ஜ-ம-ஹ-ய-யா-நா-ஜி-ஸ-ஸ-ஸ-ரா-ஜி-க-க-ஆ-ஜி-நாம்-நெ-நி-தி-க-க-நா-ஜி-
 ந-ந-நாம்-காமா-நா-ஜி-ய, வ-ஸ-ரா-த-ஜி-க-க-ஆ-ஜி-க-க-ஆ-ஜி-ய-நாம்-தீ-ய-
 நி-ண்ட-ய-ஸ்ய-ஸ-வ-ந-ஸ்ய-ஸீ-த-க-ஆ-ஜி-ஸ்ய-ஜ-ந-ந-க-கு-வ-கு-ஜ-
 யாம்-ஸ-ஸ-ரா-வா-ரா-ஜி-ஜி-ந-வா-ரா-ஹ-வா-ரா-வ-கு-ஜ-யாம்-ந-க-கு-வ-கு-
 ஜ-யாம்-ஹ-ஜ-வ-கு-ஜ-யாம்-ஹ-ஹ-வ-கு-ஜ-யாம்-க-நீ-ர-ஸ-ந-ஸ்ய-
 வ-ப-ஸ-ந-ஸ்ய-வ-ய-த-ய-ரா-யாம்-க-ஷ-டீ-வ-கு-ஜ-யாம்-ஜி-ள-கி-க-ம,
 ஹ-ண-ஸ்ய-ஜி-ம-ஜி-ஜ-வி-ஷ-க-ஸ்ய-ஸ-ஜ-வி-ஷ-க-ஸ்ய-கா-ஜி-ய-
 வ-கு-ஜ-யாம்-ஜி-க-ஆ-ரொ-வ-ண-ஸ்ய-வ-காமா-நா-வ்யாய-வ-
 கொ-ந-வ-ணா-ஸ-வொ-கெ-ம-ப-த-ந-வ-கு-ரா-ய-ஜி-ஸ- | உ-ச-
 செவ-வ-ஸி-நாம்-காமா-நாம்-நி-ண்ட-தி-ஜ-ந-க-க-ஆ-ஜி-ஸெ-
 வ-காம-வி-வெ-க-உ-தி-நா-ஜி-ஸ-ஜி-நி | ஜி-கு-க-ஹி-ம-ஜி-த-வ-ஸா
 ந-ஸெ-ர-கெ-வி-ஜி-நா-நி “ ஹ-ஜெ-த-த-த-ஜா-ஜி-ஹ-கு-ஜெ-த-
 உ-ஜெ-த-த-த-த-ந-வ-ஸா-நெ-ந-ய-கு-ந-த-ஜி-ஹ-கு-ஜெ-த-
 ய-ம்-நி-ம-ஜி-த-நி | ஹ-நெ-ஷ-ஜி-க-க-ஆ-ர-ணாம்-ஸ-ர-நெ-ந-கெ-
 ல-வ-க-க-ரா-சூ-ட-ஸ-உ-வ-ஹ-ஜெ- | காம-வி-யா-ந-காமா-ஜி-த-
 காம-ப-காம-ஸி-காம-ய-ய-ஜெ-ர-கி-ஸ-ஸ-ஸ்ய-த-ய-ர-ய-
 சி-வ-ஸா-ஸ-ஸ்ய-ம-ள-ர-வம்-வி-ஸ-ப-ந-வி-ஜ-ய-தெ |

சுடுகெவதஜிவ்யாநகருதயிக்ருத்யு கிணிவிஜிஸாஜி: |
 மணவதிஷ்டு உதி சஸ்ய நாஜி “ அஸிதவடிநிம-ஜெ-ஷெ-
 வனவ மூ-தொ-லா-வி-தி-ம-ண-வ-தி-ஷ்டு” உ-த-யெ-ஷெ-
 வ-தீ-ய-தெ | வ-ந-த-வொ-கெ-ம-ண-வ-தி-ஷ்டு-உ-த-யெ-
 வி-ஜி-நா-நி “ ஸா-ஜா-வ்ய-ஷெ-நம் ” உ-ஜெ-த-நி-வ-
 ந-ஜி-ஸெ-ப-ந-வி-ஜி-ஜெ- | வ-கு-வ-ப-ஷ-வ-ஸா-நெ-ந-ய-கு-
 நி-ஹ-ய-ர-ணா-ய-ம்-ப-க-கி-வ-நி | ஜி-க-க-ஆ-ர-ண-
 ம-ப-க-கி: உ-தி-அ-ள-ம-ந-ய-ய-க-க-ஆ-ஜி-
 தொ-வ-ம-ஜி-தெ | ஜி-கு-க-ஸ-காம-ய-ய-ம-ஜி-
 வ-ய-ஸெ-ர-

நக்சுத்ருதெவதாயிமறியீநகவாசு வுராவுரநவூரானெஹ வு
 ப்ருவெஷொகநக்சுத்ருதெவதாவு திவாசுஷிபாணஸ்டிராகாநு
 ப்ருவானொ மணவதிஹுஃ வஸூரூசு வாசகாநாஃ வுஃசி
 ஸளகயடூயஃ-ஃ நிஜவரிஸு ஶிஷுவிமணயு ப்ருதிஸ்டிராகு
 வளஷஃ ரெவதீ சுநிஃ ஸூரீதீதநயா ஶிஸா ததஹயடவிவரா
 ணெந வாசகெஷு மரீயலீஃ கருணாஶிஷுநகி ஶிஷு
 ரொ யாநு யாநு ம்ருநாநு விஷிஸு ஸும்துஃ நிஷிஷெ தாஃஸூ
 நயிஷிஷிஷு ததநுதிஷுஸ்டிராகவூரூவூநாவஸரெ ததஹி
 ஶுஸ்டிராகாநு ப்ருஷிணதயா நிஷிஷெஸு கெஷுஃஷிஷு ஸுஷெஷு
 ஶெவகாநாஃ ப்ருஷிஷிஷு ம்ருநாநிஷிஷிஷெஷுமரிஷிஷு வி
 ஶிஷுஸூரூஃம்துநாநி ஶுஷிஷிஷு கிணூயிஷிஷி விஸெஷுஃ |
 காமநிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ரெ தததிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 நாமிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ம்ருநுஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி

விஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ஶு சுநயுயநஸு நவநெநவெஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 வசிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 தஸு விஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி

சுஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி

வாராவசிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 தயா ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 கெஷு ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ப்ருஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி

ஸெவாஸவெஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ரணெந வநெந ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி

ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி
 ஶிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷிஷி

சிவமயம்.

மு க வு ரை.

உயிர்களிடத்து மிக்க கருணையுள்ளவராயும், பிறதைவங்க ளுக்குப் பொருந்தாத ஈசுவரன் என்னும் சப்தத்தால் குறிப் பிடப்பட்டவராயும், சக்தியுடன் கூடியவராயுமுள்ள பரமேசுவ ரர், எப்பொழுதும் ஸம்ஸாரமாகிற கடலில் முழ்கிய அள விறந்த உயிர்களைக் கரை சேர்ப்பதற்காக, காமிகம் முதல் வாது ளமீறான இருபத்தெட்டு ஆகமங்களை அருளிநூர் என்பது யாவருமறிந்ததே. அந்த ஆகமங்களில் முக்கியமாக சிவபூஜை யையும், இதற்கு அங்கமாக கர்ஷணம் முதல் பிரதிஷ்டையீடுகள வும், பிரதிஷ்டை முதல் உத்ஸவம் ஈராகவும், உத்ஸவம் முதல் பிராயச்சித்தமீடுகளும் உள்ள கிரியைகளையும், மற்றுமுள்ள தீக்ஷை முதலிய கிரியைகளையும், இதற்குப் பின் இது, என்னும் கிரியைகளின் முறையை அனேகமாகக் கொள்ளாமல் சில ஆக மங்களில் விரிவாகவும் சில ஆகமங்களில் சுருக்கமாகவும் சிவ பெருமான் கூறியுள்ளார். “ஆகமங்களாகிற அரண்யத்திற்கு (காட்டுக்கு) மயில் போன்றவளாயும்” என்னும் பெரியோரின் வாக்குக்கு இணங்க ஆகமங்கள் பிரவேசிக்க முடியாத அரண் யத்திற்கு. ஒப்பாக இருப்பதாலேயே, பத்ததிநூலாகிரியர் பதி னெண்மர் உற்பவித்தனர். (பத்ததி - வழி) சிவலிங்கமானது அருச்சிக்கப்பெற்றால் எல்லா சராசரங்களும் அருச்சிக்கப்பெற் றவையாகப் பவிக்கும், பிரம்சரியம், வேதாத்யயனம், மங்க ளகரமான பல யாகங்கள், அக்னிஹோதரம், ஸந்தியாஸம், நன் றாகக் காப்பாற்றப்பெற்ற ஆசிரமங்கள், பாசுபதம் முதலிய விரதங்கள் ஆகிய இவற்றால் எந்தப் பயனை அடைகிறோ அதை சிவபூஜையால் அடைகிறான் என்று சுப்பேதாக்கமம் கூறுகின்றது. காயக்லேசம் (சரீரத்தைத் துன்புறுத்தல்) முத லியவற்றால் தவம்புரியும் முனிவரினும், சிவபூஜையைத் தீவிர மாகச் செய்கிறவன் உத்தமனாக இருக்கிறான் என்பது சிவ

வாக்கு, அதிகமாகக் கூறுவாரின். பிரமன் முதலாயினர்க்கு சிருஷ்டித்தல்முதலிய தொழில்கள் சிவபூஜையாலேயே சித்தித்தனவென்று பதம்புராணம் கூறுகின்றது. ஆகையால் சிவபூஜை செய்தல், மேலானதென்பது பிரமாணங்களை அனுசரித்தேயிருக்கின்றது.

ஆலை, இயற்கையாகவே திருப்தியையுடையவரான சிவபெருமானுக்கு, நம் போன்ற ஆன்மாக்களால் செய்யப்படும் பூஜை எவ்வாறு திருப்தியை உண்டுபண்ணும் எனின், கூறுகிறோம். பூஜை செய்யும் ஆன்மாக்களுடைய மனத்தின் திருப்திக்காகவே பூஜை செய்யப்படுகின்றது. இவ்வாறே பூஜாஸ்தவம் என்னும் நூலில் ஞானசிவாசாரியர் “நித்யதிருப்தரான சிவபெருமானுக்கு, அன்னம் பானகம் தாம்பூலமாதரை முதலியன வழங்குதல் பூஜை செய்கிறவர்களுடைய மனத்தின் திருப்திக்காகவே” என்று கூறியிருக்கின்றார்.

இந்தச் சிவபூஜையினையும்; இதற்கு அங்கமான கர்ஷணம் முதலிய எல்லாக்கிரியைகளையும், உரிய காலங்களில் அனுட்டிப்பவர்களே அழிவற்ற மேலான பதவியை அடைகின்றனர். அவ்வக்கிரியைகளுக்குரிய காலங்களைக்கடந்து அந்த அந்தக்கிரியைகளை செய்தால் ஆபிசாரதோஷம் முதலிய தோஷங்கள் சம்பவிக்கும் என்று திவ்யாகமங்கள் கூறுகின்றன. (ஆபிசாரம் பிறரைக் கெடுப்பதற்காகச் செய்யப்படும் கிரியை) இந்தத் தோஷம் ஸம்பவியாமல் இருப்பதற்காகவே காமிகம் முதலிய ஆகமங்களில் அந்த அந்தப் படலங்களில் கிரியைகளைக் கூறுப்பொழுது காலங்களையும் கூறியிருக்கின்றார். இவ்வாறாயின் சைவகாலவிவேகம் என்னும் இந்நூல் எதற்காகவெனின், கூறுகிறோம். காமிகம் முதலிய ஆகமங்களில் ஆங்காங்கு கிரியைகளைக் கூறும்படித்தல் இவற்றிற்குரிய காலங்கள் தொடர்பின்றி சிதிலமாக (துண்டு துண்டாக)க் கூறப்பட்டபடியால் எளிதில் காலங்களை அறியமுடியாது என்பதற்காகவே கிரியைகளை அனுஷ்டிப்பவர்களுடைய ஸௌகர்யத்திற்காக இந்நூல் பிறந்தது. இவ்வாறே பெரியோர்களும் “இந்த இடத்திலேயே தேன் கிடைக்கும்

எதற்காகப் பர்வதத்திற்குச் செல்லவேண்டும். விரும்பிய பெருள் கிடைத்த பின்னர் எந்த விதவான் முயற்சிப்பான்” என்று கூறுகின்றனர். இரத்தினம்போன்ற இந்நூலை இயற்றியவர் பூஜ்யராயும் சிவாகமங்களாகிற கடலின் அக்கரையை அடைந்தவராயும் உள்ள நிகமஞான சிவாசாரியர் என்பவர். வியாக்ரபுரீ (புலியூர்) இவருக்குச் சொந்தமானவர். (புலியூர் - சிதம்பரம்). ஆன்மார்த்த பூஜாபத்தி, சைவாசாரவிவேகம், ஆன்மயஜனம், சைவபரதிஷ்டாவிதி, பாஷாமஞ்ஜரீ, அருணாசல மஹா தீர்த்த ஸ்தலமாஹாத்மியம், ஸித்தாந்தசாஸ்திரத்திற் கூறப்பட்ட விசேஷமான தத்துவங்களுக்கு உரை, க்ரியாரத்நோல்லேகம் ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார் என்பது “ஸ்வெஷ்டா ஸஹுணாநாடி” என்னும் தொடர்புள்ள இரண்டு சலோகங்களால் அறியப்படுகின்றது.

எல்லாச் சைவக்ரியைகளையும் தன்னுள் அடக்கிய ஆலயம் முதலியன கர்ஷணத்தை முன்னிட்ட பிரதிஷ்டை முதலாகச் செய்யப்படுகிறபடியால், கர்ஷணம், (உழுதல்), பூபரீக்ஷை, வாஸ்துவிந்யாஸம், சிலை தாரு இவற்றைக் கிரகித்தல், வாஸ்து பூஜை, அங்குரார்ப்பணம், கர்ப்பவிந்யாஸம், பாலாலயவிதானம், ஸ்திரலிங்கப் பிரதிட்டை, சலலிங்கப் பிரதிட்டை, விக்னேசுவரப் பிரதிட்டை, சுப்ரஹ்மணயப் பிரதிட்டை, கௌரீபிரதிட்டை, ஆகிய இவற்றிற்கு முதலில் காலங்களைக் கூறி, பிரதிட்டைக்குப் பின்னர்ச் செய்யப்படும் நித்யம் நைமித்திகம் காம்யம் ஆகிய க்ரியைகளுக்குள், நித்யக்ரியையை முதலாவது செய்ய வேண்டுமானதால், நித்யபூஜை, பவித்ரம் சாத்துதல் ஆகிய இவற்றின் காலங்களை அதன்பின் கூறி, பின்னர்ச் செய்யவேண்டிய மாஸ பூஜை, கர்ப்பாதானம் முதலிய ஸம்ஸ்காரங்கள், தீக்ஷை ஆகிய நைமித்திக்கிரியைகளுக்கும் காலங்களைக் கூறி, பிறகு காம்யக்ரியைகளின் காலங்களைக் கூறத்தொடங்கி தீர்த்த நிர்ணயம், ஸ்ரீபணம், சீதகும்பம், ஜம்நகக்ஷத்ரபூஜை, ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமைமுடியவுள்ள வாரங்களில் செய்யவேண்டிய பூஜை,

நக்சுத்ரபூஜை, பத்ரபூஜை, சன்னபூஜை, சூரபிடேஷகம், கடாபி
 ஷேகம், கிருத்தாரை, அஷ்டமீபூஜை, மௌக்திகக்ரஹணம், மிரு
 கமதாபிடேஷகம், சங்காபிடேஷகம், காம்யார்த்தபூஜை, மகுடாரோ
 பணம், ஆகிய இவற்றின் காலங்களையும் கூறி, நாற்பத்தொன்பது
 (49) சலோகங்களால் இந்நூலைப் பூர்த்தி செய்துள்ளார். இவ்
 வாறு சைவசம்பந்தமான காலங்களை நிர்ணயிப்பதால் இந்நூலு
 க்கு சைவகாலவிவேகம் என்ற பெயர் சித்தித்தது.

மூலகாரரால் கூறப்பட்ட இறுதிச் சலோகத்திலுள்ள
 “ஹஸ்யே ததஜாஸாஹுதெ” என்னும் இந்தப்பதங்கள் இறு
 திச் சலோகத்தில் குறைவு வேண்டாமென்பதைக் கருதிச்
 சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பதங்கள் இருக்கவேண்டிய
 இடத்தில் பிரதியில் ஒரு அக்ஷரமும் கிடையாது. காலவிதா
 னம் காலாமிருதம் காலப்பிரகாசிகை முதலியன எவ்வாறு
 சோதிடசாஸ்திரத்தின் பெருமையை விளக்குகின்றனவோ,
 அவ்வாறே இந்தச் சைவகாலவிவேகமென்னும் நூல் சிவசாஸ்த்
 திரத்தின் பெருமையை விளக்குகின்றது.

இனி, இந்நூலின் உரையாசிரியரைப் பற்றிச் சிறிது
 ஆராய்வாம். கணபதிபட்டர் என்று இவருக்குப் பெயர்.
 “ஹஸ்யே தவடிநிமூஹே ஷேகவணவநுதொழலாவிதி மணவதி
 லு” என்ற உரையாசிரியரின் கூற்றால் இப்பெயர் அறியக்கி
 டக்கின்றது. இந்தச் சலோகத்திலும் “மணவதிலு” என்
 பதற்குப் பின்னுள்ள “லாஜாஹு வ்யாஹுஷேநஸு” என்னும்
 பதங்கள் பிரதியில் கிடையாது. முன்போல் இறுதியில்குறைவு
 வேண்டாமெனக் கருதிச் சேர்க்கப்பட்டன. தீக்ஷாமண்டல
 பத்தி, ஸ்ரீபனபத்தி ஆகிய இவை இவ்வரையாசிரியரால்
 இயற்றப்பெற்றனவென்பது இவ்வரையால் அறியப்படுகிறது.
 மூலசலோகங்களின் பொருளை அறிதலானது, அனேகமாக
 நக்சுத்திரதேவதைகளை அறிந்துகொள்ளாமல் சித்திக்காதா
 கையால், வ்யாக்யானத்தின் ஆரம்பத்தில் சுப்பிரபேதாகமத்
 திற் கூறப்பட்ட நக்சுத்ரதேவதைகளைக் குறிக்கும் பிரமாண

சலோகங்களைக் கூறியபோதிலும், படிப்பவர்கள் எளிதில் அறி
 ந்துகொள்ளுவதற்காக தன் சிரமத்தைக் கருதாமல் ஒவ்வொரு
 சலோகத்திலும் வளவு ரேவதி சுமிமம் சுவாதி என்பது
 போன்ற பொருளை விளக்குவதால் படிப்பவர்களிடத்தில் மிக்க
 கருணையை வெளிப்படுத்துகின்றார். மூலகாரர் எந்த எந்த
 நூல்களை ஆராய்ந்து தன் நூலை இயற்றினாரோ அந்த அந்த
 நூல்களை இவ்வரையாசிரியரும் ஆராய்ந்து அவ்வவ் மூலசலோ
 கங்களுக்குப் பொருள் கூறுமிடத்தில் அவ்வவ் ஆகம சலோகங்
 களைப் ப்ரமாணமாகக் காட்டியுள்ளார். சிலவிடங்களில் எழுது
 கிறவர்களின் மறதியால் பிரதியில் பிரமாணக்ரந்தங்
 களின் பெயர்கள் குறிக்கப்படவில்லை. ஆயினும் ஆகமங்களை
 ஆராய்ந்து கிரந்தப் பெயர்களைச் சேர்த்திருக்கின்றோம். அந்த
 அந்தக் காலங்களை அறிவித்தற்கு உபயோகமான பிரமாண
 சலோகங்களை உரையாசிரியர் காட்டும்பொழுது அந்த அந்தக்
 கிரியைகளுக்கு உபயோகமான ஆகமங்களிற் கூறப்பட்ட முக்
 கியமான வேறுவிஷயங்களையும் சேர்த்திருப்பது மிகவும் பாரா
 ட்டத்தக்கது. இவை இந்நூலின் விஷயகுசியில் குறிக்கப்பட்
 டிருக்கின்றன.

விஷ்ணு முதலிய வேறு தைவங்களின் பிரதிட்டை,
 கௌரீ முதலாயினர்க்குப் பவித்ரம் சாத்துதல், அந்தயயனம்,
 நவரைவேத்யம், சிவராத்ரி, வஸந்தபூஜை, ஆடிப்பூரம், கிருத்தி
 கா தீபம், ஆர்த்திராவிரதம், பிள்ளையார் நோன்பு, மஹாப்ர
 தோஷம், காமியவிரதங்கள், வறுமையுள்ளவர்களால் எளிதில்
 அதுட்டிக்கக் கூடிய விரதங்கள், கேதார விரதம் ஆகிய இவற்
 பிற்கு மூலகாரர் காலங்களைக் கூறவில்லை. மூலகாரரைப்போல்
 மிக்க தயானுவான உரையாசிரியர், அவ்வவ் ஆகமவசனங்களா
 லேயே இவற்றிற்குரிய காலங்களை ஆங்காங்குக் கூறியிருக்கின்றார்.

கண்டதேவி சிவஸ்ரீ காளீசுவாசுவாசாரியர் அவர்களு
 டைய மையால் எழுதப்பெற்ற நவீன புஸ்தகத்தையும், திரு
 நெல்வேலி சுவாமி ஸந்திதித்தெரு ஸ்ரீ ஹஸ்ரீ பி. கணகஸபேச
 தீக்ஷிதர் அவர்களுடைய பழமையான பனை ஓலை ஏட்டுப் பிரதி

யையும் கொண்டு இந்தால் சுத்தஞ் செய்யப்பட்டது. மேற்
கண்ட நவீன புஸ்தகத்தில் வரலாறுகாலமீறான காலங்களே
இருக்கின்றன. ஏட்டுப் பிரதியில் எல்லாக் காலங்களும் பூர்த்
தியாக இருக்கின்றன. ஆனால் பிரமாண சுலோகங்களில் சிற்
சில இடங்களில் பதங்கள் விடுபட்டிருக்கின்றன. பிரமாணக்
கிரந்தங்கள் கிடையாமையால் அந்தச் சுலோகங்கள் பூர்த்தி
செய்யப்பெறவில்லை.

பிரதி உபகரித்த பெரியார்களுடைய நன்றி மிகப்பாராட்
டத் தக்கது.

இந்தச் சங்கத்தில் அச்சிட்ட நூல்களை சைவர்கள் யாவ
ரும் பெற்றுப்படிப்பதால் இச்சங்கத்தையும் சைவசமயத்தை
யும் கிருத்தி செய்த சிவபுண்யத்தையுடையவர்களாவர்.

இங்ஙனம்
சிவாகமசங்கம்
தேவகோட்டை.

1. சொவகாலவிவக விஷயநாகுணிகா 1

விசேஷகால ஸூத்ரீ	சுவானாவிஷய ஸூத்ரீ	வாடஸூத்ரீ
வ்யாவ்யாகுநுஜ்வாலாஹரணல்		1
நிமஜ்ஜாநஸிவாஹாயுக்ருத ஹுநூநாநி		”
உஹகருநுஜ்வாலாஹரணல்		2
சொவகாலவிவகஹுநுப்யொஜநம்		”
காலவ்யாநாஹுநுநுக்ருத விடுவகஸம்		3
நிரூப்யஸூநாகுணிகம்		”
ஹுநுநுஹிஷயி:		”
ஹுநுஹிஷயி:		4
விநுணா காலவி:		”
நக்சுஹுநுஹிஷயி:		”
ஜெஹிஷயி:		5
கஷ்டுணகாலம்		6
ஹுநுஹிஷயி:		8
ஹுநுஹிஷயி:		9
வணுஹிஷயி:		11
ஜெஹிஷயி:		12
ஹுநுஹிஷயி:		13
வாலுஹிஷயி:		”
ஹிஷயி:		16
ஹிஷயி:		18
ஹிஷயி:		20
ஹிஷயி:		21

பூதஸூயாபாஷெவிப்யம்	”
வணவாஷெராமுஷகரணஸ்ய காமம்	”
வணவாஷிராமம் சூரீம்	59
வகுஜாகாமம்	”
உலாஸபூணவடிகாநாம் பூரீணம்	”
வகுஜாயா நவவியகம்	60
வகுஜாயா சுஷ்வியகநிரா குவணம்	”
ஸூரிஷெஷெந வகுஜாயாஷெவிப்யம்	”
தஸ்யாம் சுதபூதகாமஸு	61
வகுஷ்வஸூயாஷிகாமெஷா யாஷெபூரீண	”
நிராகுவணம்	”
ஶஹாஸூயாஸம் ஸாயபூஷவடிகாநாம்	”
சுஷிஷெகாஷ்யபூம் விஹம்	”
வகுஷ்வகாமாமதவகுஜாகூ ஶெவெஷெஷெ	”
பூயஸிதவியாமம்	63
நித்யெநெஷிதிககாஷிராமம் ஸூரிஷெஸகா	”
ஷெ ஶகாமாமெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெ	”
நிராகுவணம்	”
ஸூயாஷிகூஷெணெ ஶெஷெஷெஷெஷெஷெஷெ	67
ஸூயாஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெ	”
நீயாஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெ	”
மஸஸூஷெஷெஷெஷெஷெஷெஷெ	67
சுஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெ	”
ஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெ	”
யகுஷெஷெஷெஷெஷெஷெஷெ	68
ஶஹாஷெஷெஷெஷெஷெஷெஷெ	”
வாஷெஷெஷெஷெஷெஷெஷெ	”
மணிகாமதபூநகாமம்	”
ஸூயாஷெஷெஷெஷெஷெஷெ	”
ஷெஷெஷெஷெஷெஷெஷெ	”

ஶகாமாஷெஷெஷெஷெ	”
ஷெஷெஷெஷெஷெஷெ	”
ஸூயாஷெஷெஷெஷெஷெ	”
நிராகுவணம்	”
நீயாஷெஷெஷெஷெ	69
ஸூயாஷெஷெஷெஷெ	”
சுஷெஷெஷெஷெஷெ	”
மஸஸூஷெஷெஷெஷெ	”
ஸூயாஷெஷெஷெஷெ	70
வகுஷெஷெஷெஷெ	”
வகுஷெஷெஷெஷெ	”
நித்யெஷெஷெஷெ	72
வகுஷெஷெஷெ	”
வகுஷெஷெஷெ	73
வகுஷெஷெஷெ	77
சுஷெஷெஷெ	”
சுஷெஷெஷெ	”
மஸஸூஷெஷெ	”
சுஷெஷெஷெ	”
யகுஷெஷெ	”
ஸூயாஷெஷெ	78
சுஷெஷெ	”
ஸூயாஷெஷெ	79
ஸூயாஷெஷெ	80
ஸூயாஷெஷெ	81
ஸூயாஷெஷெ	”
ஸூயாஷெஷெ	82
ஸூயாஷெஷெ	83
ஸூயாஷெஷெ	”
ஸூயாஷெஷெ	”

சிகுடாரொவணகாலம்	136
சிகுடமகக்ஷணம்	137
ஹிதவதிவருதகாலம்	137
ஸந்ருவருதகாலம்	138
சிராதுவருதகாலம்	138
நவராதிவருதகாலம்	"
சுநஜவருதகாலம்	"
மளரீவருதகாலம்	"
ஸூயபுவருதகாலம்	"
ஊழுவருதகாலம்	139
ஹிதிவருதகாலம்	"
செவ்வருதகாலம்	"
ராஜராஜேஸ்வரவருதகாலம்	"
சீஹாவருதகாலம்	140
விஸ்வரூபவருதகாலம்	"
வஸுருவருதகாலம்	"
வ்வகாசிவருதகாலம்	"
ஸிவவருதகாலம்	"
ஊழுவருதகாலம்	141
ஹிதிவருதகாலம்	"
ஹூயவருதகாலம்	"
மூருவருதகாலம்	"
ஸூகூவருதகாலம்	"
ஸூமிவருதகாலம்	142
கூஷாஷ்டீவருதகாலம்	"
வருதிசாஸங்கூஷாஷ்டீவருதாஹரணகூழீ	"
தஹுணு	144
விஷ்டவருதகாலம்	"
வருதிசாஸநெதூதாஹரணகூழீஸுதஹுணு	145
சூரிநெசூராஹரணீயாநா வருதாநா காலம்	146
கெசாரவருதகாலம்	"
ஊதி ஸெவகாலவிவெகவிஷயாநா	"
கூசீணிகா ஸிவாஹா	"

ஸெவகாலவிவெகவ்யாஹ்யா
 பூரணதயொஹ்யதயூதாநா ஸஹீ

சீதஜ்வாரநெஸ்வரமழி	சுஸூசீதாஸூபயநு
ஸூபூஷெஹி	பூரஹீயஸிவாமழி
ஜீநாநரதாவணீ	ஸூயசீவாமழி
நெய்யாயநஸூதி	வினூமழி
ஸநாநஸஹீதா	ஸூபூஷெவாய
காசிகாமழி	வியிரத
சீயசீத	சிகுடாமழி
சுஜீதாமழி	வீராமழி
காரணாமழி	வாதுஹாமழி
சீவதஹு	கூசாரதஹு
ஸிஸ்தஹு	ஹுமூஷெகூஸூஸாஸூ
சுஸூசீதஹு	ஸ்ரீவதிசூதஜெராசீஸூ
நெஹூஸூரொதராமழி	நூஸிஹகூத ஜெராசீஸூ
வூஹஸூதிசூதஜெராசீ	வலிஷகூதஜெராசீஸூ
ராசூகோஸாவூஜெராசீஷ	ஸூகூமழி
சுமஸூகூதஜெராசீஸூ	சூயாகூசீஜெராசீகா
ஹீஸஹீதா	சுசீரகோஸ
காலவியாந	ஸிஸாதஸெவர
ஹாஹூகூதஜெராசீஸூ	வலிசூமிணய
நாரகூதஜெராசீஸூ	ஷூஹஸூகாலொதராமழி
காலசீவ	கிரணாமழி
மமூகூதஜெராசீஸூ	சீமெநூமழி
நிஸூஸகாரிகா	வளஷூராமழி
சீநஸூராவூஸிஸூ	காலொதர

ஹார அரஜீயம்	ராளரவாமழி
வநுஜிதாமம்	ஸனாநாமழி
காதாடிசுடி	யொமஜாமழி
ஸாநெரார்ஸாநஸம்ஹிதா	சுவிஜ்யவிஸாமழி
காபிகதனூஸாரம்	அக்ஷணீயவகிதி

சுநெய்வி கெயந பூசிரணஸூகா விநெவ பூநீ
 நாஜநிசெடிஸஜாஹிதா
 பூசிரணபூநீஸூவிஸிவா

ஸ்ரீவாஜ்யா நம: ||
 செவகாலவெக உதெஸூகா: 1

ஹகிநாவிதெந பூணடி வரநெஸூடி |
 கஷ்டணாடிபூதிஷாநகாநொழலா அவிபுவிதெ || 1 ||
 நெசூலி துவிவாஸிவஜஜிஸூஸஸனெய்யுஸஹஸூதராம்
 வளவூம் வுஷுஹஸ் துநீயநவஜீ அடிஸூவாநூரவூஜீ |
 துக்கா டொஷமணாநு விரஸ யுமெனொ ராஸிஸு வக்ஷவி
 தொ பூஹூஸூகூ வுயாபிராயபுடிநடிவெவாராடி: க
 ஷ்டுணெ || || 2 ||

வரீக்ஷ ஹூஜிம் பூயஜீனூ டெஸிகொ
 ரஸெந மஸெந உ வண்டுகொழி உ |
 ஜிஜா ஜொஷெந நிஜிததொழயா
 ஸுஹெ து காயுடிவி ஸாநிபிராடி || || 3 ||

வெயொஹஸிஸூநவாஸிவரூணகூஷெ நூவளவெண
 தூபெநூணாடி து யநிஷ்டெநெசூலிவஸெவெவாயநெ யொ
 தரெ | துக்கா சிவாபிஷெகா அடிகநவொசிரெஸெஷு ராஸீ
 ஸரநா ஹிகூராடி ஜிவாஸரள உ ஸூதியள வாலும நு
 வெஷெஸிகம் || || 4 ||

ஷணாலெஷு தயொ தூராயணமெதஷுகூஷு வள
 ஜிநிஹெ விஷு தூ தூரவளவெ நெசூலிவாலாவி து ஹ
 ஸூஹவெ | மொசி நாஜவெடெ யநெ உ சிகரெ மெய்ஹிஜிதெ
 ஸுஹெ வண்டூஷெநிபூணம் வரீக்ஷ உ ஸிவா ஸஜு
 ஹூதாம் டாரா வா || || 5 ||

ஸெசூ வொஹஸூலிநொவதெவஸூநெ உ ஸெசூ கக்ஷ
 ணெ விஜுஸூவநா துணவலியள மஹூஸு ஸஸூவநெ |
 கதபூர ஸகஷபூதிஷிதலியள ரஜெ உ நுதூயடிகெ
 வாலஸூநஸிஷெவதெஷெ ஸா வாலுபூஜாமநெ ||

காய்ப்பாழிவொதவவியிஸ்பநபுக்கிஷ்டா
ஸநெ ராக்கணாழிகலையிவகியபாலா

ததுவபுதொ நவஸவழிவண்கெடு
காஹஸிடிம் நிசரி லிவாஹாரகடு ஸடி || 11 ||

வடுவபாடுகொகாஷகெஷுடுததரிய மஜிதம் லியுஹீநெ
புகிஷ்டா காமஸ்யாஹமுதெதகெடு ஸுதிபிசுஹிநெ ரா
வவஜெடி து ராவெ | ஹொராடுகாணகாமெஷு கார
ணஸஹிதெஷு ஸிரெஷ்டாடி தாபாபெடி மஹம் க்வண
க்டுமணயாஜி சிவஸ்யாமபாடள விஸெஷாக் || 12 ||

கெயாஜ்ஜாநிதக்டுரெண மஜிதெ மிஜெ து வாரா
லியெ நெகதீயீஹ தாம் வடிநி டிஸயா ஸிவ்வாலிகு ராந
படி | வி துாடிஸுஹகடுபுடிணுமஜிஹீஸாம் வாகுசா
காடிடு டிடுவொக்டுஸுயெழவடுநகி தர தஸுதாரதஜ்
லிடிம் || 13 ||

காய்ப்பா தயொடிமயநெவி வ ராவவஜெடி
ரிக்காஷ்டீபுகிவடி: வரிஹுது வவடி |

வாவெக்கணாம்கடிநாமி தயாஸகாண
வாதாவயொமஜிதஹாடி சிவபுகிஷ்டா || 14 ||

வெய: வளஷாடிதிஸரிவிவெ திஷ்டித்ராஸிவிஷ்டா
ஸூரதீஹஸூரதாயுதடிநெ நெஸவமிஜபுகிஷ்டா |
துகா வாவம் வரஹிவி ததளஜிமலிட்டுஹாவு
டெகாநெக்டாடியலியுதா ஸுஸ்டெஹாராவம்
[காய்ப்பா]க் ||

ஸாலித்ராடி துயநெ தாவவநஸுராஹாயடுவெயா
துவளஷெஷ்டுக்கெஷு அிஸுஹாவஸிர தரஹவநெஷ்டு
டு யாதி ஸுடுகெ | டிஹாராணிகுநீவாடிணிவிர்வி தம் வொ
ணயாதடுஸுஹீஜ். ஸுஷ்டிஸி துகைடுதீபாவி விஸயிபொ
டெஸிகாஸாவபெயம் || 15 ||

பூஜிவத்யாதி துஹஸெர் தரெஷு
வாஷ்டுஸூரதீரெவதீஷு புகிஷ்டா |
விவெஸஸு க்வஷ்டெ யாதி ஸுடுகெ
காய்ப்பாடிஸீந வஜ்யிக்ஷா வராவ்யாந || 16 ||

ஜெஷ்டாதிவடுவடிடுநெக்டு தலாவபுரளடி
நெடுநாழிவாரணடியொ வஸுஹாழிஹை |
துகா யநுஸுரஹிஸுடுவாமு டொஷாந
காய்ப்பாஹாம்கடுவெஷுமஹபுகிஷ்டா ||

ஹஸெநு வெயொழி திராரு தக்டு
காவ்யாஜிராயெ தரவளஷெஷ்டு |
ஸுடுகெஷ்டெ வ ஸிராமயொமெ
மளரீபுகிஷ்டா புவடிணி ஸண்ட || 17 ||

பூரதீகாமாடி பூயிவயிகாவணுகெ ஸூரஹஸுடுகெ
ஹிகா டிஷ்டாம் விஸஹுடிபொ யூரதெஷ்டாவிவடி |
கூகா ஸளயம் டிஸநவடிநக்டாஹநம் ஸூநஸுடு
நொககெஷ்டிஜரயிரவம் காரயெதணாவாடுஷ்டி || 18 ||

உஹாவாடி துரவ்யுஹி தஸுடுயொடலாவஹொரா
துஸுஹுஸுடுகெ ஸஸுடுயொடிஷ்டு ஸிவதிக்கயி தாவெ
ஷு ஸவெடிஷு வடுஜா | வ்யாதா நெஷ்டா தராய: க்ருதி
தநவலியா வணயா வரவரி ஸுடுகாமிடதுாநெநி திகாதத
யவிரவி தா ஸெயயா காரிவடுஜா || 19 ||

மிதுஹாடி கெடுவெ நெநி திகை
பூயஸிதம் ததியெ: வடுராணை |
ஹஸு: பூஹுஷ்டுஸிகாஸூரலியுஹாடி
மிதுஹாடி துடுகெ தகி வலி துடு || 20 ||

சுஷ்டாடி திராவாஸிவடி தடி தாவெஷ்டி யூயா
ஸுடுவகெஷு ஸுடுகெ வ கடுஷ்டுஹவதி ஸிவகியிஸாஷ்டிஹ
கிடுகெஷ்டு: | வநெத தூடுஹு வ ஹாநெஹாமுலியமெ

ஹியசு | ஸாஸ்திர வகுவாயா ஜாயன் தியிரதொநுநு
குகூழியம் மாராஜிபாலகுகூரி விவியு தவவலியம் கூ
யுபாநுஷெஸாதவடி ||

வணிகரம் நவதீதியன் ஸிவதியள் வவுடவயெ ஸஜிஸு
ஸாஸ்திரம் மஹசெயயநெ வ விஷுவெ ஸுபுதகூ
வரகூர மமடி | தீகூஸாஸாதவாலுவாயுவியன் ஸபு
கூணாதாதயொஜிதநகூகூ ஜநஸாயநாஜிஷா வயெடு
ஸஸாஸாவயெவஜாடி ||

உண்டுகூ உண்டிதிதெ ஜரஜுவஜவயெ ஜாரிகாயா
வவத்தள ஹகூடு திதிதாஹாஜிஷா விஜயவியள் வவுட
ஷெதொவவவெஸு | ஷெதெ ஷெஸாஸாதஸா நவதி
ஜநநவெ சாஸதிகூ வ உஸெடு வணிகராதள வ சீதாஸா
கவிமாராஜிநெஷாஸரெ வீதகூஜிடி ||

ஹாநாஸுத்ரதிமதெ சஸவதியள் சூபிராவசுதொ
ஜயெ ஸுத்ரவதூவநாஸநெ மஹஜெ ஸவெடுஷவரி
பாவரி | ராஜதாம் ஜநஜிநெநிஷெகூஸையெவயாயநா
ஜிஷெயாஸஷெயாஸெயபுதவாஸரெஷா ரதயெ ஜநகூ
வகுஜாம் மாராஜி ||

வவுடவயெடுவவுவஜித்ரநாஸநவியள் ஜாரிநாஸெ
தயாஸுஜாஷ மஹவீயநெ ஜயவியள்ஜிஷெ ஸுத்ரா
வி | ராஜதாம் ஸுத்ராஜெ ஜராதிஸாதெ மாராஜிஸாதளதயா
கதபுடாதிதவரிஷெ ஸஜிதம் வாராஸுடம் காமஜெ ||

ராஜாவிஷெகூஸையெ நுவஜநகிகூ
ஜெயெவ்யூவாணிதிதியாவரி வகூயாமெ |
யாஜாவஸாநவஜெயெயெ யொமயுகெ
நகூத்ரபாமஉதிதஸகூயபுலிஷெ ||

சாரெஸெ ஸவடுதூ ஹசீவதிஜநநஜிநெ சாஸதிகூஷா
வாடிபொண்ணுகூகூ வவுடியாமெ ஹிஜராலிதவநொவ

ஷெவெ ஸிஷெஷெ | கவூஜிாம் வவுடவகுஷெயுபநவீஷா
யாமெ வுஷூகாமெநுதொ வா சூபுராதாவாயிவாஸூ
ஜவியரிமயெதொ ஹபுவகுஜாம் விஷூகூ ||

சாரெஸெ ஸவடுதூ வாராஸிதஸாதிவநாஸெஷூயுய
சாஸ்திரமுடியொவானெ துதீயா தியிரவி நவதீ தீஸு
வனதெ து வஜூடா கதபுஜெநாநுகூகூகூஜிவஸ உடி
யாததிவாடி திணாயாம் மாராதகித்ராவுடநாஷெநித
மணவதெஸு ஹ வகுஜாம் விஷூகூ ||

யாஜாரஜெ ஸுத்ராஸதீயநெ வர
நாவரஜுராஜாவுஷாஸுபுவதள |
ரொமொததள வாவரெஷாமரோசு
கூரஸாநெ ஷெஸிகூஸாரஸு ||

ராஜெதாவிஷெகூஸையெதெதவிகாமெ
வாடிஷெயாரவி யாயொ ஹஜநாஜிகாமெ |
சுநுத்ர ஜிஷெஷெநெவரி வ வகுஷெஸுயாம்
கூகூர வரெகூ வரஸிவஸு வடாவிஷெகூ ||

ஸுராசாஸிநவஷூதிசாஸவதாஷெயெவரி
சாஸகூஜிஷெநெயாரவி வுஷூகாமெ |
சுதகுதெதெதகுதெநெவரிதவகூசெயெ
யாராவுதஸு வியிஷெரிஸெ வியெயா ||

கூலாஷஜித்ர வரயா பதி வகுஷ்யா வ
விசா ஸிவஸு பஜநெ நிரி வகுஷ்யாஜெ |
முஷெஷெவ ஸாஜிஷெயெ ஸதி வகுஷெவிசா
சாரெஸெஷா சாமுஜுவதலிபுராம் ஜயானெ ||

ஷெதெ வொஜுகூஷெயெயாரவ லிதெ வகூ ந
வஜிஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெ
கூர வாரதயடி | வெயம் வுஷூசெவொதாராஸிஸனித்ர
ஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெஷெ
ஷா வவுடெ கூவீத ஜகூாமஹடி ||

நாஜகெட்டி வடிவஸீ திகெ ஸிவஹரிஸ்த் ஹக்ஷுக்ஷெஷ்டிஷ்டி
 ஶீடிஸ்டாதி த்யுஸஸித்ருஹெஷ்டு-வ தயா வெதெத்ரு து வித்ரு
 க்ஷுக்ஷெ | ஹத்ருநாஜிவி ஹத்ருநெ ஶ்யுமதிநெடிஸூநம் ஸிவ
 ஶ்யோதித்ம் ஸவட்டாஷ்டிஷ்டி ஹத்ருஷ்டிம் விஜயடிம் ஸவட்டாயுரொஜ்யா
 ஹத்ரு || சரு ||

ஶ்ரம்ஸஸ்யாஶ்யுதவிஜயொமதிவஸெ டிஸெட்டி ராவெஸஜ
 ஶீடி ஜநகெஷ்டிஷ்டி வ வக்ஷய்யுதிதியள ஶெஸவெ தியள ஶெ
 ஶிகிஸிஸெஜெரூத்ருதிதியுராயதிஶெவெரொகொநவணாஸுதா
 ஶவெட்டிஷ்டாய ஶதெந வாடிஸஸதெதவட்டாஸூவயெஹ்ரூஷ்டி ||

ரொஹிணியாதிஶிஶொத்ரொஷ்டு மூரூஹெ ஹஸெத்ரு வ
 ஶெதித்ருக்ஷுக்ஷெ ஶெஸாஜிதிஶுஶ்யாஸுரொவிதிதிநெஷ்டாதி
 த்யுஶெஸாதித்ருஹெ | வணாஶ்யுதி வவட்டணாஸு ஹஜநெ ஶா
 ஶக்ஷுட்டிஸாஸானயொஶ் வக்ஷாஶாணிதிதியுரொரயநயொஶ்
 காஶ்யுரயட்டிஶாணரொஷ்டி || சஎ ||

யாதெ தயொடிமயநம் ஶ்யுஶிணள து ராஜி
 மூரூஶாநுகுஶயஜிஶாநஸிவக்ஷுக்ஷெஷ்டி |
 ஶூடிஶ்யொரவி யுயொ ஶிகுட்டம் ஶிவாய
 ஶடிஶாதிநெஷ்டு ஶிஶிதெஷ்டு ஶிதெ வ வக்ஷு || சஅ ||

ஹக்ஷுக்ஷெ காரிககாரணாஜிதிஶுவாநாஶ்யு ஶெஸவாமஶாஜெ
 ராஸீநு வ்யூரவி கியூபட்டயியாம் ஶீ தெத்ரு ஶுஶாணாஜி
 வ | ஹடிஷ்டி காதவிவெஶநாஶ்யுதிதிஶம் ஶுஶயெஜெத்ருஷ்டி ஶா
 ஶுஶதெத்ரு ஶுஶெரரிவாதிஶுடிஶெஶெட்டாஶெஷ்டி ஶடிஶிஶ்
 வஶெஶ் || சக ||

ஶெஸவகாதவிவெகதிஶுஶொகாஶ்
 ஶிஶாவாஶ் ||

ஶெஸவகாதவிவெகஸுஶாஸுஶ வஶுஶீ ||

ஶஸுஶம்	ஸுஶம்	வாட்டம்	வடிஶிஶ்
ஶிஶநு	ஶிஶநு	3	21
ஶுஶவண	ஶுஶவண	4	8
ஶுஶஸுயா	ஶெஸாஸுயா	"	24
ஶுஶதி	ஶுஶதி	11	20
ஶுஶாஷ்டி	ஶுஶாஷ்டி	14	4
ஶுஶாடி	ஶுஶாடி	15	6
ஶுஶிதி	ஶுஶிதி	16	19
ஶுஶவ	ஶுஶவ	19	9
ஶுஶஶா	ஶுஶஶா	"	12
ஶிஶகா	ஶிஶகா	33	2
ஶிஶஹ	ஶிஶஹ	39	12
ஶுஶகெ	ஶுஶகெ	"	13
ஶுஶஹா	ஶுஶஹா	40	23
ஶெஸாஶிணீ	ஶெஸாஶிணீ	49	2
ஶுஶி	ஶுஶி	"	"
ஶுஶாஷ்டி	ஶுஶாஷ்டி	53	12
ஶுஶரக	ஶுஶரவ	54	16
ஶிஶத்	ஶிஶத்	62	30
ஶெஶு	ஶெஶு	76	27
ஶுஶி	ஶுஶி	77	7
ஶிஶி	ஶிஶி	78	11
ஶுஶு	ஶுஶு	86	29
ஶுஶாஷ்டி	ஶுஶாஷ்டி	93	19

சுயம்கூலி	சுயம்கூலி	வட்டி	வட்டி
அய்யம்	அய்யம்	"	30
தெவவ	தெவவ	96	23
தொஷ	வசது தொஷ	106	26
வசது சுய	சுய	"	27
கூரவ	கூரவ	109	12
வகீ	கீ	127	25
தெந	தெந	143	17
யவ	யவ	144	27

ஸரிவெயம் சுகாசுக ஸஞ் ||

ஸ்ரீ: புகட நவத்ரி கா

தெவகொடுடே சரிவாழை ஸஜெநவஜாஜூ
புகாசரிதாநாம் வஸ்காநாம் ஸஞ் ||

1. சரிவாழைநாழ்ரி கா (தெவநாமரீலிவ்யாம்) ஸ்ரீஜ
உப்யுஜீகதிதக்தா | சூதாயுவகுஜாயாம்
புகாசரிதீ ரு. 1-0-0
2. சரிவாழைநாழ்ரி கா-- தெவஜாவிவாஷ
யா விவரிணதா | ரு. 1-8-0
3. சுஷ்புகாரணம் (தெவநாமரீலிவ்யாம்) தக்த
புகாசரிதா தக்தவஜஹ தக்துயநிண்டயரத்
துய ஹோமகாரிகர நாடகாரிகர தொகூகா
ரிகர வரதொகூநிராஸகாரிகாவூமுநா
ஷகலம்புதம் ஸயூவ்யுதெகம் வஸ்கூ. 2-9-0
4. சுஷ்புகாரணம்-- தெவ ஜாவிவாஷயா
விவரிணதம் ரு. 3-0-0
5. தஜ்வாரதெஸ்ராமரீ: விஜ்வாஷித
யுதம் (தெவநாமரீலிவ்யாம்) ரு. 1-0-0
6. ஸஜுவகுஜாவியி: ஸுஸூஹணுசரிவாஷா
யு விவரிதம் (ஸ்ரீநவீவ்யாம்) ரு. 0-6-0
7. தெவவகுஷணம்-வகூகாரயொயிகு
தழ | (ஸ்ரீநவீவ்யாம்) ஜாவிவாஷயா
ஜிவிதழ ரு. 1-0-0
8. தெவவவிஜானவரிவாஷா-- ஸஞ்பு
ஹிவிவரிதா (தெவநாமரீலிவ்யாம்) ரு. 0-8-0
9. தெவவவிஜானவரிவாஷா-- தெவ
ஜாவிவாஷயா விவரிணதா ரு. 0-8-0

10. சூழெழுந்தாமலி:—(செவநாமஸ்ரீவ்யா) விஜயா
யொழவாடி அயிரிவிதம் | ஊட்டநாராயணகண
கூதவ்யூதூ தத்யூவ்யா சுவொர்ஸிவா
யுக்யூததீவிக்யா உ ஸ்யுதம் | வகுண்ட
கலிகொடுவெண் ரா. 5—0—0
11. சிவாமயநித்யவகுஜிவியூவ்ய வராயு-
நித்யவகுஜிவியி:— சுவொர்ஸிவா
விராதி: | (சூழெழுந்தாமலி) ரா. 1—0—0
12. சிவாமயநித்யவகுஜிவியூவ்யவராயு-
நித்யவகுஜிவியி:— ஸ வணவ சூ
வ்யா விவரிணதம் | ரா. 1—0—0
13. சூயாகாணகூராவஜ்யூவ்யா ஸொஸிஸி-
வகதி:— செவநாமஸ்ரீவ்யா ரா. 2—8—0
14. சூயாகாணகூராவஜ்யூவ்யா ஸொஸிஸி-
வகதி:— சூவியவாஷ்யா விவரிணதா |
ரா. 2—8—0
15. சிரணாமசிஹாதனம்— மரூவொவமு-
த்ய | (சூழெழுந்தாமலி) வாடிததூய்ய-
த்ய | ரா. 2—8—0
16. ஸெவகாலவிகெம்— சூழெழுந்தாமலி ரா. 1—4—0
(செவநாமஸ்ரீவ்யா வ்யூயெவ)
சூயாகாணகூராவஜ்யூவ்யா ஸொஸிஸி-
வகதி:— செவநாமஸ்ரீவ்யா ரா. 2—8—0

சூயாகாணகூராவஜ்யூவ்யா ஸொஸிஸி-
வகதி:— செவநாமஸ்ரீவ்யா ரா. 2—8—0

வாடிததூய்ய-த்ய | (சூழெழுந்தாமலி) வாடிததூய்ய-
த்ய | ரா. 2—8—0

செவநாமஸ்ரீவ்யா வ்யூயெவ
சூயாகாணகூராவஜ்யூவ்யா ஸொஸிஸி-
வகதி:— செவநாமஸ்ரீவ்யா ரா. 2—8—0

வணதாநி வுஸகாநி வெரியகாணீவாரம் வுண்ண
கொடி சிவஸ்ரீ ஸொஸிஸி-
வகதி:— செவநாமஸ்ரீவ்யா ரா. 2—8—0

ஊயூ
காயுடிஸ்ரீ
சிவாமயஸிஸி:
செவநாமஸ்ரீவ்யா

Faint, illegible text in Tamil script, possibly bleed-through from the reverse side of the page.



|| ௩ ||

ஸ்ரீவாஜ்யம் தரி: ||

தி ம ஜீ ர த ஸி வா வ ய டு ஶ்ரீ த :

ஸ்ரீவகாடவெக: ||

மணவதிவரவிதவ்யாயுத: ||

வ்யா || காரணுஜிஷ்டிநம் கெவயுவநவாரிண்பு |
 காராஜி ஶ்யாஜிஷ்டிநம் கவலாநநாரிண்பு ||
 சூத்யாணுஜிஷ்டிநம் கெவயிவநித்பு |
 ஶிஷ்டிஷ்டிநம் கவலாநநாரிண்பு ||
 வெஸாரம் வரஜி ததாஜிஷ்டிநம் கவலாநநாரிண்பு |
 சூயாரம் ஶவலிஷ்டிநம் கவலாநநாரிண்பு ||
 சுநநாநநவொயாஜி ஶ்யாஜிஷ்டிநம் கவலாநநாரிண்பு |
 சுஜி காவதிஷ்டிநம் கவலாநநாரிண்பு ||

ஸவெஷ்டிநம் ஶஷ்டிநம் நிமிரவிஷ்டிநம் கவலாநநாரிண்பு
 வுஷ்டிநம் கவலாநநாரிண்பு கவலாநநாரிண்பு கவலாநநாரிண்பு
 ஶஷ்டிநம் கவலாநநாரிண்பு கவலாநநாரிண்பு கவலாநநாரிண்பு
 கவலாநநாரிண்பு கவலாநநாரிண்பு கவலாநநாரிண்பு
 கவலாநநாரிண்பு கவலாநநாரிண்பு கவலாநநாரிண்பு

ஸ்ரீவகாடவெகா தயஜநம் ஶ்வெஷ்டிஷ்டிநம்
 ஶஷ்டிநம் கவலாநநாரிண்பு கவலாநநாரிண்பு கவலாநநாரிண்பு
 ஶஷ்டிநம் கவலாநநாரிண்பு கவலாநநாரிண்பு கவலாநநாரிண்பு
 கவலாநநாரிண்பு கவலாநநாரிண்பு கவலாநநாரிண்பு

ந லுத்தவியு வெரயாயநவிரொய ஐதி வாவுழ; த லுரவாததலுாரணவிஷயகாசு | செவ்வகநு லு ல வுஜுமுணீதகெவந லவெடாதுகூறு ||க்||

சுய தகு தாவச லகவசெவகியாஜாமாநாழ சூயபாநீ நாம் கஷ்டுண வகுவுக பூதிஷாழிகாசு பூயசெம் கஷ்டுண காலசாம-

(2-9) செகுதிதுவாஸிவஜஜராதூளஜெஸஹ ஹோதூராவளண வுஷஹரீ தாநீயநவரீதா டுஸுவாணாஷ்டீம் | துக்கா டொஷமணாநுவூ ரஸு யமுஷொ ராஸிஸு வகஷவூதொ மூஹூ ஸுசு வுயாபராயபூதிநஜுவூராராடியம் கஷ்டு ணெ | 12 |

செகுதி || சுய தகு பூயசெம் கஷ்டுணெ நகூதூ ராணி (செகு) சுதிராயா | (சூதிது) வுநவகுலுாமி (ரீவா) பூலிஷா | (சூசி) சுபிநீ | (வஜஜம்) ரொஹிணீ | (ரீராம) லூகீ | (ஸளஜெ) ரீமஸிராரி | (ராம) சூசூடா | (ஹஸ்தம்) பூலிஷம் | (உதாரம்) உதூரஹுதூ தூராஷா ஹோதூரபூஷவடிவலிஸம் | (வளண) ரெவதீ | (பு ஷம்) பூலிஷம் | (ஹரி) ஸ்வஸு | வனதாநி வணடஸ நகூதூணி கஷ்டுணெ மூஹூணி | தயாவொகூதம் ஸு பூஷெஷெ கஷ்டுணவபுஷெ-

“ திஷுஸுவணஹஸூரூடாசெகுதிதுவாஸியா | பூஜாவத்யாஸுயசு ஸூரீஸளஜெவளஷொதூராசூயபூ ” ||உதி||

சுய வஜுபூதிபிசெவந தியிலியிசாம | (தாநீயா) வது யீடீ | (உவாணூ) வதுஷுசீ | வதுயீடீநவரீதாடிஸீ வதுஷுஸுஷுஷுசூ சுநூமூஹூ ஐதுயீடீம் | தடி க்கம் ஸுபூஷெஷெ-

“ திதீயா வ துதீயா வ வணீ ஷஷிஸவஜீ | டுஸஜெகாடிஸீ வெவ பூதிவது துயொடிஸீ || வளணபூராவீ து தியயஸூகூவகெஷ விரெஷதம் ” ||உதி||

(டொஷமணாநு) சுநுவடிவெ வகூயூணாநு சுவயொ மாடிஷொஷாநு துக்கா வகூயூணஸூயொமாடிஷொ மூ ஹூ ஐதுயீடீம் | (ஸிதம் வகூஷம்) ஸூகூவகெஷாடிவி மூ ஹூம் | சுய ராஸீநாஹ, (ஸிரொயமுஷொ ராஸி) ஸிராஜி ஸூலாவராஸயஸு, தெவ யநுவிடீநா மூஹூம் | தடிவூ க்கம் ஸுபூஷெஷெ-

“ ராஸயஸு வரா வஜூபூரெஷாமூஹூ யநுவிடீநா ” ||உதி||

(ஸூகூ வுயாபராயபூதிநஜுவூராராடியம்) ஸூகூ வுயவநு ஹஸூதீநாம் வாரடிஷெஷொராராடியம் | சூதிஸெவந டெகூ ணாம்ஸகாடியொ மூஹூஷெ | தடிவூக்கம் தசெகுஷெ-

“ வுயஸூகூ ஸு ஜீவஸு வாராம் ஷெஷாஸூ தெதரொ டெகூணாம்ஸகெஷாராஸு வஷாம் டுஸுநிஷுதெ || துக்கா ஸொஷொடியம் தகு வாகுஷாஸூயசூ வ ||உதி|| ஸனாநஸூஹிதாயாம் மூஸூகூ யொடிஷுஷெஷெ | தடியா-

“ ஸூகூ ஸுயாஸூயெ வெவ மூரொரவூயெ தயா | வஜூயெஷுஷுணாநீநி விநஸூணி சுதாநூவி ” ||உதி|| சூதிதுவநு ஸநெஸூராராஜாரகாஸிஷெஷெகாடிஸூதி ரம் ஸூஹஷெஷெஷெ ஹவணீ | வனதவனவ மூததாஸெஷெஷெ ஷூராம் | தயா வ ஸுபூஷெஷெ-

“ வுயாயீஷாம் கரொகுசூகூ டிரெஜூஷுஷிநகூஹி ஸொஸூயூயூகூஷூஷூ தி ஷூஷாயஸூ தாஸூஹாம் || த வனவ மூதமாம் சுயயூ வுயாபிரெகூயாதி து | சுஷூஷூ மூஹூஷெஷெ கெஷாரொமூஸூஷூஷூஷூ ||

நடுநா. வஜயூ பூயதெந உதி சாஸூ விஜொ விடிஃ” |
|| உதி ||

(ஜெயெந) பரீக்ஷணம் காசிகெ—

“ஸவூஷகூ ஜெதொயெந வஹியூரினெழவெ ஸதி |
ஸஸூம் பூஷகூணாவதஜூஷகம் சாநவூஷூஷு ||
உதூநவூஷகம் நெறூஷம் நகூயெயூஷவூஷகூ” ||
|| உதி ||

(சூஷி)ஸவெந ஸீஜெரவி பரீக்ஷணம் யயா காசிகெ—
ஸஷூவாணா திவாநா வா ஜொவூநாஜூரா ஸுவி |
திரூதெண பூஜாயெநெ யஸூம் ஸா ஸூஷா ஜீவீ” ||
|| உதி ||

சஜீதெ பரீக்ஷாநாஜூஷூஷூ—

“ஷகூஷிணெந து வொஜெந கூட்டெயெஷூஷூஷூரநு |
கூட்டெநெ யஜி ஸா ஸூஷிமூஷூரா நடிதி ஸூரூ |
ஸஜூராஷூ ஸா” || உதி ||

காசிகெ—

“வஹெயூதூரவூவா நெறூஷா ஜயூரி ஸவூதம் வூவா |
ஸாஜவி மூஷூரா மூஷூரூள து ஸாவொஜூணமூணா
நிதா” || உதி ||

நிதிதெதம் பரீக்ஷணம் யயா சஜீதெ—

“தம் ஜெஸம் ஸஜிநூபூரூஷூ பூணூஷூ உ ஜெஷூரூஷூ |
ஜிஷூரூரூஷூஷூரூநி நிதிதூநூவகூஷூயெசு” ||
தஜூஷூராஸூஷூரூஷூ ஸூஷூ ஸூஷூம் பரீக்ஷெயெசு |
சஸூஷூஷூ நிதிதெஷூ ஸூஷூவொரூண ஸதூஷூ
சிஷூ” || உதூஷி ||

காரணெ ஸூஷூரூஷூரூஷூரூ உஷூ—

“ஹூரினெ யஜிதெநெ ஜெஸிசூஷூஷூஷூரூஷூ |
மூரூம் கதூரூரூஷூஷூ வஜெஷூஷூஷூ தூஷூஷூஷூ” ||

யஜஜூ ஸூஷூதெகூதூரூவாஸூஷூஷூஷூ தடிஷூகெ |
ஸூஷூ விநிஷூஷூஷூ பூரூஷூரூஷூஷூஷூஷூஷூயஜி |
தூரூயஸூஷூஷூஷூ தூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
நாஸூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
மஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
உரூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
நாஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
மூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
ஸூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
யஜா மூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
வாஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |

வாஸூயெஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
விஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
விஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
ஸூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
ஸூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
ஸூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |

ஸூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
ஸூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
ஸூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
ஸூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
ஸூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
ஸூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |

(ஜெ) வெயெஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
வெஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
கூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
ராஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
வெஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
|| 1 ||

1 ஸஜூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |
2 ஜூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூஷூ |

வெய உதி தகு பூயிம் நக்சு தூணாஹி (வெயாஃ)
 ரொஹிணி (ஹஸி) ஸாவித்ரி (சிராசு) ஸ்ராதீ (சீவாஸிநள)
 பூவிஷி (வராணம்) சதவிஷக் (கூர்ஷி) வித்ரா
 (உநாஃ) சீமஸிராஃ (வளணம்) ரெவதீ (உதாரா) உதார
 மதுநு தூராஷாஹொதூரெப்ராவ்ஷாவிஸிம் (பெறா
 ணா) ப்ரவணம் (சூழித்ரி) வுநவபுஸம் (யமிஷா) ப்ரவி
 ஷா (பெசுத்ரி) சுநசிராயா | வனதெஷா வெஷாஸநக்சு
 தெஷா | தயாவொக்சு காரிகெ காவலியாநவபுஷெ—
 “ரொஹிணி வொதூராவிஸ்யா ஹஸஸாதீ வுநவபு

ஸதி |

சுநசிராயாஸ்யுக்ளஜிம் வாராணம் வெஷவம் சீவா ||
 வித்ரா ப்ரவிஷா வளணம் 1 ஹநு வெஷவபுஸம்ஸித்ரி || உதி ||

(உதரொசயநெ உ (சீவம்) சீவசீவஸம் துக்ஷா (சய) சுநக
 ராநக்சிணாயநெவசி (உஷகாதிபுசுநஹொசீவெஷா) உஷம்
 சூஸ்யுஜிம் | காதிபுக்ஷம் பூவிஷிம் | நஹாஸ்யு ரவணம் | வனதெ
 ஷா சீவெஷவி காயபுஷி தயாவொக்சு தெசெவ-
 “சீவசீவஸம் விநா சஸம் ஹநொராயநசுதூரபு |
 சூசுசினாயநசீவாநா காதிகுக்ஷாஸ்யுஜாவவி ||
 ப்ராவணஸு விய்யநெ ததநெ நிநிதா சீதா” உதி ||

சய நிஷெயபெந ராஸிவிசீஹி | (அராந ரா
 ஸீந) செஷககட்டதூராகிராநி (சூராசுஜீவாஸரள) சீஹி
 உஸநிவாஸராவவி ஹிகா சுயபுக்ஷி | ததவ்யுக்ஷம்
 தெசெவ-

“உதசீவிராஸிஸ்யாநயு சீவசூஹயாதீக்ஷம் |
 விவஜ்யுஸூரிராஸிஸ்யா ஸஜீவஸூஹஸ்யுத்ரி ||

1 சீநுஜெஷா பூஸம்ஸித்ரி உதி சூழித்ரிதகாரிகெ |

1 வாரள கஜாகுஜிள ஹிகா செஷவாராஃ பூசீதிபுதாஃ
 சீநுஜெஷா ரவிவாரண வஜ்யுபெய்ஹிதாஃ வரெ” || உதி ||
 (ஸுதியள) செஷநசியிஷா தெவசி தெசெவ-
 ஸுகவகூஸூஹொநயுஸு ஸவஜ்யெஹொவசிதொ சீதம் |
 ஸுகவகூஷா துதீயாஸம் க்யெஷ வானுஷு வா
 துஜெசு ||

சீயுஜிள சீயுமள மாமள பெஷாவநுள பூசீதிபுதள |
 நவசீவணசுயுள வ ஹிகா யுபெதூரானிபிஷி ||
 சூஷுஷாஷி யுமூஸம் அதீயாஃ சீஸீம் தயா |
 க்யெஷ வஷீம் வ யாஸிஷாஸாஸவபு நிநிதாஸிஹ” ||
 உதி ||

வனதெஷா காவெஷா செஸிகம் வாஸும் நுஷெசு |
 காரிகெ மூஹாநுகுபுஷ்யுஷாநுஷுக்ஷாநி | யயா-
 “மூரூஹாமபுவயாநீ ணாசீஷயஸூபூஸஸ்யுதெ |
 மூரூபுஷயஸூ விபூரணாஃ ஹவதீநாஃ ஹமூபுஷயம் ||
 விஸாஃ வுபொஷயஸூஷுசூபுஷெ வெவவிய்யதெ |
 திஷெகாஷஸூஸாநெ வாவா வாஸூநி செஷநாஃ ||
 வ்யுபம் ஹிகா ஸூஹாஸவெபு ஸவபுத்ரி ஸூஹா சீதாஃ |
 வதூரபெரு ஸூஹாஃ வாவா வஜ்யுதவ்யூ அிஜெதசீதாஃ ||
 2 உஷயஸூ ஹிசீம்ஸூஷுஷுஷுபிமகம் ஹமூபுஷ |
 வஜ்யுபெஷெஸிகெ யீசீந வணமொஷரஸம்ஸித்ரி ||
 கணகம் பூஹுஷுஷுஷு ஸூபிணம் சூக்ஷம் மூஷெண வ |
 யூக்ஷண காமக்சிதெஹொஷம் ஸூஷுஜெஷெஸிகெதசீதாஃ ||

1 வாரள கஜாகுஜிள ஹிகா வ செஷவாராஃ பூஸம்ஸி
 தம் | சீநுஜெஷா ரவி வாரண வஜ்யுபெய்து வசிதாவாஸு ||
 உதி சூழித்ரிதகாரிகெ ||
 2 உஷயஸூ உதி சீரதூகூவாஸு ||

வெயிதகூட்டும் வுதீவாதம் வஜிம்ஸாதிமம் தடுயெவ வ |
 விஷ்டிம் வரிவெணுவ மணம் வெயுதிஹஷ்டுணெ ||
 தயாதிமணம் | 2 நகூட்டும் ஷயஸீதிமீமம் தயா ||
 சிாஸம் ஸாதிந்யம் மடுமெ 2 ஷிபுநம் ஷமுவாரம் 3 தடுயெவவ |
 தியிநகூட்டுசிரலாநம் ஹாயநாநம் வ வஜிபுயெசு ||
 சுயிசிராஸம் துஜெஜீசிராநு ஷெசிகஸூ விசெஷதம் |
 யஜிசிராநாநுகாதிமகூட்டும் வாலுஷாஷெ மூணாயிகெ ||
 வகுவபுரெஹ வாயய சியூரெஹ மடும மூஹவதாமிதெ ||
 காரயெ அரஸூகெடுததவபுஸ சிதஜிபுயெ” || உதி ||
 சுய சரிதாசாராஸஹ ஹணவகுவுககா து திஷாயாஸி

தாசாராஸஹ ஹணகாதாஹ—

(2-உ) ஷணாலெஷு தடுயாதாராயணமதெஷு சூவா
 ஷ வளஜாநிடுவெ விஷ்டு துதூவளஷ்டெ
 துலவவாவாவி துலவா ஹடுவெ மொசீநாஜவ
 டெ யடுவ உகடு மடுஷ்டிடுதெ ஸாலெவணடா
 டெஷ்டிபுணம் வரீகூஷ்டு வ சரிதா வஜுஷ்டு
 தாம் ஷாராவர் | | 1 ||

ஷணாலெஷிதி | உதூராயணமதெஷு ஷணாலெ
 ஷு சிகராலிசிரலெஷு | தயா வ ஸனாநஸம்ஹிதாயாபு-
 “ ஸூநம் 4 மிரிமூஹா ஸிகா சரிதாமூணமீதூஷ்டு |
 டெஷெ வுடுஷ வ சியுடுந சிகடு கும்பீநடுயொம் ||
 வனஷு ராஸிஷ்டெ ஸூஷ்டு மூஷ்டு வானடுஷு
 வஜிபுயெசு” || உதி ||

- 1 சணகூட்டி உதி சாதகூவாஃ |
- 2 ஷீநம் உதி சாதகூவாஃ |
- 3 ஷமுவாரம் தடுயெவ வ உடுதூதநனாரம் சிமீதகா
 ஷிகெ— “மூஷ்டுஷாஷெஸிரலிஷ்டுஷூதா நகூட்டுகாஷி யசு”
 உதூயபுரெகொயிகதயா வதடுதெ |
- 4 மிரிமூஹாஸி து உதி சாதகூவாஃ |

காரணெ வ—
 “சியுசியாயஸகூஷ்டு ஷு ஸஹஸூகதவஸூயெ” |
 தவஸூதெஷு சிரலெஷு ஸகூவகூஷ்டு ஸாலெ ஷிடுந ||
 சுடுஷு ஷவபுசிரலெஷு சரிதாஸம் ந காரயெசு |
 கூடுதெஷு துதூநாஸூயாசு ஷூநநாஸூயா யநகூயம்” ||
 உதி ||

சுய நகூட்டுணாஹ— (கூஷ்டு) விதூ || (ஸுஷ்டு)
 சியுசிராராமி (சுநிம) ஷூதீ | (விஷ்டு) ஸூவண்டு | துதூ
 ரா) உதூவமூநு தூராவாஷூதூரெஷூஷ்டுஷூஷ்டு
 (வளஷ்டு) ரெவதீ | (டுஷ்டு) சுநடுராயா | (சுவா) ஸூ
 விசூ | (ஸூவிதூ) ஹஸூ | (ஷூஷ்டு) ரெஹிணீ | வ
 தெஷு அாசுநகூடுஷு சரிதாஸஹ ஹணம் கும்பூசு |
 தயாவாசு காரணெ—

“ஷூஷூவதூசுவா கூஷ்டு வெஷ்டுஷெ சியுஸீஷ்டுகெ |
 ஸூவிடுஷெ வெவ ரெவதூசூஷ்டுஷு தூரெஷு வ |
 டெஷ்டுஷெஷு ஸாலெஷெஷு சரிதாமூணசிரலெஷு” ||
 உதி ||

சுய ராஸீநாஹ— (மளம்) வுஷ்டு | (சீநம்) ஸூவிசூ |
 (சுஷ்டு) ஷெஷ்டு | (ஷூஷ்டு) கும்பூ | (யடுஷ்டு) சியுடுந | (சிகடு)
 ஸூவிசூ | வனதெஷு ஷூஷ்டு சரிதா மூஷ்டுஷூ |
 தகூசுதம் சீவதெஷு—
 “டுஷெஷெ வுடுஷெ வ சியுடுந சிகடு கும்பீநடுயொம் |
 வனதெஷு ராஸிஷ்டு மூஷ்டு சரிதாமூணகூஷ்டு” ||
 உதி ||

சுய சரிதாமூணகூஷ்டு மீநஸூயெ ஸூஷ்டுஷூ
 வரீகூஷ்டு மனஷூஷ்டு (மடுஷ்டுஷெ ஸாலெ) உதி |
 தயாவாசு ஸனாநஸம்ஹிதாயா—
 “சூவாயபுரிஷிஷூஷ்டு மடுஷெஷூ ஸூமூதூராஷிஷ்டு” |
 உதூரஷூ

“ ஐவ்யாணரிக்கணளிநாதி ஸகூநாதி பரீக்ஷயெசு |

மொகந்யாஸொரிஸஜம் ஐயிவமகூஸம் வாகுணபுகூ
ஜம் யஜம் வா யாந்யம் வா விப்யயுமம் ஹயமஜிவ்யுஷம் ஸெ
தமகூண வுஷ்டு | உஜ்யத்யாவெயகூஜம் ஜயவாயமஜம்
வகூஜம் மதாயவெப்யூவீராம்ஸவாரம் ப்ரியகரவயநம்
ப்ரவ்யுதம் ஜீவாய ||

காவடாஸளஷயகூஷ்யாந்யுவணம் கீவண தெதொ
வஹம் வஜாகாரமவொ ஹி ஸாலிஸகூதெஸாஸு ஸம்வ்யா
யிதரி வாதொநதஜிநாநொவதொஷகூ தாஜநமூஷ்யொ
ஜுணாஹுக்ஷவிஜுக்ஷகெஸவமிதா காவாயிணஸாஸுஹம் ||
உதி |

சுஜிதெ உ

“சுதம் வரம் ப்ரவக்ஷாஜி ஸிவாஜிமூ ஹணம் ஹரெ ||

சூவாயபுஸிவிநா ஸாயபும் யஜா மவெவிதாம் ப்ரதி ||
ஸுஜுஹுதெது நிஜிதாநி தஜா ஸஜுவகூயெசு |

ஐயுணம் ஜயுஸவியுஸு வாகுணபுகூஜம் ததெயெவ வ ||
காணநம் ரஜதெனெவ ஸவடூதாநி 1 ஜுகூகா |

ஹுஷணாநி உ ஸவடூணி ஸாயயாநி ஸரொராஹு ||
ஸாகூதம் ஸவமதெனெவ ரொவநம் தெமரிக்கையா |

ஹஜவீணு ஸஜுண விரிதவஷுணதெயெவ வ ||

சுஜிராணி உ ஸகூகாநி ஜீதம் ஜாம்ஸம் ததெயெவ வ |
வ்யுஷெந்யு மஜெஸெவ விப்யுள வெஸ்யுஸு ஸொஹநாம் ||

கந்யாதாரமஜீநாநி ஜயுராணாஷெவ வ |

வ்யாவ்யுண நகூமதெனெவ யாநி ஜிதூணி தெவ வஹி |

ஜீதஜீவவாஜாநி வெஷெவொஷாஜிக்கையா ||

உவநுநுதிணு மவெதி ஜுஷ்டா மூகூ ப்ரஜெதூயீம் |

காவடாஸளஷயம் ஸவடூம் கூஷ்யாந்யம் ததெயெவ வ ||

1 ஜுகூகா உதி ஜாதூகூவாடம் |

வணனாய தெதென ஜீதம் கீரம் ததெயெவ வ |
வஜஜீராகெனெவ மூஸம் உஜீ ததெயெவ வ ||

1 ஸகூஜிநநவாஷாண துஷகெஸாநி தெவ வஹி |
உநதம் ஜிபிலம் ஜுணம் நதம் காவாயிணம் தயா ||

கூதாஜம் விகூதெனெவ நரம் வாஜம் ததெயெவ வ |
சஹுக்ஷம் ஜுகூகெஸுண 2 ரொமயுகூதம் ததெயெவ வ |

ஸவடூம் மொயானு ஸரஹம் 3 |
ஸுண ரொஷநாகெஸுஸகூஹம் 4 ஸவடூ..... ||

சூமவ விஸ் திஷெதி வவநாநி ததெயெவ வ |
கிஜீயடூம் மவவீதெவஜாஜிவொக்ஷம் வவஸூதம் |

ஜுஷ்டா மூகூ வ நொமவெஷுஷிகூ த்ரஹஜுநூநாம் ||
ஸஜிபுஜி ஜீக்ஷிதாநு விப்யாநு ஸிவஸ்யுநவராயணாநு ||

ஹூகூ ஷொஷநிவ்யுத்யுஜிவொரெண ஸதாஹுகிழ் ||
5 வரிவிவெயாஜிதம் கூகூ ஹுஷொராதுஜிதநிதம் |

ப்ரகூஷு து வுநஸூக் ஸஷொஷண வரீக்ஷயெசு ||

1 ஸகூஜிநநவாஷாண உத்யாரஹு வாஜம் ததெயெவ வ
உதெது தஜனெஸாயபுஸூகூ சூஷெஸு ந விஜிதெ | சுஜிதா
ஜமஜிநாமலாரெண ஸஜிபிதம் ||

2 ரொமயுகூதம் ததெயெவ வ உதெது தஜாரஹு வக்ஷூஜா
ண “சுவொரெண ஸதாஹுகிழ்” உதெது தஜனெஸூகூ சுஜி
தாமஜிஜுஷ்டா ஸஜிபிதாம் ஜாதூகூயாம் ந விஜிதெ |

3 வாராஹஜிஜிஹகம் தயா உதி சுஸூதயா சுஜிதா
மஜிஜாதூகூயாம் வதடூதெ |

4 ஸவகூயடூகம் உதி சுஜிதாமஜிஜாதூகூயாம் சுஸூ
தயா வதடூதெ ||

5 சுஷுஷுவஷாஜிதாமஜி வனதெஸூகூ ந வதடூதெ |
தெஸவகூ வவெகூஷெஸு வவஷெவ விஜிதெ | சுசூ கெ
உந தெஸூகூ விஸிபிதா உதிஹாதி |

யள நடுவ துதாயுகெ வாலவழாநவலெ
பெவதலுபெ ஸா வாலவகுஜாமபெ || 1கி

வகுதி || (ஸகு) யாமாள் | (வாபெ) வாலவழா
வபெ | (ஸஹாயம்) சூலாநகணவலாவபெ | (சூலிரொவ
பெ) சூலெஷு காயாழ | (பெலாபெ) யாமசாலாயாழ | (ஸ
பெ) காயாழ | (ஸபா) ஸபாபாபிஷயெ கி யபாணாவதகா
வதாபி கி யாவியெஷெ | விஜயாவபெ | (நகணவலியள)
நகணவபெ கிஷாயாழ | (மஹஸ்ய) ஸஸலாவபெ | பாலாடி
மொபாபாபி கி யபாணமஹநயாவலியள | (ஸகலபெ) கிஷி
வியள | நகணபெ) கிஷி வணவியள | (ஸகலபெ) கிஷி
யள | (நகணபெ) நகணபெ | (ஸகலபெ) கிஷி
காலபெ (ஸா) செவ்வாமபெ (வாலவகுஜா) வால
வழாநவலெபெவதலுபெ கதபுரா | தயா வொகதம் கார
ணாமபெ —

சய வகெஷு விசெஷெண வாலவகுஜாவிபிகுபெ |
வாலவழாபெ ஸஹஸ்யாபெ வகுதி வா யாமபெணபெ ||
சூலெஷுவபெஷு காயாபெ விஜயஸலாவபெ தயா |
பெகாயாபெ மஹஸ்யாபெ ஸகலவலாவபெ தயா ||
பெணவலாவபெ பெவ நகணபெ விசெஷெ |
1 பெவதாயபெ வாலவகுஜாவபெ வ ஸபாவபெ ||
வாலவகுஜாபெ புகதபுரா ஸவபெஷு பாலவயாபெ |
உகி ||

வாலவகுஜாவபெ பெஷுபெவிபாபெநாயபெ வ
ஸஸ்யாபெவிபாபெணபெபெ புகதபுரா | யயா—
பாலவகுஜாபெ கபிஷுபெநகணபெணபெ |
ஹவநாபி பாலவகுஜாபெ ஸபாவபெ ||

1 பெவதாவாபெ உகி புகதகாரணபெ |

தம் புகுஷு வாலவகுஜாவபெ கி தாலாவபெ வாலவகுஜா
ஸபாயபெ தம் ஸபாயபெ மபலகா தபெபெணபெ ||
வாலவகுஜாவபெ மபலகா மபலகா மபலகா மபலகா
ஸ வலவ வாலவகுஜாவபெ தபெபெணபெ ஸபாயபெ
யகு பெந மபலகா தபெ கபிஷு வலிம் ஹபெணபெ |
வலிம் மபலகா தபெபெணபெ ஸபாயபெ ஸபாயபெ ||
யபி தெஷா யபா வகுஜா வாலவகுஜாபெ ந விபெயபெ |
தபா பெவாலவகுஜாவபெ விஷா மபலகா பெயபெ ||
மபலகா தெஷா தபாலவகுஜாவபெ நகணபெ ஸபாயபெ |
கபிஷுபெ தபெபெணபெ நகணபெ விசெஷெபெயபெ ஹபெணபெ ||
தபாலவகுஜாவபெ பெஷுபெணபெ நகணபெயபெ தயாபெ |
பாலவகுஜாவபெ தம் பாலவகுஜாவபெ வாலவகுஜாவபெ கிஷுபெ
யள ||

கபிஷுபெ மபலகா விசெஷெபெணபெ கபிஷுபெ |
கபிஷுபெபெணபெ பெ பெஷுபெணபெ வகுஜாவபெ வால
பெணபெ ||

யகு பாலவகுஜாவபெ கி யபெ தபெ கபிஷுபெபெணபெ || உகி ||
சய காரிகெ —

சய வகெஷு விசெஷெண வாலவகுஜாவபெ 1 பெ |
நகணபெ கபிஷுபெ வலிம் விஷாபெ 2 கி மபலகாவாலவகுஜாவபெ ||
நகணபெயபெ விஷாபெ மபலகாபெ மபலகாபெ வாலவகுஜாவபெ |
உதபாபெ வாலவகுஜாவபெபெணபெபெ வகுஜாவபெ
வாலவகுஜாவபெபெணபெபெ வகுஜாவபெபெணபெபெ |
பெயபெபெணபெபெணபெபெ வாலவகுஜாவபெபெணபெபெ ||
வலிபெணபெ விசெஷெண பாலவகுஜாவபெபெணபெ |
வாலவகுஜாவபெபெணபெபெ வாலவகுஜாவபெபெணபெபெ ||

1 கி யபெ உகி புகதகாரிகெ |

2 விஷாபெ உகி புகதகாரிகெ |

வருகிலெவதாரம் கூயபுரக் வலவடுவொஷாவநுதயெ...
முராரிமுஹுஸாராலு செவவெஸுநி செஸிகம் ||உதி||சு||

சுய சஜ்ஜாராவடுணகாராஹ-

(உ-ல) கூயபுரஜிவொ தவவியிலுபநபுதிஷா
வடுபூகணாரகிவலவஸுரிவகி பாலு |

ததுவடுதொ நவலவலவனாஉதெ
காஹுஹிஉம் நிஸி திவாஜ்ஜாரகடு ஸடி ||௭||

கூயபுரதி || ஸிவொதவாதிஷு சஜ்ஜாராவடுணம்
கூயபுரக் | சுது உதவஸவெந னகாஹுத்ருஹவனாஹ
ஸவாஹநவாஹஅரஸாஹவனாஸாஹஸவஸாஹ ஹெடி
விஸுரிவொதவொழவி விவகூதிதம் | ஸவநஸவெந திகு
ஸவநவகுதிரிகு நெநிதிக்காஜிவிஷயகஜிபுதிசுயசுது
சுயணு விவகூதிதம் | வுதிஷாஸவெந உ ஸிவலிஜாதிஸகம
ஸகவெபுதிஷா விவகூதிதா | ஸடுபூகணஸவெந பூய
ஸிதராபுவாவதநாவதபூதிஸாணிஸாணிஹாஜிஸா ஹொ
பிபுதிஷுஹாஸிஹிதாஹாஸி விவகூதிதாம் | சுதிஸ
வெந ஶாஸவபுஜிபுயொழவி முஹுதெ | னதெஷுஸ
வடுகடுபுஸு வடுவடுவெ நவாஹஸவாஹவனாஹுத்ரு
ஹெகாஹஸு ராசுவஜ்ஜாராவடுணம் கூயபுரக் ||

ஸடிஸுஜிவாவி கூயபுரக் தலுசுதம் ஸுபுலெஷெ
சுயாதஸி வகூபூதி ஹுஜ்ஜாரஸு விபிகுடிபு |
ஸவடுஜ்ஜெகாயபுரக் சுதடுபு ஜ்ஜெஹாஜ்ஜாரபு ||
ஸாவநெ பூகணெ நெவ ஸவநெ வொதவெ தயா
நவாரதெ ஸவாரதெ வனாரதெயவா வுநம் ||
திராதெ ஹுசாரதெ வா ஸவடுகடுபுஸு ஷெஸிகம் |
ஸாயாதிநிஸாஹு ஸாயெ நெவாஜ்ஜாராவடுணம் ||
ஸீஜாநாஸிவஸொஸஸா துள து வாவபெசு||உதி||

தயா | காரணெ—

உதவெ ஸவநெ நெவெவ பூகணெ ஸாவநெ-தயா |
'சுநுத்ரு ஜிஜெவெ காயெபு ஜிஜெஹாஜ்ஜாரபுயுதெ ||
ஸவெடுஷு யாபவடுவெடுஷு நவஜெ ஸவடுஜெஹி |
வனாஜெ வர ஸிவம் வடுஜெ காரயெஹுஜ்ஜாராவடுணம் ||
ஸஜெஜாஜ்ஜாராவடுணம் வாழவி காரயெஹுஜ்ஜாராவடுணம் |
ஸீஜாநாஸிவஸநு ஸஸாது நிஸி நிவடுவெசு |
ஸஜெஜாஜ்ஜாராவடுணம் நெதது திவா வா நிஸி நிவடுவெசு ||
உதி ||

தயா காரிகெ—

ஸவடுஜ்ஜெகாயபுரக் சுதடுபு ஜ்ஜெஹாஜ்ஜாரபு |
உதஜெ ஜிஜெவெ நிவஸிவியம் வாரிகுதிதம் ||
நவாஹ வாழ ஸவாஹெ வனாஹெ திபிநெநவிவா |
ஸஜெஜாஜ்ஜாராவடுணம் வாழவி ஸிவம் ஸபுபுஜெ-2 கார
யெசு || உதி||

சஜிதெ உ—

ஸிவஜெபுயு யதடுபு யு நெவ கிபுதெ திநெ |
தலுசு வடுவெ பூயுநீத நவஜெ ஸவடுஜெவி வா ||
வனாஜெ உ துநெ வாழவி கூயபுரத் ஜிவாவநு |
உகாநாம் திவலாநாஹு நிஸி வடுவெ பூயொஜெயெசு ||
னகாஹெ வா ஸிவம் வடுஜெ ஸஜெஜாஜ்ஜாரபுயொழவி வா
உதி ||

தயா ஸிபுதெ—

சுநஜ்ஜாரஹு யதடுபு ததடுபு நிவஹம் ஹவெசு || ||உதி||௭||
சுய மஹடுபுஸகாதுஜிஹ—

- 1 ஜெபுதகாரணெ சுஜாராஹாராயிகதயா ஸூகா வ
தடுதெ ||
- 2 வாரஹெசு உதி-ஜெபுதகாரிகபொம் ||

(2-கு) வடுவடாடுகெகாணுகெஷுடுதது உயும் மதிதம் உயும்
 நெவடுகிஷா காலவெஷாடிடுதெடுகெடு வுனுகியி
 சுவலிடுநெ தாவவெஜெடுடு து தாவெ | ஹொரா
 டெகூகாணகாடுசெஷு காரணவவிறெதெஷு வு
 ரெஷாடிதா தாவெடு மலும் சுவண்ணுக்குமு
 ணயாஜி சிவஸூயாடிள விசெஷாசு || 1 ||

வடுவெடுதி || (புதிஷாகாலவூ வடுவடாடுகெகா
 ஷகெஷு) புதிஷாயாடு வடுவடும் வா புதிஷாயா கடுகெ
 வா ததநதாரடுகெஸம்வடூரெ வா மலுஸூவநம் கடுகெ
 உதும் உயுடுயுடு உவவதி | தடுகதம் காரிகெ—

“ டெவதாலூவநாதடுவடும் ஸூவநநொடுதும் ஹவசு |
 டெவதாலூவநஸூரெ ஸூவநம் உயுடு ஹவசு |
 ஸூவநம் கடுகெஸம் புராஷிநாடிதி ஸூடுதடி” உதி
 ஸூவநம் கடுகெஸம் புராஷிநாடிதி ஸூடுதடி” உதி

வடுநம் காலவெசெஷாஹ - (உடுமடுதெடுகெடு) உதூரா
 யடுகெ | ததூரி தாவவெஜெடு தாவெ (வடுகியிசுவலி
 நெ) ஸொஹநதியிபுகுஸுவாரெ | காரணவவிறெதெஷு
 ஸூரெஷு ஹொராடுகூகாணகாடுசெஷு | தயா வொகதம்
 காரடுகெ—

“உதூராயணகாலெ து தாவலாவலிவஜீடுதெ |
 வடுவாரெ வடுகியிள வெவ சுகுவகெஷு சுவெ லிடுநெ |
 வூராரெ ஸூரநகெடுதெ ஹொராசுரணயொஸூயா |
 வூரடுகூகாணகெ வெவ 1 சுவலிவாரெ சுவெ மடுகெ ||
 உதி ||

(சுவண்ணுக்குமுணயாஜி) சுவண்ணுக்குடுகெண மடுகெ
 ஸயடுகெ | தயா வொகதம் காரடுகெ—

1 வூரவாரெ ஸூரெ மடுகெ உதி ஶுஜிதகாரடுகெ |

“சுவண்ணுக்கு ஸூரெ மடுகெ வடுகெடு விசெஷ
 தம்” உதி ||

வநதாடிஸூஹடுதெடு சுவாயடு உகதகூணம் (சிவஸூர
 ஶயாடிள) சூலிஸெஷெ நடுகெவடுமொவாராடிஷு (மலு
 ஶாடித) மலுநூலம் காயுடுகெ | தயா வொகதடுகெ—
 “சுவ வகூயாடி தெஸூடு மலுநூலவியிடுகெ |
 பூலாடி ஶடுகெவ வாடு மொவாரெ வா ஶலாடிஷு ||
 விடுவெதடுகெ மலுஶாஜநம் வியிவகூயுடு” || உதி ||

ததூரி ஸூநவெசெஷாடி தடுகெவ புதிவா
 லிதம் || யயா—

“வடுதூடுஷெஷெ கெடுகெடு து 1 மலுநூலஸூஷா
 ஹடுகெ |
 பூலாடி வாடுகெடுகெடு து வடுகெவாரி விடு
 ஶெசு ||

காரடுகெ ஶகூடுகெ வாரெடு வடுகெடுகெவா வடுகெ |
 ஶடுகெவஷு உவடுகெஷு ஶகூடுகெ வடுகெடுகெ ||
 மொவாரகாரவாரெடு து ஶகூடுகெ விடுகெடுகெ |
 ஶலாயாடி ததூடிடுகெ து வாரிடுகெடுகெ ||
 வடுகெ மலுஸூயாடுகெ தடுகெ தூரம் நடுகெ || உதி ||
 வடுகெஷெஷெ விசெஷ உகதம் | யயா—

சுவடுகெ ஶடுகெ வெவ நடுகெஷு து ஶகூடுகெ |
 மொவாராணாஹ வடுகெஷாடு வடுகெஷு து ஶகூடு
 கெடுகெ |

பூலாடி ஶடுகெடுகெ காயுடுகெவாரெ வடுகெ தயா |
 ஹடுகெஷம் சடுகெஷாடிநாடுகெ நடுகெவெசூயாடு |

1 மலுஸூநம் உதி சுவஷுவஷாஜிதாமடுகெ
 யாடு வடுகெடுகெ |

வந்தொருவரி விபூணம் மஹாலாநம் வியீயதெ |
 ஸவெஷாணு வுதள ஸஸம் ஹிமதம் வாழவி கார
 பெசு ||

பூதூரணைத் துதவ்யெநெ நூ வாவகையுநெ |
 யதி வெதபரிதூரம் துக்கிணெ ஹிதிகெ நடுவெசு ||
 கவாடாமுதெயொமெ வா நடுவெய்யம் மஹாலாஜநடு |
 துணவெவஸு:தெமெ து பூதூராவரணெ மும்பு: ||
 மொவாராணாணு கதவெயு துக்கிணெ விநிவெஸபெசு |
 உதி ||

காரணெ து -
 "மூர்த்தீநாணு தபூரண ஶ்வாகாவெ து ஸஷுதி" உதி
 காசிகெ -

வாஷஸு1 விநாஸெ து மஹம் ஹெஷூபாரி நடுவெசு |
 பூதிவஸு 2 விநாஸெ து வந்தொருவரி விநடுவெசு ||
 வந்தொருவரி விபூணம் கும்புஷாவாரி ஹிமலாஜாழ |
 ஜமத்யூவாரி வெஸ்யூநாம் ஸாஹிபூணம் வாஷுகொ
 வாரி ||

ஸவெஷாணு ஹிமதம் காயம் ஸவடலிசிகாராய உ |
 வாஷுகுவதாக்காஷ ஶீவிடகாவெ துவாஸுநெ ||
 மஹஸெ ததுஷாறெ வகுவடலிநு வாழ விநடுவெசு |
 மூர்த்தீநாணு ராதூள் ஸ்யாசு ஸஷுநஸு ஶ்வாழவி வா ||
 நாமயொமெ ஶ்வாவாழவி மூர்த்தீநாணு விநடுவெசு |
 நகம் நடுவெஶ்ராணாணு ஶ்வாநாணு ஶ்வாழவி வா ||
 மூஷிணீ மஹிணீ கதம்: யதி மஹம் ந நிக்ஷிவெசு ||
 உதி ||

1 விநாஸெ து உதி ஶுஷு தகாசிகெ |

2 விநாஸெ து உதி ஶுஷு தகாசிகெ |

மஹநூஸெ க்யுதெ மஹம் தவாவெ ஶ்வாஸு காசிகெ -
 மஹநூஸவியி வகெய்யு மூர்த்தீநாணு ஸஷுநாழ |
 ஸமஹம் ஸவடலு ஶீதெ விமஹம் நாமநம் ஹவெசு ||
 தஸாசு ஸவடலுதெந மஹம் ஸம்ஸூவபெசு ஸும்பு: ||
 உதி || 21 ||

சுய வாவாய்விபாநகாரீ

(2-9) தெயாஷாரணரி தக்யெணெ மதிதெ விஜெ துவா
 தூவியெ தெதீயீயிண தாவஷணீ தஸயா விவ்வா
 விகுஷாநு வடடி | விதூஷஸுமூ கஹிஷுணு
 மஹிஷூ வாவாகாணாதிதெ துதொக்யஸூயெ
 வுதெ சுவிரா தஸுதார தஸூ விஷா: | |கா|

தெயெதி || (வாவாய்விபாநகாரீ) வாவாய்விஜெ (சூஷூ
 ஶாரி தக்யெணெ) சூஷூஷாரி தகெகிக்யெணெ தெயா (மதி
 தெ) உதெ | தக்யெ சூஷூ: துதெவிஷாசு வகுவடம் கியூயா
 ஶம் | தீயீயணு ஶிஷிஷிணு பூவாஷாஷிவிஷயெ கியூ
 யாணு ||

தயா வாகூஷி தாமெ -

வாவாய்விஷூஷாணு பூவக்யூரி ஶஸூஸத: |
 தீயீயா ஶா ஶஷுஷூஷா க்ஷாரிதெதி உ ||

உதூஷி பூதிஷா ஶவியெஷிஷியாய
 ஶவரிஷூ ஶஷுஷூஷா தீயீயா வக்யுதெயுநா |
 ஶா து விஜெஷு ஜீணெஷு பூயொக்யூ ஶி
 ஶெஸிகெ: || உதி ||

தயா ஶூபூ வெஷெ -

சூஷூ தீயீயெஷெ ஶிவியம் தாருணாய்யு |
 துதெஸூநஸு யதூவடம் ததூஷூ தாருணாய்யு ||
 மும் பூவாஷாஷாரணெ ஶிஷெ ஶிஷெ நவீக்யுதெ |
 யசு க்யுதெ தசு தீயீயாஷூ தாருணாய்யு தூய்யு: || உதி ||

ததூர்த்தெய்வெஷா நாலி | அநீயெ து டுஸவிய
 கூலாஹ | (ஸிஸா) உலாஸெஹ்ஸாநாதிசெய்யம் | (கலி)
 வயம் | (கூலி) ஸ்வநபுகாரணாகூக்ஷணாநிதம் | (படம்)
 படமதவிசு | (விதம்) வித்யாதிவிசு | (சூடஸம்) டு
 வுணம் | (ஸூகூடு) கரணாயிகாரொகூக்ஷணாநிதம் |
 (பிணம்) சுநகவிஜயாதிபிணமஹம் | (பிண) மொபியொவ
 விவஸணிம | (வாஹகா) தததூஹகாலக்ஷணமகூதி
 தாய் | னதாநி டுஸவியாநுவி அநீயவாஅவிஜிவிஷயெ
 வடினி |

தயொகூஸூஸூசெய்ய -

அநீயம் 1 ததூ விஜெயம் தஜெஹ் டுஸபா விஹம் |
 வஜெ கூடுவெயு வ விஜெ வ டுவுணெ பூதிவிஜெ ||
 கூடு வ ஸுணிமெ வெவ பிணமெ வாஹகெசயவா |
 வடு வ விதிவிஜெ வ 2 வாவவிஜாயுகம் யஜெச ||
 உதி ||

ததூ (சூலி) பிணவிஜாதுவடவாவவிஜிவிஷயெ |
 (கலி) வகுஜிவிஷயெ | பிணமெ வவ ஸிபி | (உத
 ரதம்) அநீயெ து | (ததூர்த்தெய்வெ) தெஷா தாரத்யூசு
 விரகாலு காலாவஸாயிசு தாரத்யூசு வடினி | தயாஹம்
 ஸூசெய்ய -

பாலாஹிபூடம் ந கதய்யம் கூலிஸம்ஸாவநம் விஹம் |
 கஸஸாவநஸூகூசாமெடுணெவ ஸிபிவரெச ||
 பிணமெ ஸுணிமெ வெவ கூடுவெயு வெவ விஸெஷதம் |
 ததிபிஸூயயுநம் கூயூஹாஸவஹிவஸானகசு ||

1. உதி உதி கூஸூஸூசெய்யா ததூகாய்ய |

2. விஜிபாயுகம் மூணெசு உதி கூஸூஸூசெய்யா ததூகாய்ய
 வரம் ||

பிணமாவடநாபெடுண காரயெஷெஸிகொதபி |
 செஷாணநூநி விஜி அஹஸாவாயுள் யஜெச ||
 உத்யாதி || 100 ||

சுயெஹநீம் சிவலிஜிபூதிஷாசூரம் செஷாணநூநி
 டுஸபூநு பூயபிஸூகெநாயநாஸகியீநு வஜெபூநவயொ
 மானீஸாஹ -

(2) காயூ தயொஹயநெவ வி வாவவஜெயு
 ரிகூஷூபி வ சிவஹ் வரிஹுதூ வவ |
 வாவெக்ஷணாமகூதிநாநி தயாஸகாண
 வாதாவயொமஜூதவாதி சிவலிஜிபூதிஷா || 101 ||

காயெடுதி || ததூ தாவசு பூயபி சுயநாஸகிணயு
 பிணம் | பிவவஜெயு (உஹயநெ) உதூராயணெ சிவலிஜி
 ஷா காயூ | தயொகூஜிதாமெ சிவலிஜிபூதிஷாபூஸம்
 ஸாவாரஸாரம் சிவலிஜிபூதிஷாநவணநவபூவகூசு -
 விஜிபூதிஷாம் வகூரூ விஹமெஷெகூரீம் நூணாயு |
 சூலிபூதிஷாநிபூகூஸவாவவிஷம் பூஸம் ||

ஸவபூஜிம் வரிவகுணயூ சிவொ. ஜெயஸிவாமெ |
 ஷிகூரூபூநவவிஷா வஹநெகீதமொஹம் ||
 நிஷெஷா நிஷிபெஸெவ ஸவபூஜிம் ஸவபூஜிஷா |

தகூஜாநாஷெவ பூதிஷூகூ தகூஜா வஹநாஷெ ||
 ததூவிஜிவி டுஹதெய வஹிநு வஹிசு |
 வகுஜிதொ வெவெவெஸொ ஹிம் ஜூநம் பூயயுதி ||
 ஜூநெஹ ஹிபொமெஹ விநாநெடும் கபூகூபிணி |
 பூயுதெ ந கலிநகிவஸாவிஜாஹம் வரம் ||
 விஜாஹநவஸெநா நாலி யஜெபூதூ ஸாவநதூயெ |
 வகுஜி வ விஷு விஜெஷு வகூயுக்ஷணாயாதஸம் ||
 ஸாவிகெஷு ஹவெநகிவஸாவநம் அவிபம் ஹவெசு |
 ஸாவநகூபூதிஷா வ ஸாவநம் சிவலிஜிபூதிஷா ||

புதிஷா தவிவீநா ஸ்யாதெனெவ ஊி ஸா ஹவெசு |
 சீனாருவீ சீனாபெவஸீவீவம் வராசீகாரணஸ்ய ||
 சீனம் ஸ்யாதூராசி ஜீநாநம் சீனவாபுஸ்தாஸரிவம் |
 வாபுஸ்தாஸரிவம் ஸ்யாதூரா சீனஸ்யாஸு வ டிஸ்யுதெ ||
 வாபுஸு டெவபெவஸு தொகாநம் தூஹகஸ்ய வ |
 விஜம் விஜம் ஸரீரண கஸ்யுதெதத ஜநாடிந ||
 ஸரீரம் சீன வனவ ஸ்யாஸவ்வெஹி ஸம்ஜீதம் |
 ஸரீரம் ப்ரியசி க்ருகா வுக்ராவுகொஹயாத்ஸ ||
 த்ரிவியம் ததூரபெருஷ வகுஜாயம் தஸ்யு தித்யஸம் |
 புதிஷாஸிதம் சீனம் புதிஷாசி ப்ரகீதிதத ||
 புதிஷாவியிகாஹொத்ய சூயுதெ ஸாம்பதம் தயா |
 உதாராயணகாதெ தம் தாவிராஸ விவஜீதெ || ||உதி||

சுய வஜீதிபிசுவெந தியிலியிராஹ | (ரிகூஷபீ
 புதிவடி) (ரிசூரம்) வதம்யீதவஜீவதம்டிஸம் | (சவடி
 புதிவடி) வகூஸ்யாஜீ | [வவடி] வகுணியிராவாஸ்யெ |
 வனதா: வரிஹத்யாநெ மூஹ்யா உத்யயம் ||

ததூகம் காரணெ -
 சுயநம் டிசுதிணம் நெஷம் ப்ரஸஸனொ தூராயணஸ்ய |
 ஸாமூகவகெஷ வதம்யீத வ ஹுஷதீ வ வதம்டிஸம் ||
 நவஜீ புதிவெஷுவ வணுடிஸ்யுஸூஹாஸ்யதாம் ||உதி||

சுஜீதெ -
 ஸாமூகவகெஷ திதீயா வ தூதீயா வணுதீ தயா |
 ஷஷீ வ ஸவதீ வாவி டிஸதீ வ தூயொடிஸம் ||
 தியயஸூஹதாம் ப்ராகா டிநவகுஹயாடிஷிஷெதெ |
 1 பெருஷா வாரா மாராமெஜுதூஸாமூகாரணாம் வரிசீதி
 தாம் ||

சுஜீதாமஜிதாதூகாயாடிஸ்யுஸூஹாஸ்யுகதயா வதம்டிஸ

வகூஸிபூரம் வவெடிண ரிகாமாஸாவி விவஜீதெயெசு ||உதி||
 வீலெஹிதாயாம் விஸெஷ உகம் | யயா -

சுயநம் டிசுதிணம் நெஷம் ப்ரஸஸனொ தூராயணஸ்ய |
 ததூதாராயணெ பெருஷம் டிசுதிணெ சுவரம் சித ||
 ததூராவி ஸவடிஸாவெஷு வெகு வெஸாவயெயாடிஸு |
 வுஷ்யு மாலூ நஜெஷு ஷுள ச்யுஸிஸிசூஹுதம் ||
 புராவணெ வகுஹயாடிஸ வா வாயுசாமூகாதிடுகெயசி |
 தாமடிஸடிஸாஷாமம் தாவிராஸ விவஜீதெயெசு || ||உதி||

தோஹஸ்குரொ தூரெ சுயிராவஸு வஜீதிசூசூகஸ்யு |
 தீகூஷிஸாவநம் வெஷவ வவிதூஷி ஸாதகூ தெர் |
 சுயிராவெ ந கம்யீத யஜீவெஷுஹா தநம் || ||உதி||

ஜெயாதிஷெ தம் தாவிராஸாநாம் வுஷுஷிதிநா பு
 திஷாமஷிசூகஸ்யு | யயா -

வாஷெ நூஜிவிஷிஸூநாவிராவெசு விஸுபீடி |
 மாலூநெ டிஷுமாலஸூவெகுதாவெ ஸுயாவஹா ||
 சுதீவஸளவும் வெஸாவெ ஜெஷெ தாவெ ஸுயாவஹா |
 கம் தீநாநள ப்ரஸஸம் ஸ்யாதூசீம் யதி ந வஸ்யுதி ||
 ஜீவம் வஸ்யுதி வெஷவம் புதிஷாயாம் ரவள மதெ |
 ஸூஷாமெ ஸூஷாவதொ டெவொ யஜிதாநவிநாஸநம் ||
 ஸளராவெந விஜெயம் புராவணெ ராஜிராவூஹு |
 ஹாடிவடி சீஹாநாஸ ஸூஸ்யுஷிவி ராஜிஹா ||
 காதிடுகெ ஸகூவபிஸூநாமடிஸெஷெ ததெயெவ வ ||
 உதி ||

தயா வ ரதகூஸாவெ ஜெயாதிஷெமதெந -

உடிமயநெ விதவகெஷ
 ஸூஹதியெயெஷெ ஸூஹ வ நகூதெ |

காரணம்—

வகுஷா உவ்வதீயாசுதஸாஸிநீ உதிதீயயா |
 வுஷ்யெவெவ்வஸம்யாசுதஸிதவாரொதரெண து ||
 ஸளஜேந மாருவாரஸு வொதராவாஸ ஸம்யாதம் |
 வெராவாரஸு ஹஸெந வாஸிந்யா வுயவாரகம் ||
 உய்வாரா உதி ஜெயாலாவநாடிஷு வஜ்யெயசு |
 வந்தெ கஸுமஹாப் ப்ராஹாஃ சுயபுஃ ப்ராணவிநாஸ
 நடி || உதி ||

தெருவ கெலி உஜ்யநீயா ஜொஷா உகாரம் | யயா—
 வாவமு ஹஸஸாயாசுத காமகூதிதம் சிமககம் மூலமு |
 கீணம் ஸுதிணம் வுதீவாதம் விஷம் காணண வஜ்யெ ||
 கணகம் ப்ராஹணண வொதாவாதண விசகமு |
 மூலணம் வெயநகசுதம் சாதிண வுதிசுபிசு ||
 யஜெனெவ விஸெஷெண வஜ்யெதம் ப்ராஹண || உதி ||

சுஸ்யாயபுஃ, (வாவமு ஹஸஸாயாசுத) ஸுதிபுராஜா
 ரகஜிநாராமுகெதாஸியபுஃ (காமகூதிதம்) வந்தெஃ
 காமகூதிதண (சிமககம்) வந்தெதேபுஷாநண (மூலம்)
 மூலம் | தஹகம் காமவியாநெ—

வாவமு ஹெயபுஃ கமிநீகூதிதம் ஹ
 ஸஸ்யாயபுஃ உய்யமூலம் உ சாதிசுபிசு |
 சாஸண சிமககம் வயிராவுண
 சாஸணெஷம் ஸஜ்யாஜிபெயாசிவண || உதி ||

கெருதி கொணாடிஸாநெநவி வாவமு ஹாவஸாம
 வஜ்யெ || தயொகம் ஹாசாஜெந—

மூலதீயெ ஜாதிரு நெயநெ க்ரூரஸம்யாதெ |
 மூலணம் க்ரூரதிதாஹாரந்யா தம் சாமம் ஹவெச ||
 உதி ||

(கணம்) கணகாலுஜொஷம் | யயாஹ வுயஹஸதிஃ—

1 யாவகசுதாது நெயுதா தாவனெரூதலாதிஷ்ட |
 கணகாலுஜொஷம் ஸவ்யகசுதிநாஸாதம் || உதி ||

(ஸுதிணம்) ஸுதிணாவுஜொஷம் | யயாஹ வுயஹஸதிஃ—

3 சிமஜிஹாரகாஜுரவநுதிதா தாவதிணம் விஷம் |
 ஸுதிணாவு ஸவ்யகாபெயுஷம் திவிசுவம்ராரிதாநெஷம் ||
 உதி ||

சுரு ஸுதிணஸாவெந ரகஸுதிணஸுரவி மூலணம் |
 சுரு வுயஹஸதிஃ—

வெயகெசுயுதிஹாமெஷம் காமகூதிதம் துஜெக |
 சிஷ்டிஜாரகஸுசுதாஜு கஸுதிணஸாரிஹயம் ||
 ரகஸுதிணஸு நகசுரு க்ரூதம் சாமம் தொந்யா |
 விநாஸசிவயாதாராமம் கதபுவசு கஜெ வொஷிதம் || உதி ||

ஹாசாஜிபெயாசிவணம்—

துஜெகணகஸுஜெஷொ ஹாமெஷொ ஹுதிததஸுபு |
 சிஷ்டிஹாமவரிஜாதம் ரகஸுதிணம் வரிதுஜெக || உதி ||

சுரு கணஸுதிணஸாவெந கணஸுதிணாவு ஜொஷம்
 விவகூதிதம் | சுரு வுயஹஸதிஃ—

ஹெஷாகசுஸுசுராம ஜுஷியபாவனெரூதலம் தயொம் |
 ஸஜ்யாஹயபுதெ சிமககூதிதணகஸுதிணஸம்ஜிதம் || உதி ||

(ஸுதிவாதம்) உகசுதிதம் | (விஷம்) சுரு விஷஸ
 வெத திபிவிஷநகசுரு விஷவாரவிஷாராசிவிஷாணி அம் மூ
 ஹுஜெ

1 வந்தசு கணாவுஜொஷம் ஸுதிணாவுஜொஷம்
 உகசுணம் காமபுசாரிசொகெதமகசெந விராணம் |
 உதி ||

புஜெனெவ விசெஷெண வஜ்யெது வ்யததம் |
 பூதிஷா வஜ்யெயீரீநா வாழ்வாஸ்தியெயி வ ||உதி||
 ஶீவெ வ--

வாஸுனெஹி தவஷெஷெ ரெவாநா ஸுநிதெஷெ வ |
 உவாவாதெ ஶிஸா ஶாஹெ மூ ஹெணெ வந்ர ஸுநியெயொரி ||
 ஶயஸீ திஸெனெ நெவ ஸாவநெ ந ஸரிவரெசு | உதி ||
 ஶ்வஸிவயொமாதீந வரித்யஜ் ஶிவலிஜாஶிஸாவநெகத
 ஶ்யமபுஸவமபுஸுஜிபுக்ாரெரரவி வரீக்ஷா கதபுஷா |
 தயாவொகத ஶனாநஸெஹி தாயா விஜ்ஜஸாவநவடெ-

சூயம் வ்யம் வ நக்ஷத்ரம் யொநிவாராஸகம் ஶடா |
 தஸ்ய விஜ்ஜஸ்ய நக்ஷத்ரம் பூதிஷாஶிக்ஷஸெபுத்ய ||
 ஶுனெ து ஶாவநெ கம்புஷாஸெஹெ வஜ்யெதுயம் |
 உதி ||

வளதஸு ஶ்யமபுஷெணெ காரீகெ ஶஜிமுக்த்ய | யயா—
 நாநநந்ர மூணநாநந்ர 1 ஶுநாநந்ரவிவஸுஹெ ஶுநி
 நபுவ |

சூய 2 ஶந்யத்ரயொநிஶிக்ஷகம் வாரஸெஸகமூணக்ஷயக்ர ஶாசு ||
 உதி ||

ஶஸவமபுஷெணெ ஶாநஸாரெ ஶிஷெ—
 சூயண வ்யகம் வாரம் நக்ஷத்ரம் ஶாநஸெஸக்ய |
 வக்ஷணெ யொநீராஸிஸ வயஸு ஶுஸயா ஶத்ய ||
 வஸுஶாநஸயாஶயணெ நந்நாயீ வ்யம் ஶவெசு ||
 மூணநாமணெ யொநிஸ்யாஶஸுஹெ ஶிக்ஷெஶெ வ ||
 நந்நஸவ வ வாரம் ஶ்யாஶெஶநநெந்நயாஸக்ய |
 நந்நெவெநெ ஜாதீஸ்யாஶவதிஸுநிபிஷெஶெ வ ||
 வெஶாஶெகெபுஷெணெயெஶ்யாஸிஶிக்ஷெ 3 ஶதஶரெஶயெ ||
 உதி ||

1 ஶிதி ஶாத்யகா வாரம் | 2 ஶந்யஶி உதி ஶாத்யகா வாரம் |
 3 வளதஸுநெஶுஶுதரித்யகாஶஸகாமாஶா ஶஸொய்யெ
 வதபுதெ |

ததெத்ரவ யொந்யஷகம் பூதிவாலித்ய—
 யுஜெயபுஷெண வலிஶஸு ஶாநஸு ஶிஷஶம் வாரம் |
 ஶவஸீ காகஸு ஶவபுத்ர விஜ்ஜயாஸுயெயொநயம் ||உதி||
 கஸகக்ஷணம் யயா—

தஸரொ ஶுகிஸகிஸ யநெயா ந்யவதிஷெணகா |
 நிஷீகிரயநெ ப்ரெக்ஷஸெஸகாநி நெவெவ து ||உதி||
 சுய வாராஶிவணவரீக்ஷாவி கதபுஷா | யயா—
 வாராஶிவணவஜ்யா வ ஶுஷுஷ்யு ஶிநெஶெயெரெசு |
 ஶெஷெணெ வணரித்யாணி வாராஶிவரணாகக்ய ||
 வாரம் காரெராராஜா வ வ்யஸுந்ர ஶரணெ க்ரஶாசு |
 ஶுனெ ஶுஶெ து ஶவபுத்ர க்ஷஸுஶெ க்ஷஸுஶெ விஷம் |
 உதி ||

வளதஸு ஶ்யமபுஷெணெ வரீக்ஷணெ பூஸாஶெமொவாரா
 ஶீநாம் விஸாராஶாஶய விஜ்ஜஸுக்ஷணெத்யாஶாஶ கதபுஷ்யு |
 தயா வொகதஸெஸுஶித்யாஸுயெ—

சுய வக்ஷெ விசெஷெண வாயாஶீநானெ ஶக்ஷணெ |
 ஶுஷ்யுவிஸாரஶஸுணெ மூணஸ்ய வஸுஶிஷெஶெசு ||
 உத்யாஶி |
 கிணெ விஜ்ஜவரீக்ஷணெ வணஸெஶெத்ராவி கதபுஷ்யு |
 தப்யயா—

விஜ்ஜநாஶஸுஶீஶிஸுராம் விஸுத்யபுஸெமொஶிவாந்யு |
 விஸுதஸ்யு ஶரவெஶதாஶகம் விஸுத்யபுஸெகணநா
 ஶக்ய ||உதி||
 விஸுத்யபுஸெகணநாஶகரித்யு விஸுதணெ தஸு சுயபு
 ஶஸிணெ தாவஸு பூரணெ கணநாஶகரித்யுயம் || க௦ ||

வளவெயொமாதிகம் ஶக்ஷணெ வரீக்ஷெ பூதிஷாஶெ
 ஶாநி கபு தாவஶாஶ—

(2-கு) வெய் வளவாழி கிசரிசரிவெ திஷ்டி தூழிவி
 ண வாரகீ ஹவெஷா தூயுதழிநெ செவவலிஜ
 பூதிஷ்டா. துக்ரா வாவா வரலலவி ததூளஜமு
 விபுநுகாவடு டெக்ராணெசெஷாடியவியியுதா
 ணுமமொராஸா காயடா ||கதி||

வெய உதி || (வெய்யம்) ரொஹிணி | (வளவம்) ரொ
 வதீ | (சுதி) வுநவபுலு | (ஸ்ரீ) சூழிசிரா | (சிவ)
 சூழிபா (திஷ்டி) வுஷ்டி | (திசும்) சுநசிராயா | (சுஸி)
 சுஸிநீ | (விஷ்டி) பூவணம் (ஸூரகீ) பூலிபா (ஹஸ்தி) ஸா
 விசும் | (உதரா) உதாரவமூநூ தூராஷாஷா தூரவொ
 ஷவலாலிஸ்டி | னதெஷு உதுஷ்டிநகசுதெஷு சரி
 வலிஷ்டிஷ்டி காயடா | தயா வொசுதிஷி தாமடு —

பூஜாவதெடுநெ திஷ்டி ரூஷ்டி வுநவபுலு |
 சுஸிநீ ரொவதீ ஹவெஷா தூதிசுதயம் தயா ||
 நெடுகுநெவெஷவலுமபுசுதம் நகசுதம் ஸாமஹம் ஸூதழி |
 பூரஹியஸிவாமடு — [உதி ||

ரொஹிணீரொவதீ திஷ்டி நெடுகுதூதி தூவாஸுயா |
 உதராணுஸயகூளஜிம் நெஷாநி லிவலாநுய ||
 வாயுஹஸஹஸீஸாஸ சயூரூ உதி கீதிடதாம் |
 செஷாஸ்வ வஜுயெதி தூவெஷா தாவநகடு ||உதி||

ஸூரய சிவெ —
 பூஜாவதூரயகூளஜி திஷ்டி வளவொ தூராஸுயம் |
 நெடுகுதூதி தூவாஸுயாதீ ஹவெஷா தூராஸுயம் ||

தீவெ து- [உதி ||
 பூஜாவதூரயகூளஜி திஷ்டி வளவொ தூராஸுயம் |
 வளவொ வுஹஸுதிசெவ விக்ரஹம் வெஷவம் தயா ||
 நெடுகுதூரீ வ வாயுயம் வெதூகனொ தூரயழி |
 ஸ்ரீஷ்டி நகசுதயெமெஷு பூதிஷ்டிஷ்டி ஸூராவெசு ||
 உதி ||

பூரஹியஸூரய சிவெய்யம் வளவஸ நகசுதூணி | தீவெ து
 செஷாஸ்வ நகசுதூணி | விஷ்டாமடு து —

திஷ்டிதெடுநெ வளவாசுவிபிவாநெ தூரயெ |
 நெஷா சிவயவளவ சிவபூவெண சிவமெஷவ வ ||உதி||
 ஸனாநஸம்ஹி தாயம் —

வுநவபுலு வுஷ்டி சூழிசிரா சூழிசிரா ரொஹிணி |
 உதூரயெநெவொசுதம் பூதிஷ்டாயம் விசெஷத் ||
 வெஷவெ ராஜபூவெயெவி வாயுயெ வாயு நெடுகுநெ |
 விசெயெமெ பூதிஷ்டானு சூவெநெ து விசெஷத் ||உதி||

வஜுபுநகசுதூணி காரிகெ —
 யாரெஷா சிவபூணி நூவிஷாநெஷவ வாராணஸி |
 ஜெஷாணு தீணி வபூணி வஜுயெ தாவநாஜிகெ ||
 காரணெ — [உதி ||

யாரெஷா சிவபூணி நூவிஷா ஸாவபுவாராணஸி |
 ஜெஷா வ தீணி வபூணி நெஷாநெஷவ
 வஜுயெசு ||உதி||

ஹிஸம்ஹி தாயம் —
 யாரெஷா சிவபூணி நூவிஷாநெஷவ வாராணஸி |
 ஜெஷாணு தீணி வபூணி வஜுயெ து விசெஷத் ||
 செஷாணி சிவியெமெநி ஸவாஸாவநகடுணி ||உதி ||

ஜெஷாநிஷெ ஸுபூவெயெயெநெ —
 ஹஜெஷு சிவாஸூ வாராணயுதம் ஹமும் ஹநெடுநூதி
 ஹம் வபூயெஷாஷ வடனா வாராணயுதம் காரெயெ
 யாரெஷா உஷெ | சிவமம் காரஷு சிவபூ கீசுகாரம் சிவ்யுநு
 யெதாநி வெ ஸூரகீ உ பூவணனா ஹஸுஸஹிதம் ஸரி
 ஷ்டம் பூதிஷ்டாதீ || உதி ||
 சுதூராவ நகசுதூணி நிஷிபாநி | உஷாரி சிவ்யுரீநி
 ஹசாநெஷாநி | தயா வ வியிரெது —

சீணுத்தராணியவதிசு செகு சுவா உ திஷ்யம்
உயசீஷயம் உ ।
வகுஷாதிதிவாஷ்யசிவபுஸலம் ரளசூநிதாஶபுதவ
ணாஸிபாஸ்யம் ॥ உதி ॥

சுயவஜ்யயுமஜமெவந மழவிசிர்ஹ- (துக்ரா வாவமவரஹ
பிவி) உதி । (வரஹ) செஷககடடதமாதசிராரஸீஷ (வா
பிபி) யநுரவீ । (துக்ரா) வஜயுகியா சுநெ நாயமொ
பூஷயாம் । தயா வொகக் காசிகெ-
ராஸ்யஸூ உரா வஜ்யபூஸெஷம் வகுஷயபிஷிக்ய । ஶுதி
காரணெ-

ராஸிஷயி யநுசெவ வகூராஸூராரஸயம் ।

சுபுஸஸூ உதி ஶுராதாஸெஷாஸு ஶுஷா பிதாம் ॥ உதி ॥
சுஜிதெய-

உராணி வஜ்யுயெஷாநி யநுஸாஸுஷம் பிதம் । உதி
சீவெ-

செஷம் சுக்ஷுக் களாயம் சிரகணவிவஜ்யுயெசு ।
செஷெஷு ஶூவயெஷிஶம் யநுரிராஸிஷ வஜ்யுயெசு ॥
ஸனாநஸம்ஶிதாயாம்- [உதி ॥

ஸிராராஸள து சுதய்யுஶூராராஸள தயெவ உ ॥ உதி ॥

சுய ஶுஷமஶாணாம் செசூக்ராணெக்ஷணெஶாராடியொமு
ஶூ உத்யாஹ- ஸளசெஷித்யாதி । (ஸளபி) ஶுயம் ॥
(முராம்) ஶூஷஸிசீ । (உநாம்) உநாம் । (காவாம்) ஶு
க்ஷம் । வளதெஷாம் செசூக்ராணெக்ஷணெஷய ஶுஶாராம்சு
உநெஷாஷயம் விநா ஶூஷாயாம் । தயா வொகக் காரணெ-

ஸுஶாநாம் ஶுஶாரகாம்ஸாஸூ செசூக்ராணாஶயம் ஶுஷயம்
ஸுஶாநாஶுஶயஸுஸஸூ சஸூயம் விநா ॥ உதி ॥

சுஜிதெ-
செசூக்ராணாம்சுஶாராஸு ஶயம் ஶுஷம் ஶுஷா ।
விநா ஶுஶாராஷயம் தெஷு செவஸூவநகிஷி ॥ உதி ॥

ஶிஷம்ஶிதாயாம்-
வகுஷாதிதிவாஷ்யசிவபுஸலம் ரளசூநிதாஶபுதவ
ணாஸிபாஸ்யம் ॥ உதி ॥

சுயவஜ்யயுமஜமெவந மழவிசிர்ஹ- (துக்ரா வாவமவரஹ
பிவி) உதி । (வரஹ) செஷககடடதமாதசிராரஸீஷ (வா
பிபி) யநுரவீ । (துக்ரா) வஜயுகியா சுநெ நாயமொ
பூஷயாம் । தயா வொகக் காசிகெ-
ராஸ்யஸூ உரா வஜ்யபூஸெஷம் வகுஷயபிஷிக்ய । ஶுதி
காரணெ-

சுயவஜ்யயுமஜமெவந மழவிசிர்ஹ- (துக்ரா வாவமவரஹ
பிவி) உதி । (வரஹ) செஷககடடதமாதசிராரஸீஷ (வா
பிபி) யநுரவீ । (துக்ரா) வஜயுகியா சுநெ நாயமொ
பூஷயாம் । தயா வொகக் காசிகெ-
ராஸ்யஸூ உரா வஜ்யபூஸெஷம் வகுஷயபிஷிக்ய । ஶுதி
காரணெ-

ஸுஶாநாம் ஶுஶாரகாம்ஸாஸூ செசூக்ராணாஶயம் ஶுஷயம்
ஸுஶாநாஶுஶயஸுஸஸூ சஸூயம் விநா ॥

ஸுயயநு ஶிதாயாயவாரெஷு ஶுஷாபாம்சுக்ரம் ॥ உதி ॥
சீவெ-

முராமாமயவஸிஷாநாம் வாராஸவயுசு ஶுஶாநாம் ।
வளஷாம் செசூக்ராணெஶாராஸு ஶுஷம் ஶுஷம் ஶுஷம்
வளஷாசெவாராஸு வஜ்யுஶுஷாராஷயஸூஷா ॥ [ஶுஷ ॥
ஶாநாபிநாரவொசிராஸு சிவஷஷாயமதாஸுஶாம் ॥
ஸவெயு முஶார் விவஜ்யுஶுஷாமுஷபிஷா விசெஷகம் ।
ஷயுஷயம் ஶிஷா ஶுக்ருஶுநுசு ஶுஶாநாம் ॥ உதி ॥

சுஜிதெ-
வாவாஸஷூசிராஸிஸூஸுஶாசெவ விநிநிதாம் ।
ஷயுஷயம் ஶுஷாரவீ ஶுக்ரு வஜ்யுஶுஷாஷுஷம் ॥
சிதீயவக்ஷிஶ ஶிஷா உநு செஷெஷு ஶுஶாநாம் ।
ஸவசிவஶைநவசி ஶிஷாநுசு தயா முராம் ॥
ஸுஷாரவீ மஜமதம் சுயயாமுசுஸு ஶுஷம் ॥ உதி ॥
உதம் வரம் காமவிசெஷயுஷயம் ஶுஷாய வவநாநாஶுஷாஶி
யதெ விநெயு-

சுயாநகூஷிஷெசெ சியுநெ வாகுஷஜெதெ ।
ஸுஶாஷுஷயெ காமெ விதாயாயயுசுசுஸுஷம் ॥
நுஷகெசுஸூ ஜநகூஷயநுக்ருஷிஷெஷம் உ ॥
காரிகெ காமவியாநவெஷெ உ-

ஸுஷகிஷுக் சுதய்யுஷு ஶீவே வாவுஷுதெ ஶுஷெயம் ।
ஸுக்ரு ஶுஷாயெ ஶாவி ஶுசுஷாமுஷுஷம் ஶுசுஷம் ॥
காரிகெ விசெஷ உகக்-

வகுஷாதிதிவாஷ்யசிவபுஸலம் ரளசூநிதாஶபுதவ
ணாஸிபாஸ்யம் ॥ உதி ॥

சுயலா வடுவபுராதி ஸம் ஐயுலா ஐயுலா ஸுதா ||
சுபரா ஹுதா ஜெயா புகிஷாடிஷா கடிஸா |

செய்து—

பிவாலாயம் வடுவபுராசுரம் புகிஷாடி ந காரயெசு |
|ராசுள வாசவி புகுதபுலும் பிவா மதுவெக்யெ ||
வனவம் விவாயு யதெந ஸூவநீயா விவகூடுணெம் || உதி ||
சுஜிதெ காலவெசு உசு—

ஸாவகாசெ விசாநெ து அராவாஸவியெம் வுரா |
செயெபுஷு காவியெபுரவி ஸூவநம் ஸூாணிஜெயா ||
வாணலிஜம் | தயொடி தகிநுபுதாதிசம் உயசு |
ததவடம் யாதி நிஷுணெ ஸூவநீயம் விவகூடுணெம் || உதி ||
|| சுசு ||

சுய உதலிஜபுகிஷாசாஹ—

(உ) ஸாவித்ராதித் துதரவவநஸுராவாயு
வெயாதுவளஜெ ஸூசெஷஷாவிஸூலாவஸூர
தரலவநெஷுஷு யாதிஸுமெ | சூதாசாணிக்
நீலாபிசணிவிரலிதம் வாணயாதகுதுலிஜம்வூ
ஷிஷிதூணெகி—ரவி விசுயெயொ டெபிகாஸூ
வயெயா: |

ஸாவித்ர உதி || (ஸாவித்ரம்) ஹஸம் | (சூலித்ரம்) வு
நவஸம் | உதும்) சூமஸிராம் | (உதூரம்) உதூரமதநு
தூராஷாஷா தூரெஷாஷ வபாலிஸம் | (வவநம்) ஸூாதீ |
(ஸுராவாயு) வுஷு: | (வெயாது) ரொஹிணி |
(வளஷம்) ரெவதீ | வனதெஷு டஸஸம் நகூடுசுஷு (சி
ஸூலாவஸூர தரலவநெஷு) உஹஸூரராரிஷு (சஷுஜெ
யாதி ஸுமெ) சஷுஜெஸூாநெ மூஹவஜுதெ ஸதி உதலிஜ
புகிஷா காயு: | தயா வொசுதம் வீரதஜெ உதலிஜ
புகிஷாவடும—

1 ததும்புததிதி சாதூகாவாம் |

ரொஹிணி உ வுநவஸம் வுஷுராசூமஸிராஸயா |
ஹஸஸ ரெவதீ வெவ ஸாதீ வெவ திராசுதூரம் ||
ஸூரராரிஷு கதபுலுசூராரிஷுயாசவிவா | உதி ||
சுய உதலிஜாநெயாசுஹ— (சூதாசாணிக் நீலாபிசணிவிர
லிதம்) சிளகிகாதிதவிசெவெவிடநிதிடதம் (வாணயாதகு
துலிஜம்) வாணலிஜம் அரிஸூாடியாதாவிவிபூரலிதனா | த
டூசுதம் வீரதஜெ—

ஸுடிகம் சிரகதஜெவ சாணிக் வஷுராசு |
சிளகிகனா தயா நீலம் வெவடுயுது புவாசுசு ||
உதும்பு வுஷுராசும வஜெநெவ து காரயெசு |
வாணலிஜாதிசுணெ வாதெ— [உதி

காசூசுசு வரிதூஜி சூமெ ரவிமதெ திதெ |
மஜாயசுமயொயெயாநெ நுஸெஷாணெ சூயஜெ ||
உசுதெதாவகம் தது வாணலிஜிஹொஷுதெ |
ஸளவணடம் ராஜிதம் தாசூம் காஸூஜெவாரகூடுசு ||
சூயஸம் ஸீஸகஜெவ சூவாசும யாதாசும ஹவசு || உதி |

வனதெஷாம் ஹசுவி தஜெசுவ—
வாணஜம் சிரகூசு வஷுராசூசுயெதம் விசெஷதம் |
சாணிக் ஸூபூசு வஷுராசுவாசு 1 சூயகாரணம் ||
சூசுஷுஜெ து வெவடுயுடும் ஸுடிகம் வுசூ 2 லிசிடி ||
3 விசெஷணம் சிரகதம் ஸூசுநம் வுஷுராசுசு ||
சிளகிகம் சூசூசு வெவ வஜிசாரொமூவூசிடி |
தாசூம் வுசூவசூசூயுடும் காஸூம் விசெஷகாரணம் ||

1 வஸூகாரணத்தி வீராமசிசாதூகாவாம் | 2 வூசிடி
உதி வீராமசிசாதூகாவாம் | 3 விசெஷணத்திதெதுதவொகூ
நனாரம் வீராமசிசாதூகாயாம் || நீலம் உ சாரணெ காயெயு ர
தஜாநாம் ஹம் ஹவசு | வெஹம் து ஸூபூசு வொசு
ரளவூம் ராஜிசூயாசு || உதெதுதவொகூம் சுயிகதயாவ
ததெ |

1. சூரகாதிடம் வாடிவணை சூயலம் க்ஷயகாரணம் |
 வீஸஜம் ரொமகாரணம் துவுராபாவிபுலயபுநடி || உதி
 (ஸுஷிஷி துணைதிதீநாவி) ஸுஷிஷி: திஸம்ஹாரதி
 தீநாம் ஸுராவம் வீரதனெ ஸுஷிதிதிபுஸாவநவ
 டுமெ—

2 உஜிவநயு தடுஸெவ ஸுவாவீ நஸுடுயெவ உ |
 கயூணஸுநாடுஸெவ உநு செவர னவ உ ||
 மஜாயாஸு வடுனெடுத ஸுஷிரடுவரிஹொயுடுத |
 வுஷவாஹநடுதிபுஸு சுயபுநாஸுஸுரஸுயா ||
 கிராதடுஸெவ வீரெஸொ லிக்ஷாபுநஸுடுயெவ உ |
 னதாஸு தடுதபுயம் வண ஸுதிதிதிபுருஹொயுடுதாம் ||
 நடுடுஸடுஸெவ காசிராமி காமஹஸுடுயெவ உ |
 மஜவ்விவாஸுஸு ஜலம்பாஹஸுயா || [உதி ||
 ஷபும் ஸம்ஹாரதிதீநாம் ஸாவநம் சிஹ வொயுடுத
 னடுதஷாம் புகிஷாவுடுடுவ்வி னதாடுநடுவநக்ஷுடு
 மூநடுஸிடுஹவ தடுனெ தடுதடு சுயிதாநி | வாதடுஸெ
 ஸாயபுபராயபுவிஜயெம் பூரணடுகம்—
 ஆஜுமாதிகவடுதாஹிதாடுயெபு ஸடுவடுஜயெசு |
 ஹடுதாஜுமாதடுடுயெபு து வராயபு தடுகீதிபுதடு ||
 உதி || ௧௨ ||

சுய விவெஸுரபுகிஷாகாஹிஹ—
 (2-டு) பூஜாவதூதிதுஹடுவூ துடுரெஷு
 வாஷுஷூதீரெவதீஷு வுகிஷாபு |
 விவெஸுஸு க்ஷயடு யாதி ஸுடுகெ
 . சுயபுஜாஸீநு வஜபுயிக்ஷா வராவுநு | ௧௩ |
 பூஜாவடுதூதி || (பூஜாவதூ) ரொஹிணீ | (சூபி
 தூ) வுநவபுஸுமி (ஹஸு) பூஸிபி | (உதூராம்) உதூ

1 பூஜாவுடுத வாரகாதிடம் உதி வீராமதிதூகூ
 வாமி | 2 உஜிவா ஸுநுஸுஹித உதி தூகூகூவாமி |

மஹுநடு தூராஷாடுதூரெஷுஷுஷுவலாவிஸுடு | வுஷு
 ஸூதீரெவதூ) ஸுஸிபி | னடுதஷாம் நவஸு நக்ஷுடு
 ஷு (சுஷுடு யாதி ஸுடுகெ) சுஷுடுராமஸு ஸவபுமஹ
 வஜிடுடுத ஸதி | தூராவூநு ராஸீநு வஜபுயிக்ஷா ஸுடுரொ
 ஹயாஸி ஷு விவெஸுஸு புகிஷாம் சுயபுசு | தயா
 வொகூம் வீரதனெ விவெஸுஸுரவநவபுடுமெ—

ரொஹிணுரதிதுவுஷுஷு ஹஸுவுளடுஷூத | ருதுயபு |
 ஸூதீ வஸூவடுடு பூகூதா புகிஷாடுகூடுடுவ உ ||
 ஸுடுராமஸிஷு கடுபுஷுடுஹாமஸிஷுயாவி வா |
 சுஷுடுஸூ மஹஸுடுவெடு நெஷுடுடுவெ ஸூவடுடுஷு உ ||
 உதி || ௧௩ ||

சுய ஸுஸுஹணுபுகிஷாகாஹிஹ—

(2-டு) ஜெஷூதி வடுவபுயடுடுநடுதவாவபுரளடு
 டெடுநுரூதிவாரணடுயொ வஸுஹாதிஹ உ |
 தூகூ யநுஸுரஹடுஷுவாஸு டொஷாநு
 சுயபுஜுஹாமஸுகூடுடுவஷு மஹவ தீஷாபு ||
 ஜெஷூதி || சுது வஜபுடுடுவெந நக்ஷுடுராமஸு
 நாஹ— (ஜெஷூ) னெநுடு | (திவடுவபு) வடுவபு
 மஹுநீவடுவபுஷாவடுவடுபூஷுஷுவலாவிஸுடு | (யடு)
 ஹணீ | (டுடுநடுத) தடுமபு | (ஸூவபு) சூடுஸுஷா |
 (ரளடு) சூடுபு | (னெநுரூதி) விஸாவா | (வாரணு)
 ஸதலிஷு | (வஸுஹ) னுவிஷா | (சுயிஹ) கடுதிகூ |
 னதாதி ஆடஸுநக்ஷுடுரணி விஹாய யநுமி வுரஹு (சாஸு
 ஷுவாநு டொஷாமு) சாஸுநக்ஷுடுபூடுடுவாய நூஸுதிபூதி
 மடுதொஷாமு விஹாய | (ஸுஹாமஸுகூடுடுவஷு) ஸுஹா
 நாம் மாருஸுசுவுமபுநு ரணாடுஸுகூடுடுவஷு சுஸு
 காதிஷு | சூபிஸுடுவெந டெஷூகூணடுஹாராடஸுடுநவாரெ
 ஷு மஹவபுகிஷாம் சுயபுசு | தயாவொகூம் சுடுராம
 தடுனெ—

1 ஹஸுவுளடுஷூதிருதூராம் உதி தூகூகூவாமி |

உதராயணகாலமெ ஸ்ரீராமகாமயுகாடிக்கிணாயமெ |
 சூகுவகெழவி ரிக்ராமு ப்ரகிவதுஷ்டீ தியிம் ||
 வணுடிசுமுலா ஜெயா மூவிடநுஜ்ஜலிதாஸ்ரூணாம் |
 சமூலா ரவிஸளராராஸூலயொமெ சூலபுடாம் ||
 ஜெயுஷாதி வடுவடுநெருதுயரிசெஷாமிவாரூணம் |
 ஸ்ரீவிஷாடிபூவிஸாவாஸ் நெஷாலாவநகேட்டணி ||
 உராராஸூஸ்தஸூஸயநுநெஷாஸூ ராஸிஷு |
 சூலமுஹாணாம் ஹோராமுசெக்ரகாணம் டிஸ்டுநம்
 சூலம் ||

வாவமுஹஸிபாயுக்தம் சூக்தம் காண்கிதரிஸக்ய |
 கணம் ஸூடுணம் வுதீவாதம் விஷிம் காண்கு ஸங்க்ய |
 கணகம் ஸ்ரீஹணணு விஷிஸூதாதகம் தயா |
 முஹணம் வெயநக்யக்தம் சூடுக்யும் ஹடுகிசுடி க்ய ||
 யஜம் நெவ விசெஷண வஜ்யெது ப்ரயததம் |
 மூராமூகூரஸூடுநயொம் ப்ரகிஷாம் வஜ்யெது || உதி ||
 ப்ரகிஷாஸூவநவிசெஷாநிஸூஸூஹணுஸூதகெது
 வப்ரகிஷாதிதம் -

ஸிவரெ வவடுதெவாநி வவடுதஸூரணிகெசுவி வா |
 நதீநெரெபூவவநெ வுணுகெசுதெ உதுஷ்யெ ||
 மூடுநெ உ நமரெ நெவ வதநெ வெடுகெசுவி வா |
 ராஜியாநூம் வீயிடுயெ வீயுடுயெ ஸவடுகிசு வா ||
 வடுவடுவாஸூம் வஸிடுரிஸூம் வா டிசுக்கிணாஸூஸூஷூஸூவ்ய |
 வரிவாராடுரெயடுக்தம் ஸூவயெயூஸூஸூவ்ய || [உதி ||
 உதுவநெவரப்ரகிஷாஸூகூ வநெவரப்ரகிஷாயாம் சிவ
 வியள விசெஷ உக்தம் -

வநெவரப்ரகிஷாண வகெசுயுஹம் சூணம் களஸிக |
 ஹூகிஸூகிபுடி நூணாம் ஸவடுகூரிஸூஸூயநய ||
 வாதவ்யூகிசுரம் ஸவடுசூகூயகூயகூரம் சூலம் |
 ஸவடுகூரிசுடிநூகிம் சூரிஸூவநாடிடுதெ ||
 சூமூலிசூஸூஷுடுதெ து விசூடுஷு சூலாவஹம் |
 க்யநெ வொதநெ நெஷூம் டிசுக்கிண ஸூகூ க்ராமிகெத |

சிமயூஸீஷ்டுகூரிவள வஜ்யெது ப்ரயததம் |
 ஜீவடிஷ்டியுடுதெ கூடு வலஸூவநசூதடி ||
 ப்ரஸூவகூநகூடு ஸூவநம் ஸூமூவரெசு உகிசு ||
 க்ய மௌரீயுதிஷாசாரம் -

(உடு) ஹநெஷூடுவெயொழிசூராமுதகூடி
 க்ராவ்யூரூராயெயூதூவளஹ ஹெஷு |
 சூடுஷுடு வ ஸூரமுடுயொடும
 மௌரீயுதிஷாம் ப்ரவடினி வக்தம் || 1கடு ||

ஹஸு உதி || (ஹஸு) ஸூவிதம் | (உடு) சூமஸி
 ராம் | (வெய) ரொஹிணி | (சூடி) வுநவடுஸூம் | (சி
 ராமுதகூடி) ஸூகூ | (க்ராவ்யூ) விதூ | [சூரிஸூயடு] வு
 ஷூம் | [உதூராம்] உதூரஹமூநூமூதூரஹொதூரெயூ
 ஷூவடிஸூஸூம் | [வளஷூம்] ரெவதீ | வநெஷூ வநகா
 டிஸநகூடுஷூம் | [சூடுஷுடு] சூடிஸூஸூ வதூம்
 [ஸூரமுடுயொடும] ஸூரமுடுஷூம் | மௌரீயுதிஷாம் [வக்தம்]
 சூமூலிசு ப்ரவடினி | தயா வொக்தம் வீரகெசு மௌரீ
 ப்ரகிஷாபடுதெ -

ரொஹிணி வ வுநவடுஸூம் வுஷூ சூமஸிராஸூயா |
 ஹஸூ ரெவதீ நெவ ஸூகூ | நெவெதுதூதூயடி ||
 ஸூராமூ வ கதவூஷுடுஷுடு மூஹவடிடுதெ | உதி ||
 க்ய ப்ரவடினிதூரெவதூநாணு ப்ரகிஷாசூலசூதூதூ
 ஜெயூசூரெஸு உக்தம் ஸூஷூ ப்ரடிஸூடுதெ ஹமூஷூ
 க்ர ஸூரெஸு விஷூப்ரகிஷாயாம் -

ஸ்ரவணம் வாரூணம் ஹஸூ ரெவதீ வ வுநவடுஸூம் |
 உதூசூயரொஹிணுஸூஹூஸூ விசெஷதம் ||
 வடுவடுதூயம் தயாடிபூவ சிவா சூடுஷூ க்ரகிகா |
 ஜெயூஷூஸூஷூ வ வஜூடுத சூரூரளவிவடிடுதள ||
 ஸூவதிம் - [உதி ||

1 நெவெதுதூராமுதூர உதிசூதூகூவாம் |

ரொஹிணியுதரவளவு வெவ்வகாய்வெகை திராவிடவாலவா
நாடுராபெய்து வஜீவெவ்வெ சூயிதம் விஷைப் பூதிஷாப
நட்புருதெகொடுபொய்யுக்கம் [உதி]

ரொஹிணியும் திரை வொருதெரெஷும் விஜெ வெஷும் பூ
திஷாபெய்து ஊணை ஜெஹாரண விபிவதுஷா 1 ஜி
ஹிவெஷும் வெஷும் உரவி நிவெஸயெஜி நகரம் நெஜி
நெருஷும் லாயாஷும் தம் ஜெவெ ஜாதமுணை ஸவதுஹி
நீலாயுணை ஜெஷும் ஸும்ஷா ||

நகைஹமூதமுணம் தயா உ ஹஜமாநு ஸவதுஷா
வெய நெருஷும் வரவி நிவெஸயெஜி நவதிம் ஸீம் ஸீவ
திம் நிதுஸம் | ரொஹிணியும் ஸாரஷும் வெஹும்
ணர்ணஜீம் மணாஹஜிதம் காயுதா விநிவெஸநகை
விபிவதிஷையுயொகூவெயெதெம் ||

சூவெஷும் விதுநுவாஸும் விபிவதுஷெயு மூ ஹாநு
ஸாரவெய ஜாமெயெ ஜிரகம் தயா ஹுதவஹம் உநெரு
ஜெயெ ஜெஷும் வெஷும் ||

நுஸிம்ஹஷும் நகைருகூநெண பூதிஷாவியிஷும்ஷவாநு |
தடியா—

விஷும்வெயெஸும்பூகூஜாதுணாம் பூஹணஸயா |
நாவதுயெஸும் ஐம்பூயாப் பூதிஷா வாஜிஷெ ஸஜா ||
யஜிஷும் து பூதிஷாயாம் ஹரணீ ஜொஜிதா வும்பெயெ |
கூஜாஜிஷும்பூஷாநாம் பூதிஷா ஸொஹநாமெ ||
கூஜாதுஷும் தவீஷும்பூநாம் யகூணாம் ரகூஸாஜிவி |
மஸவபூணாம் விஸாஹநாம் கிஹாரணாம் தமெயெவ உ ||

பூதிஷா ஸும்பதஸ்யாவி ரொஹிணியும் ஸும்ஸும்ஷா ஜதா |
ஹ்ருதெநுஜாதுவீஷாபகூயகூமஸவபூகூஸா ||

2. பூஹாரும்பூ விஸாஹநாம் கிஹாரணாம் விபெயாஸயா |

1. பாஷையெவெ வெவ்வெவெ உதி ஸுவஷும் ||

2. பூஹாரும்பூ விஸாஹநாம் உதி ஜாதகூபாம் ||

ஐம்பூயாஸும் பூதிஷாயாநெஜெஷும் ஸும்ஷும்ஹவெகை ||
விஷும்பூயாஜிஷும்பூகூஜாதுணாமாயுயா ஸவ ||

பூதிஷா ஸும்பூநெவெதெயு ஸும்ஸும்ஷா ஸுபுதெவெ
ஹுதகஸகூரமஸவபூயகூகிஹாரகூஸா || [பெயெம் ||
கிஹாரணாம் விதுஷும் உ பூதிஷா ஜவெ ஸும்ஷா ||

வாஹுஷும்பூநிநகைரு விஸாஹநாம் ஹமஸு து |
ஜாதுவீஷாயபூகூணாம் ஐம்பூயா பூஹணஸயிம் ||

ரளபூணானு பூதிஷா ஸுயாதாவிகூகூபூ ஸும்ஷாவஹா |
ஜெஷாவெயெஸும்பூகூஜாதுணாம் விஸகூபூணம் ||
ஐம்பூயாஸும் தகொமுணாம் ரளபூணாம் காரஷும்
ஸும்ஷா |

ஹுதகாதுஜிராமாயபகூகிஹாரகூஸா ||

ஸும்பூஷு மொகவாமநாம் மஸவபூணாம் தமெயெவ உ |
விஸாஹநாம் பூதிஷாவி வாயபூகூபூ ஸும்ஷாவஹா ||
கூபூஷு ஜாதுவீஷாயநாம் ஜெஷாமஸவபூகூஸா ||
கிஹாரணாம் விஸாஹநாமெஜெஷாமெ ஸும்ஷா ஜதா ||

ஸும்பூஜாதுவீஸாஹநாம் யகூகிஹாரயெயெயா |
ஜிஷும்பூ ஸும்ஷா வெகூ பூதிஷாஜிஷு வெ வும்பெயெம் ||
ஜாதுவீஷைநுஹுதகநாம் ஜெஷாமஸவபூகூஸா ||

விஸாஹகிஹாரணாஹ யகூணாரிஷுஷெ ஸும்ஷா |
ஹுதமஸவபூஜாதுணாம் நாமகிஹாரகூஸா ||

விஷும்பூநுதயகூணாம் விஸாஹநானு ஜெஷும் ||
ஜெஷும் உ விஸாஹநாம் வாஹுஷும்பூஷாய ஸும்ஷாவஹா |

ஸும்பூஜாதுவீஷாயநாம் ஐம்பூயா பூஹணஸயா ||
ஸ்ரீஸும்பூவிஷும்பூநாமஜெஷாமெ ஸும்ஷா |

ஜிஷும்பூவிஷும்பூணாம் ஜாதுவீஷாயநாம் ஹுதகிஹாரவிஷாயநாம் ஸும்பூணானு ஸுயெயெயா |
ஐம்பூவிஸாஹயகூணாமுணாம் ஹரிஷெ ஸும்ஷா ||

ஐம்பூஜாதுவீஷாயநாம் ஹுதகிஹாரகூபூணாம் பூஹணஸயிம் |
விஷாவெயெயெயெ நெஷாயிஷாயாம் விஷேஷும் ||

ராசுநா உதி வ ப்ராசுநா யாவலாஹுதநாபிக்ஷ |
 ப்ராசுநா உதி ப்ராசுநா ஜோகா க்ஷு ஸிவாஹுசு ||
 ப்ராஹ்ம ததாதநாபிவி வ்ருஜோவகரணாநி உ|| உத்யாஜி
 தயா வ சுவொரஸிவாஹாயுவயெடு: க்ரிபாக்ஷிஜோகிகா
 யாஜிஹம் " சய ப்ராசுநாபாஹுதநாபிவி வ்ருஜோவகரணாநி
 ஹெ ஸிவாஹுசு ||" உதி | ஸிவாஹுசு நிஜாஜாஹுசு வி
 ஹாய | (விஜிஹுசுயம்) நிஜிஹுசுவிதொஹுசுகா | (யுதநே
 வாஜிஹுசு) விஜிஹுசுநாஹுசுகரணவிவிஹித ஸ்வொரஸிவா
 ஹுசு || ஹெஸிக உதி ஸெஷம் | ஸுபுஹெஷ விஸெஷ
 உசுதம்:—

திவாஹெந திவடிகா ராசுநா தெஹு ஹெந ஹெந |
 ப்ராஹ்ம ஹிஹுசுதநாபிவி வ்ருஜோவகரணாநி க்யுதெ ||
 ப்ராஹ்ம ஹிஹுசுதநாபிவி வ்ருஜோவகரணாநி க்யுதெ ||

(ஸௌஹ) (ஹிஹுசுநகரணாநி) ஹிஹுசுநகரணாநி
 ஹிஹுசுநகரணாநி வாரணாஹிஹுசுநகரணாநி க்யுதெ ||
 யம் யயாஸிவம் வா ஸஹுசுநா ஹெஹிஹெவொஹுசுகா
 ஹிஹுசுநகரணாநி க்யுதெ || ஹெஹிஹெவொஹுசுகா
 ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||

உதயா ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||
 ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||
 க்யு (ஹெஹிஹெவொஹுசுகா) ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||
 ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||

ஹெஹிஹெவொஹுசுகா ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||
 ஹெஹிஹெவொஹுசுகா ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||

ஹெஹிஹெவொஹுசுகா ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||
 ஹெஹிஹெவொஹுசுகா ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||

காணம் ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||
 ஹெஹிஹெவொஹுசுகா ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||
 ஹெஹிஹெவொஹுசுகா ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||
 ஹெஹிஹெவொஹுசுகா ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||
 ஹெஹிஹெவொஹுசுகா ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||

ததம் வ்ருஜோகாலம் தாவலாஹ-

(2-6) உஹாவாஹிஹுசுநகரணாநி க்யுதெ ||
 ஹெஹிஹெவொஹுசுகா ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||
 ஹெஹிஹெவொஹுசுகா ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||
 ஹெஹிஹெவொஹுசுகா ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||

உஹாவாஹிஹுசுநகரணாநி க்யுதெ ||
 ஹெஹிஹெவொஹுசுகா ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||
 ஹெஹிஹெவொஹுசுகா ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||
 ஹெஹிஹெவொஹுசுகா ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||

ஹெஹிஹெவொஹுசுகா ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||
 ஹெஹிஹெவொஹுசுகா ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||
 ஹெஹிஹெவொஹுசுகா ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||
 ஹெஹிஹெவொஹுசுகா ஹிஹுசுநகரணாநி க்யுதெ ||

தெஷா ஸவெஷா ஸஸிஷா வகுஜா (பெந்நெஷாதிரா)
உத்தரோதிரா உதுய்யுடு ஸா வுநம் வகுஜா (கயம் சுருதிரா)
கயம்சுரியுநா (நவலியா உ) கஷ்டஸவஷ்டு வண்டுதாஷ்டி
தெயுகாயபுஸஸிசு ரெண கியிரிணா நவலியாஅவசு தயா
வொகூ கார்குகெ—

கஷ்டஸஸ்யூஸா யா வகுஜா ஸா ஹவெஷுத்திரோதிரா |
ஸவஷ்டுஹகுதவெஷாதிராபுஷ்டுஹகுதவெஷா உ |
யாஸிராயபுஸஸிசு ரெண வகுஜாஹவெசு||உதி

சுதிதெ ஹுஷ்டவியக்கரெவ வகுஜாயா: ப்ருதிவாடித்டு |
தடியா—

உத்தித்தயெநாய ஸ்யூசுத்தியெத வ |
சுஸிஸித்தயெநாவி வகுஜெஷா ஹுஷ்டயா ஸுருதா ||
சுஷ்டிராஸிஸித்தயெஷெ வ ப்ருதியாசிம் விஸெஷதம் |
கிரிஸி யாஸிஸித்தயெஷெ வ ப்ருதியாசிம் சுருதாபுநா ||

யயொகூவியினா வகுஜா ஸா ஹவெஷுத்திரோதிரா |
டிவா யாஸிஸித்தயெஷெ வ வகுஜநஹூ விஸெஷதம் ||
ரராத்ருள் த்ருயெ வ கியுதெ ஸாலாஸுத்திஸ்யூரோ |
டிவா யாஸிஸித்தயெஷெ து ரராத்ருள் ஸஸிஸித்தயெஷெ வ ||

ஷ்டுஸஸிஷா சுருதா வகுஜா ஸா ஹவெஷுத்திராயிரா |
ப்ராத்ருஸ்யூஹஸாபெஷா ரராத்ருள் யாடுசு திதீயகெ ||
உதாமெஷெ வ சுருதா வகுஜா ஸா ஹவெஷுத்திரோதிரா |
கயயுயாஸிராபுநாஹீநா ஸா ஹவெஷுத்திராயிரா ||

ப்ராத்ருஸ்யூஹஸாபெஷா ஸா வகுஜா ஸ்யூராயிரா |
ப்ராத்ருகாடுஷெ வ ஸாபண்டா யா வகுஜா ஸாஸ்யுடுஷா ||
ஹகயா து சுருதா வகுஜா ஸா ஸ்யூராயிராயிரா |
சுயிராயிரா வகுஜா ஹவெஷெ ஹிஷெஷா ஸ்யூராதெ ||
தஸாஷ்டுஷ்டுசுராயிரா தி கெஷுண கிரிஸிதா |
ஸாஜா ரிபுரா உ ஸுஷ்டிஸா திரிஸியா ஸாஸுரு கயுடுதெ ||

ஸாஜாஹவி:ப்ராத்ருஸ்யூ ஸிபுரா கிடுதூதவாககா |
ஸுஷ்டிஸா ஸாஜாஸ்யூதாநா தாஸுபுவகுஜாஸா ஸவடிபா |
ப்ராத்ருஸ்யூஹஸாபெஷா யா வகுஜா கியுதெ ஜடுதெ: |
தா: ரிபுராஸா ப்ருகூவியுத ஸுஷ்டிஸா வர் விஸெஷதம் ||

ஸுஷ்டிதாவவி ஸவடிபாஸா ஹவெஷுத்திராயுஸா ஸவடிபா |
ரிபுரஸுஷ்டிஸ்யூயெ: ப்ராவிடுஷ்டுஷ்டுஷ்டு ஜநாடிபுந ||
தாஸா ஸாடுஷெவ வகுஜா ஸ்யூராயிரா ஸாஸுஸு கிரிஸய: |
ஹகுதெயுடிபா ஸாஸுஸு யாவடிபா து யா சுருதா ||
வகுஜுஸஸெஷுதி ஸா ப்ராகூ ரிஹாஸஸ்யூ உ ஸா

ஹவெசு |
தடிடுயெஷெ வாயுயாடுசெயா வகுஜா து ஸிஸிடுதா ||
ஹவெஷுதி விஷெஷயா ஸ்யூராயிரா யாஸி: சுருதா |
ஸ்யூராயிரா ஸாஸுஸு ஸ்யூராயிராஸெஷுதி நாஸி: ||
தடிடுயெஷெ வாயுயாடுசெயா வகுஜா து ஸிஸிடுதா |

ஸாஸி ஸ்யூராயிராஸெஷு வர்ஷா யாஸிஸித்தயெஷெ ||
ரிஹாஸஸ்யூராயிரா ப்ராகூவியுத ஸுஷ்டிஸா தத: |
ரராத்ருள் வாஸு ஸாஸுஸு யாவடிபாஸிஸிடுதா ||
வகுஜா ஸாஸுஸு ரிஹாஸஸ்யூ கயயுயாஸிஸிடுதா ஹவெசு |

ததஸாஸுயுடிபாடுசெயா த்ருதீயம் வரிகுஷ்டுயெசு ||
வண்டாஸிசுயா வஸாஸுதாஸுடி: வரிகுஷ்டுயெசு |
நாஸிகாஸெஷுணம் ப்ராகூவியுதயாசு வகுஜுடுஷெவ ஹி ||
ரராத்ருள் ரிஹாஸு ஸாஸுஸ்யூ ஹவெஷெசா ததெஷா ஹரொ |

திஸுஸாஸுபுஸஸுஸுரெவம் வகுஜாசுடுஷா
ஹவெசு ||
விஹெவ ஸதி வகுஜாஸா சுருஷெ ஷெ உடிஹுத: |
ஹவெஷெவிஸெஷெஷு யாடுஷெஷெசுராயிரா || உதி ||
ரிஹாஸஸ்யூஸா ஸாஸுஸுஷெஷெஷெஷெ விவிஷு விவாஸ:

சாராணெ ப்ருஸிடுத: | யயா—
வடிசெஷெ ஹவெசு ஸாடுஷெ வடிசெஷெசுஷெஷெ ஹவெசு |
வடிசுயாஸுஷெ ஹவெஷெஷெ ஹவெஷெஷெஷெஷெ ||

ஊர்ஊர் உவாழ—

லாயவெஸை ஶீலாபூஜாஸூரியம் சுயயாசிவம் |
 நித்யநெநிதிகெ காஜெ யதநெடுகாமெ ஸித்ய ||
 வனகாசாயெடுண சுதயுவிதி லாயகுடிதம் ஶயா |
 ஶெஸிகஸ்யாஸ்ய வுடுதூ வா வளடுதூ வா தஸ்ய
 வராஸவாஃ ||
 தஜீக்சிதாஸூலாஸெஸஸிவாஸ்ய நராஃ |
 சூலிஸெவகூடு ஜாதா ஶாஹுணா க்சுதி யா விஸஃ ||
 ஶகுடூ வாஸ்ய நுஶாஸிஸ மஸவடா நதகூகாடி |
 ருடூகந்யாஸ ஶீலாஸ்யஸூலாஸூலாவாகா யடி ||
 நெதரவ்ய நுஶிதம் கஜீ ஶெஸிகாநுஶிதம் ஹவெச |
 யயா ராஜநிபுடுகெஸூ ஶாஸிஜெஶூடுவெராவி ||
 யத்யதம் ராஜகாபடும் ஶ்யாதெஸெவாஶூலாவி ஶஜீத்ய |
 சுந்யா ஶி சுதயுவு ராஜெஜா யுஶ உஶாஹுதம் ||
 ஶாஸிஸூலயடும் சுதயுவு தஜெஶிவிவ்யத்யெ | உதி |
 சுஸூஸிதெனெ து விவித்யு பூதிவாடித்யு—
 நித்யநெநிதிகெ வகெஷ்ய ஶுடுபதாஃ ரவிஸத்யி |
 நிதெ 1 பூவ்யதகாமெ து தயா நெநிதிகெநெரெசு ||
 நித்யவடுஜாவலாநெ து நெநிதிகெஶுஶெநெசு |
 ஶீஸ்யாவலாநம் திவியம் ஶெஸ்யெகெந விஸெஷதம் ||
 நெநெஷ்யாஹம் உ வ்யெஹம் ஶீவாஹம் உ தி யா ஶத்ய |
 யசு கஜீ து ஶஸிராஸம் தததஜீடாவலாநகெ ||
 ஶாஸ்யாவஸிஷூலாவாடி நித்யம் வெ ஶெஸிகெகாத்ய |
 சூலாயடூஸூலாயகாமெஸெவ தி யா யெ உ பூகீதிடதாஃ ||
 சூலாயடுடுணெவ சுதயுவு வடுஜா நெநிதிகெகி யா |
 சுயடுகெநாயடும் காயடும் நித்யவடுஜாவெஸெஷதம் ||
 நெநிதிகெஹதூஸெஷும் ஶாகஷ்யம் வாவநம் ததம் |
 ஶாஸிகெடுணெவ ஶாஹுஶ்யம் உதூஸெஷூடுஶாஹுத்ய ||

1 பூவதயூடுநெ து உதி சுஸூஸிதாமஜிதாதுகாவாடம் |

உராஸி உ நிவெஷ்யாஹம் ஶாகஷ்யெடுணெதி கீகீடத்ய |
 ஶூதாடிஸைலாநாஹம் வாவநம் சுவிதி கீகீடத்ய ||
 யடுவாஸூலாவலாநஹம் தயாஸிகெடுணெவ்யெடு |
 உராஸிதாஸூலாஹம் உ ஶாஹுஶ்யம் பூவிய்யெடு ||
 நெநிதிகெவியாடுநெ தயா நெநிதிகெ உடுரெசு |
 நெநிதிகெவலாநாஹம் நித்யம் நெநிதிகெ தயா ||
 சூலாயடுடுணெவ சுதயுவு யயா நெநிதிகெவடத்ய |
 நித்யஸூலாவலாநம் யடிடுகெந ஶஸிவயெசு ||
 நித்யம் நெநிதிகெ காஜெ தி வியம் வெதி கீகீடத்ய |
 நித்யாஶாஹம் நித்யம் திவியம் வரிசீகீகீடத்ய ||
 ஶிநம் பூத்யுடதம் நித்யம் யஜெநாஸம் பூகிபூகி |
 விஸெஷ்யஜெநம் யதஜாமதம் நித்யஸூலாஹம் ||
 சுஷூலாஸூலாயநெடுணெவ பூடுஷ்யஜெநம் தயா |
 சுஸிவாஸூலாயநம் உ விஷூஸூலாஸிவடுஜெநம் ||
 உஜாமஹம் நித்யஸூலாஹம் நெநெவ காரயெசு |
 நெநிதிகெ தி யா பூகாஶம் நெநிதிகெஶாஹம் தயா ||
 சுஷூலாஸிவடுகிஷூலாஹம் நெநிதிகெஶாஹுத்ய |
 சுந்யாநி ஶவடகஜீடாணி நெநிதிகெஶாஹம் ஶூத்ய ||
 காஜெ தசு திவியம் பூகாஶம் வாஹுஸூலாஹம் தயா |
 வாஹுஸூலாஹம் பூஸிஷீடம் கஜீ உதாஸ்யடும் வெஷகஜீஸம் ||
 காஜெ நெநிதிகெடுணெவ ஶூலாயடுடுணெவ காரயெசு |
 சுஜெவாஹம் உ பூத்யுஶம் திவியம் வெதி கீகீடத்ய ||
 ஶாஹம் வெவ நிவெஷ்யம் உ ஶூதம் திதெஜாதவம் ததம் |
 யடுவடிவாடிஶம் ஶவடஜெஜித்யுஶுடுதெ வுடுயெடு ||
 வஸூலாஶாஹாடிஶம் மஸிதாஸூலாஹுத்யுத்ய |
 உவாஹுஸூலாஹம் விஜெக்யம் உஜெஶம் மதடிவடுணெ ||
 ஶெஷாஸூலாஹவாஶாஸி பூத்யுஶிதி கீகீடத்ய |
 1 ஶாநாடிஶாஹி வெ தத்ய ந வுடம் காரயெதூயம் ||

1 சுஸூஸிதாமஜிதாதுகாயாஹம் ஶாநாடிஶாஹி உடுதெத
 ஶாஸூலாஹ வகூலாஶாஹ 'யடுவடுஶிவநெததூடு' ஶுடுதத்யு
 ஶெஸூலாஶாஹ நெடுவஶுடுகெ ||

காழிகெட்ட
 புகிவெட்டா தவகழிபாடாவனெ நிதெய்தவஸு ய |
 ஸளவுகெட்ட புகுதவ்யம் யபாவசு ஸுணம் தக் திஜாக் ||
 கருதலாநாஜம்குஷாயு ஸுணுதாவுராயிபுணுதா |
 வணூராயபுலவொவெத ரஜெஸம் பூமூலாவுதல் ||
 ஸஜெயுத் தடிமெ தம் நவநாடூரஸாவிதல் |
 ஸோகாபுலாவநெவெதம் ஸுணுதம் ஸஜைரெக் ||
 ஸுஹா விஷுஸு ஸுபுஸு ஸுஸூராயிவாஸுதா ||
 பூதபுயூரஹஸாயெஷு கராவொகருயம் வரெக் ||

சுஜாரபுலு, ஹவா நுஸெஸந, ஸஜாநகாடி, உதி
 ஸோகருயல் ||
 ஸூரவநெ ஸூகூணெநுது பூயஸிதெ ஹுதாழிகெ
 உதவெ ஸவநெ ஜாஸவகுஜாயம் ஹொகெடுணி ||
 யுஜாரொஹணகாலாடின காரிடின உ விஸிஷுதெ || உதி ||
 சுய வலிசூகாமம் நிணெடுதம் வலிசூயு நிதுநெநிதி
 ககாடிநெகவிசுமபுஸகெந பூயஜிம் வலிசூயு நிது
 கம் ஸாயபதி

(2-ஆ) நிதும் காஜும் கெவலி நெநிதிக்கண்
 பூயஸிதம் தவியெ: வகுரணணம் |
 உதும் பூரணுடெ-ஸிகாஸூராயிபுணுதா:
 நிதூஜகாநிதூஜெதக் வலிசூயு | கதி
 நிதுரிதி | (வலி:) வஜி | “கூலிஸம் சிடிமம்
 வலி:” உதுஜாகொஸாசியாநாசு | வவெ: நிதுவகுஜா
 நெவகயுடொஷஜிநிதாஜுநாஜொ நரகாதாயத உதி வ
 விசூயு | தடிசுணம் ஸிஜாதெஸவரெ -
 ஸஜூராயதெ யஹூகாசு வுஜிம்ஸம்
 வஜி ராயிபுணுதம் தத் வலிசூயு | உதி |

வனதது வலிசூயு கெவலி சூராயபு கலியாசுதா நிது
 ரிதி வடினி | கெவலிசூயுவிதகாரிபா கியுபாணம் காடி

ரிதி | கெவலிசூயு நிதுசூயு கியுபாணம் நெநிதிக்கிதி |
 சவரெ ஹொஷவரிஹாரககாசு பூயஸிதரிதி | கெநு
 து “ஸஜிஸுவியிவிவி ஹொவகுரணெஸ ஜெம் புகி” உதி
 ஜெயபுநுஸாரெண வியிவகுரணெ உதி | தயாவொ
 க்கம் வலிசூயுநெயெ மகூயயாயுவகாவொரஸிவாவா
 நெயெ: -

சுயிகாரஸூரம்குவநிணெடுயெ விகூரநு வடினி மூர
 வ: | கெவலிசூயுரிதி | கெவலிநெநிதிக்கிதி | கெவலிசூயு
 ரிதி | கெவலிசூயு பூயஸிதரிதி | கெவலிசூயு: வகுரணெ”
 உதி |

வனவம் விகூரநு பூயஸிதம் ஸிஜாநகாடி (நிதுஜ
 காவலிசூயுநெதக் வலிசூயு) உதி | ஹொவகுரணெடுயாவடி
 ஸூரவி நிதுவியிசரிஷு கெவலிசூயு வாதூஜிபுலு வியிபுலு
 நிதுகூவெவ | தயாஹி - தது பூயஜிம் ந தாவசு காடி
 டிடி | காரிபா சுநநுஷெயகாசு | வியிஷுபுலு வகுரணெ
 வ காரிநெதி வெசு; உடிநெவ ஸிரொவெஷு நபா நாவிகாமு
 ஹணல் | நிதுவியிவகுரணெந நிதுஜகாசு ஹொ
 வகுரணெடுயாவசு நிதுரிதெவ வகூயுடி | தயா வொகூ
 வொரஸிவாவாநெயெ: -

“யயா ஸொஜியாமா நகூரஜிஹஜிஹொசூயுவநம்
 கூவடுதொ வியிஷுபுலு வகுரணெயெ: ஹொவகுரணெடுயாவெ
 ஷிநிதுஜகெந கியுபதெ தநெயெவெடி ஜெயு” ரிதி |
 ஷுடிஹஸு காவொதரெவெ -

“சுதொ நிதுஜகெவாஹம்: வலிசூயுரொஹணணம்
 பசு” | உதி

நாவி நெநிதிக்கு | டிகூர் புகிஷுயொரெவநெநி
 திகூவியாநாசு | தடிசுணம் ஷுடிஹஸு காவொதரெ -
 ஸூரநம் வகுஜா ஜெவொ ஹொஜொ யூநெநெவ து

வணுடி |
 வனவம் நிதும் ஸஜா கியுபாநிதுஜகெவலிசூயுநெயெ: ||

சுஷ்யானு உதாடிஸ்யாம் வக்ஷயொரூஹயொரவீ |
 வணுடிஸ்யாம் வ்யூதீவாதெ ஸ்ஷாணுள வொதூராயணெ ||
 சாஸவ்யுள டிநயும்ஸெ ஷயஸீ திசும்ஸெஷ்வி |
 ரவீநுமூ ஹணெ டெவெவ திமூணாஅஜிவாழிகா ||

நித்யாஜிமெசெ வொசுதெ டெநெதிதிகெயொய்யுதெ |
 டீக்ஷா டெவெவ ப்ரதிஷ்டா உ டெநெதிதிகெடிஃ தியா || உதி ||
 தயா உ ஜொஹஸூ஠ரொதூரெ—

“உதி நித்யம் தியா வ்யூதம் ஸூணம் டெநெதிதிகம் ததம்”
 உத்யாழிநா |

வலிசூ஠ெநெதிதிகக்ஷஸ்யாவ்யொவொரஸிவாஅா஠ெயுஃ பரி
 ஹார உசுதம் | யயா—

“ஸத்யம் ப்ரத்யஹிநம் டெஷ்யக்ஷாஅிஷூஹ்வாவஸ்யாவீ
 நிதிதூரெசூண கதகும் யொமூக்ஷாஅ | யயா நிதிதூரெவ
 டெநெதிதிகெடிதிகெ ஹ்யாடிஃ கக்ஷப்யூத்யா஠ொ டெநெதிதிகஸஹ்”
 உதி ||

நநு உவராமஸூநா஠ிவடகாரணெ “நியெநெ கியா
 ஜக்ஷாசு காரெயொ டொ஠ொ஠ந்யூயா ஹவெசு” உதி கிரணொ
 கெதம் ப்ரத்யவாயபுரவணா஠ெநெதிதிகெடிவெதி வெசு; ஹஜ
 கியாஜக்ஷா஠ித்யெநெநெவ நித்யாஜகம் லிஃபு | நாவீ
 ப்ராயஸித்யு | ப்ராயஸித்யு தாவசு கியா஠ெவெகயூர஠ெவெ
 ஸதெயவ அாரெ கதகவ்யு | அாராஹாவெ அாரிண வனவாஹா
 வாசு | சுஸ்யு ப்ரொசுதகாரெஷ்வஸ்யும் கதகவ்யுக்ஷொகெதம் |
 சுத வனவ வியெஃ வ஠ிரணநிதி ந வணுஃ வக்ஷா஠வி |
 தஸ்யு நித்யாஜவக்ஷ வனவாஹ஠ாவாசு ந வக்ஷா஠ரக்யு |
 வனவ காரிஜிவக்ஷாணம் வராவஸூக்ஷாசு நித்யவக்ஷ வனவ
 ஸம்ஸம் | வனதசு வலிசூ஠ர஠ெவணு லிஃகா஠ெஸெவரெ
 வுடிஸிஃத்யு—

வலிசூ஠ெ வாலுஃகிநா஠ெகொ஠ந்யு
 ஸவபுள ஸம்ஷ்யுள தவலா ஸிஷ்யு |

ஸதம் ஸூரெயெ஠ுந ஸூரெஸு டிவ்யூ
 வரபுடிஃ உக்ரதூர ஹிகெஸ்யு ||
 கணெந ஠ெயு஠ூ ஹஜமள மூஹக்ஷா
 வலிசூ஠ம் ப்ரஹ ஹரஸூ஠ா஠ஹி |
 ப்ரத்யுஷெநெதஹ கரொதி ஸ஠ெத்யம்
 யஸ்யு வ஠ெஜாம஠ெஸு தெ தசு ||
 உதி ப்ரஸிஃகம் ஸூவதெ வலிசூ஠ம்
 டெநெதிதிகம் கெவிடிஃ தம் நித்யு | உதி || ௧௮ ||
 சுயாஸ்யு காலவியாந஠ஹ—

(உ) சூஷா஠ா஠ிதி ஠ாலாஸூவெதமடிதாஃ ஠ெஸூஷெயூய
 ஠ாலூ஠ம் வக்ஷெ ஸ஠ெ஠ு உக்ரெஷெ ஹவகிஸிவகி
 யிஸூஷூ஠ி ஸ஠ூ஠ெஷூ஠ம் | வனதெ மூ஠ெஷூ உ
 ஹா஠ெநாரூ஠யவியெமெ வெதூவித்யம் சூ஠ா஠ூ஠ு
 ஷூ஠ா஠ூ஠ாவாஸவ஠ெவ்யூ நிபவியியா஠ெதெவ஠ுஜ
 யிக்ஷாடி஠ாலூ ||

சூஷா஠ா஠ிதி || (சூஷா஠ா஠ிதி ஠ாலூ஠ம்) சூஷா஠ு஠ாவ
 ணஹா஠ு஠வ஠ா஠ு஠ெயா ஠ாலூ஠ம் க்ரெஷெண (஠ெஷூஷெயூய஠ூ஠ம்)
 வனதெஷூஷூ஠ிவெ சூஸ்ய஠ுஜகாதி஠ுக்ள வா மூ஠ஹுள | த஠ு
 சுதம் காரி஠ெ—

சூஷா஠ா஠ிதி ஠ாலாஸூ ஜெஷூஷெயூ஠ெநூஸம் |
 சுஸூ஠ீ க்ரூதிகாரிஸாவயவா ஸம்ப்ரகி஠ிதள || உதி ||
 ஸ஠ெ஠ெஷூ—

சூஷா஠ா஠ிதி ஠ாலெஷூ தூ஠ா வ்யூஸி஠ வனவ உ |
 ந்யூ஠நா஠ிவ஠ெரணாய஠ு஠ு வலிசூ஠ரொவணம் காரம் ||
 ஜெமெ஠ெ— உதி ||
 ஠ூ஠ெணெ த஠ுவா஠ெ வ஠ ந஠ெஷூ வாலி஠ாலி வ஠ |
 கிரணெதம்—

உதூரொ வாலி஠ுக்ஷா஠ாலா஠ிதெந நெயெசு வம | உதி ||
 தயா ஠ாமூஸூ஠ிதெ—

வல்தம் புயாநா டெவீ வெசு புயகூயடும் வவிசுக்ஷ
 ஸிவெந ஸஹிதாலா வெசுகிணு தெந ஸஹாழ்ஹரெசு
 தவநெ ரியுநம் பூரெவெ ஆரஸ்யாந் ஸுகூவக்ஷகெ |
 ஹரிஸ்தெத ததம் கூயடூசு யதா தெஷாஹிராஸிஷு ||
 ஷட்பிஹாசு ஹவெஷஸுஆயம் ககூட்டகெ ததா |
 நிடிபாதி ஸுதியள விஹு ஸுதாவாநநாரம் சித்யு ||
 ததூரவி ஷஸுயுமும் வெசு ஸ்ராவணெ சாலி தஹயெசு |
 ஸுகூராஹிஸிஸெ கூயடூஹுதவணு வவிசுக்ஷ ||
 பூகிஷ்டர் நெவ கதபூவா ஷீக்ஷா ஹ ரவிஸுததி |
 புயசீர் வாவகஸ்யோகூர் சிதீய ஶ்ரஹணவியிஃ ||
 சரீ காயாஸுதீயா து ஹதாயீ ஶுஷ்டணெஸிதம் |
 ஸெஷஸு வணீ பூரூகா ஷஷீ ஶுஷ்டஸு கீதிடதா ||
 ஸவீ ஸவஸவெஸு ஹுஷ்டிஹெதூயாஷ்டீ |
 ஷமடூஷெஷாஸு நவீ யஸுஷு ஷஸீ தியிஃ ||
 ஹநுஸெஷகாஷீ பூரூகா ஆஷீ கஸிவாதெஃ |
 தூயெஷீ து சாரஸு ஸஹரஸு ஹதூஷீ ||
 விதூணாஃ வணுஷெஸு வவிசுய பூகீதிடதாஃ |
 வஹுக்ஷாஸுகூவகெஷ து சிஶிக்ஷாஃ க்ஷுஷவக்ஷ

[கெ ||
 தியிஷெ தாலு கூலீத ததஷெவாஹிதாலு ஹ | ஹதி
 காலொதரெ -

ஹதூஷுயாஸிஷாஷுஷிஹு ஸவடூஸாபாரணம் ஸித்யு |
 ஹளகிகாநாஃ விஸெஷெண ஸுகூவகெஷ வியீயதெ ||ஹதி ||
 சக்து ஹவவிசுவிஷயெ ஹஹஹிக்ஷு | தஹவடூஷெஹரஸிவா
 ஹாஸெயுஃ பூகிஷ்டாஹிததி ஷிசு |

சுய சுநய்யநகாமஃ கிரணாமஸோகூ வளவ லிஷுதெ |
 யயா மரஹஃ -

சுநய்யாயஸயா ஷெவ ஸஹிவிதொ நொஹிதொ சி |
 கெஷு ஹிஷய்யநம் கூயடும் கெஷு வாஹஸு நெஷு
 ஸீஹவரஹு - [தெ ||

வஹிணூ ரிகூஷ்டீ ஹஹிதா ஹதாயீ பூகிஷ்டயா |
 தியிஷெ தாலு கதபூவெ ஶ்ரவணாய்யதெ நஹி ||
 வுதீவாதெ ஹ ஶுஷாண ஶிஸுஷ்டுஷுஷுக்ஷாஸு ஹ |
 ஶாஸுயாஸுநி 1 நிஷெடூஷெ வஷெடூஷெ ஶிஸாஷிவி ||
 சுக்ஷாநாவஸெ ஶிஷெ ஶுதெ ஶஹி ராஜநி |
 தாரகொகூர்ஶிவாதெ ஹ ஹிஷிகெதொஃ பூஷுஷுதெ ||
 ஶீஹாரெத திஹெ வாயள தயாசகாமபூவஷுஷெண |
 க்ஷுகலாலாவஹிணுஹிஷிகாஷிஷாஷெ ஹாஷுஷுஷுதெ ||
 சுநய்யாயொ ஹவெதவடும் திராஷுஹ ஶாநவஹிஷநம் |
 ஹநூகூஷு ஹணெ தஹி தயா வெதெதூஷுஷெ வம ||
 சுநெஷுஷி சுணிகாஃ பூரூகாஸுஷுஷுஷு ஶிஷாஹிதம் |
 தவஷிஷநஸிஷெ ஶொமஜிஸுஷுஷுஷுஷுதெ ||
 ஶுததஹிஷுஷுஷுஷு ஶாஷெ ஶிஷெ ஶீ 2 பூரூஷுஷெ
 ஶுஷெஷு ஶுஷெ தயா க்ஷுஹிஷ காரஹகாணாஹு ஶுஷுஷுஷு
 ஶுஷுஹிஷாஷாமதெ ஶிஷெ ஶுஷெஷுஷுஷுஷு ஶாஷெ
 சுணிகாஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு
 சுநய்யாயொ ஹவெசு வணுஷாஷுஹ ஹிஷெஷுஷுஷுஷுஷுஷுஷு
 சுநய்யாயொஷிஷெ ஶெஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு

ஹதி ||கக ||

ஶவம் நிதூகாஷிஷியாய நெஷிஷிககாலம் தாவஹி ததூ
 புயசிஶி சீர்வலவகுஜாகாமஃ பூஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷுஷு

(சிஹி) ஶுஷு
 ஶளரஹிஷு
 சுயிதொ ஶாஷு
 ஶிஷெஷு

1 ஶாஸுயாஸுநிதநிஷு
 2 ஶீ பூரூஷு

யெவாதகூணிநயவகூடகாழிஷு யஜெஜெவெ

ஷுஷுதெசுழிவடி ||

ஸுடுகூஸுடும உதிதி | (ஸளராஹயம்) ஸுடுயுஸு
ஊணிபுயாடுநா சீஸம் ஸுடுகூஸுடுமஹெந அியா நிய
ழிதம் | சூமுடுடுரிதி செஷம் | சூமுழிஷு ஸளராஸ
டுஸுவு பூஸஸுசுாசு ஸளராஸ வனவாடுதூகும் | தயா
டுஷாஹு காரிகெ—

ஸளரம்டுஷு உஹ பூகூஸாடுதூ சியுடு உஷுடுதெ |
ஸாவநஸுயுடு பூகூஸுடுதூ காயடுணு நெஷுடுதெ || உதி
தயா உ ஊராஅஜீயெ—

ஸுடுரிஸுஸு ஸளராஸு விஜெயுள உ விஸெஷுதம் |
அாடுடுண வுவுஹாராயுடு ஸளரெண ஸுஹகூடுஸு ||
உதி |

ஜெயுகிஷெடுவி—

சூமுழிராஸரிஅயஹாநுயொமாசு
ஷுடுதடுஸுஸுஸுடுரிஸுடு வஸஹம் |
ஸுடுஷுஸு வஷுடுஸு ஸுராது தது
கெடுகூநாசீ கயிதஸு ஷுஷுடு || உதி ||

சுத வனவாடுஷாஸரிவாஅாடுயெடுரவி ஸிஹாணிடுதாய
யா— “சுடுதா சீகராழிராஸீநா ஸளரெ சீவாழிஸுஜூ
கூந ஸவடுது ஸுடுவணாசு, உதூராபுணஸு சீவாநாசூ
தடுநா ஸிஸிராழிகூந பூவணாசு, தெஷு ஸிஸிராஅய
ஸுடுயொ ரவெரூமுயநு செஷா டுகூகிணாயநிதுாழிவெஷு
வநாசு, கீதுடுஸுரயநு சூலிரிதி நிவணு காரவநா
அ, கீதுடுயெடுயநாநு வவடுதஸுஜூஸுஷுநா ஸுடுயித
யாவிடுஷு, சீவாழிஸுஜூசீகராழிராஸிஷுடு வனவெதி நிய
தரிதி | தஸாசு ஸளராஸ வனவ டுஷுடு | தது உ ஸுடு
கூஸுடுமஸுடுடுவஹெந டெஅவியுசீஹ (செஷுடுவம்)
டுஷுசீஸாழிசீஸம் ஸுடுகூ உதுஷுடுதெ | சுவரஸுடுஷுடு

ஸஸு (சீமுடாழிவஸுஷுடுதம்) சீமுடஸீஷுடுசீஸாழி வு
ஷுசீஸாழிவடா | ததுகூடுஸுடுதடு—

சீஸம் அிவியசீவூாத ஸுடும ஸுடுகூடு ஷிவாசுர |
சீமுடஸீஷுடுசீஸாழி ஸுடுடுதிதுயியிடுதெ ||
டுஷுாழிசீவயடுணு ஸுடுகூடுவெ பூகூகிடுதடி |

டுதெஷுாழிசீமுடயயடுணு கெவிதுகூடு ஷிவாசுர || உதி |
வனவ உ ஸுடுகூஸுடுடுமஹெந அிவியசீஸுடுயு ஸுடுடு
சீஸெடுநவ சீஸவடுஜாழிகு ஸவடு கதடுயுடு | தயா

யொகூடுஸுடுதடு—
ஸவடு ஸுடுடுந கதடுயுடு ஸுடுடுகாடுவியிடு ஸுடுணு |
ஸுடுகூடுதடு உ— உதி ||

சுயாடுஸுடுபூவகூயூரி சீஸவடுஜாவியிடு வரடி |
சீஸம் அிவியசீவூாத ஸுடும ஸுடுகூடுகி ஸுடுதடி ||
ஸுடும டெவ அாவசீஸாழி வுஸுடுகாணுகி ஸுடுதடி |

உடியாஷுடுயானா யதும ஸுடுவரிவதடுதெ ||
1 ததுடுகூடுகி விஜெயுடு ஸுடுகூடுஸுடு பூவஹுடு
ஸுடுடுவா ஸுடுகூடுசீஸெ வா சீஸவடுஜா வியிடுதெ ||
உதி

சுத வனவாசீகாஸகாரெண “சீமுடஸீஷெடு ஸஹா சீ
முடு” உதுரஷுடு “வாஹுடுஹுடுகூகிடுக” உது
டுந ஸுடுடுசீஸ வனவ பூகிவாழிதம் | ததுாவி காலவி
ஸெஷுசீஹ (சீஸகூடு) ததுநாஸநகூடுதெஷுடு | சீஸந
கூடுதூணி அடுஜூடுடு பூகிவாழிதாதி | யயா—

விதுா விஸாவா சீடும உ டுதூதூரஷுடுடுவ அ |
பூவிஷுடுபூஷுவாஸிடுகூடுகூடுசீஸவடுஸுடுடு ||
சீவா வொதூநகூடுடு டெஷுாழிஅாஷுடுஸுடு | உதி ||

சூயாடுயெடுசீஸநகூடுடுஷுடு விஸெஷுடு உதுடு | யயா—
1 ததுசீஸம் விஜெயுடு உதி ஸுடுகூடுசீஸாடுதூகாவா
டு ||

வித்ராதி அம் தாரொம் வாசின தஸஸிமெமெஸெத்ரா
 ஸாதிசாஸாம் ஜெயாம் கந்யா துமாவெ யுதிவாணிகர
 ணும்குடுவெ கடுணை | சாஸ்யுகெட வவவிலும்தும
 ணிமுகிதம் தெஷு யதவயுகும தவரிநாஸாவூபுஜா
 வியிவடிவினிதா ஸவபுஸிதேதேபுஜெ || உதி ||

(ஸிவலெ) சூடி-பாயாடி | (சுயநெ) டிசுநிணாயநொ துராயண
 யொம் | (விஷுவெ) நெஷு துமாவெஜாஜெயாம் | (வவடி) வண
 ஸம் வா வுணி-சாடிஸ-யொரெவ வா | வண வவபுணி
 காமாடிஸெ-
 உதாடிஸுஷி வகூஉயெ டிஸுடிஸு வுணி-பிரா |
 ஸஜாணிஸெதி வவபுணி வண பூமூடி-ஹஷுடிம்
 உதி ||

(உவராமஉயெ) உநு ஸுமிய-மு-ஹணயொம் | (வாதெ)
 வுதீவாதெ | (கூராணிஷு) நெஷாதிஸஜாணிஷு (நடுப
 கூடுகாணி) ராஜிஜநககூதூணி | (சூடி) ஸவெந யுகார
 சாதி | ணதெஷு காமெஷு (தடி-நெஷு) ததநூலொ
 நெஷு (டி-நெஷு) வுதாதினி: ஸிவம் யஜெச | தடி-ஷு
 கம்ஸூ-தி-
 ததநூலகூடுகெ கம்யபூ-ஹூவாணாம் ஜி-நககூகெ |
 கதடி-ஜி-நககூ-தி-வா-வி-வா-டி-பாயாம் ஸவபு-சா-ஸகெ ||
 சுயநெ விஷுவெ நெவெ ம-ஹணை ஊ-டி-ஸ-மிய-யொம் |
 வவடி-உயெ உ ஸஜாணி வுதீவாதெ திவாகார ||
 சுயநாடி-ஷு-காமெஷு ததநூலடி-வெ-கெய-டி-ஜெச || உதி ||
 தயா-உ ஸு-மெ-ஷு-
 யுகார சாவஸாநெ து ஹியநெ விஷுவெ-தயா ||
 கதடி-ஜி-நக-நு-க-மெ-ஷு- சா-ஸகெ-டி-வா-ய-வா
 [பு-நம்: |
 யு-ணு-காமெ விஸெ-நெ-ஷு- சா-ஸ-வ-கு-ஜாம் பூ-க-யெ-ச |
 உதி ||

ததநூலடி-வா-ணு-ஸூ-தி-தெ-வ-கு-தி-வா-தி-தா-நி-ய-யா-
 சா-ம-பு-ஸீ-ஷெ-டி-வ-ய-த-ம்-பூ-ஷ-ம்-வ-ஷெ-டி-கூ-ள-டி-ம்-
 பூ-ஸ-ஸ-ய-தெ- |

ஸவயு-தம் கடி-ஊ-ம்-கூ-டு-ஜி- தவ-ஸெ-டி-டி-கீ-தி-டி-தடி ||
 சி-ய-சா-ஸெ-டி-ந-க-ம்- சா-ய-வெ- ம-ஸ-வ-கு-ஜ-நடி |
 ம-ம-வ-கு-ஜா- ஸ-கூ- சா-ஸெ- கீ-ரெ-ணா-ஷா-வ-கு-ஜ-நடி ||
 ந-வ-சா-ஸெ- ஸ-கூ-ரா-உ-ந-வ-ஸெ-டி-வ-கு-வ-கு-ஜ-நடி |
 சு-ஹ-வ-கு-ஜா- து-ம-சா-ஸெ- காம-தி-டு-கெ- தீ-வ-வ-கு-ஜ-நடி ||
 டி-வ-கு-டி-தி- பூ-ஷ-ம்- த-ஷ-டி-ஷ-ம்- த-த-ஸூ-ணம் |
 உ-தி-வா-தி-
 பூ-தி-சா-ஸம் வா-டி-ஷ-டி-வி-ஸ-த-ம-வ-ரா-ஸ-ம்- த-நெ-வ-
 பூ-தி-வா-தி-தாம் | ய-யா-
 வா-டி-சா-ஸ-ந-ணா-வ-டி-ம்- ஸா-ந-ம்- வா-ஸ-டி- உ-ந-டி |
 ஹ-கு-ஷ-ணம்- வ-ஷ-க-ம்- நெ-வ- ய-கு-வ-டி-வ-ம்- நி-வெ-டி-கடி ||
 வ-டி-ஷ-ம்- நெ-வ- வா-நீ-ய-ம்- சி-வ-வா-ஸம்- த-நெ-வ-உ |
 ரா-ம-ம்- த-ஷ-ம்- ந-டி-ஷ-ம்- தா-ம-ம்- வா-டி-கூ-சி-ம்- த-யா ||
 சி-ஷ-ம்- வ-கு-வி-யா-ந-ண- சி-ஷ-ம்- க-ண-நெ-வ-உ |
 வி-ஸ-யா-நி-ஸ- ஸ-டி-யொ- நெ-ஷா-செ-ஸெ-வ-ஜி-வ-ஸ-யா ||
 டி-வ-கு-ரெ-ஷ-ம்-தா-நி- ஸ-வ-பு-ணி- வ-கெ-ஷ-டி-ஷ-ம்- வ-டி-ய-கூ-
 ஸ-மெ-ஷ-டி-
 [வ-டி-ய-கூ- || உ-தி-
 சா-ம-பு-ஸீ-ஷெ-டி-வ-ய-த-ம்-பூ-ஷ-ம்-வ-ஷெ-டி-கூ-ள-டி-ம்-
 பூ-ஸ-ஸ-ய-தெ- |

ஸவயு-தம் கடி-ஊ-ம்- சா-ஸெ- ஹா-மூ-நெ- டி-டி-கீ-தி-டி-தடி ||
 நெ-வ-கு-டி-ந-க-ம்- பூ-ஷ-ம்- நெ-வ-ஸா-ஸெ- ம-ஸ-வ-கு-ஜ-நடி |
 ம-ம-வ-கு-ஜா- ஜெ-ஷ-சா-ஸெ- கீ-ரெ-ணா-ஷா-வ-கு-ஜ-நடி ||
 ஸா-வ-ணை- ஸ-கூ-ரா-வ-கு-ஜா- வ-கு-நெ-வ-ம்- பூ-ஷ-டி-ஷெ-டி-
 உ-ந-டி-
 க-ஸி-நெ- சு-ஹ-வ-கு-ஜா- ஸ-டி-ஷ-டி-ஷ-ம்- உ-க-காம-தி-டு-கெ-
 உ-தி-
 51

“வாய்ப்பெய்துக் குடுகுடுவென்று வகுஜெயெய்துகுவழிவழி
 வாடிசையிடுந் தாவுயுடும் ஸூதம் வய்யம் விடுவதல் ||
 மருவணம் வெவ வுஷண யடுவடிவம் நிவெடிசு ||
 வலெநாாயதம் வெவ விலிசாஹும் திகம் ஜவம் ||
 வாகீயம் சூவவாலுண மெயம் நர்துண வாகுகு ||
 வகுந் திந் வியாநண கலுயெதாநு ப்யுயக் வ்யுயக் ||
 வ்யுகாதிபுவிஜாமலண ஸாடுகெ — [உகி ||
 வ்யுகவகுஜா து ரெக்யாய க்ளபூசிராயுவிபுயபுநு +
 வ்யுககூசியாமஸூ கெசாரொமுகுரொ ஹவெச ||
 ழிபி வா துபுவ்யுசிஸ்யூசீநம் ஸீகரம் ஹவெச ||
 ஸாடுகெய் ஹதெ மநாச ஹதிரிஷா யுபுலிசீடி ||
 ஸகுநாஸகரம் கீரம் மூஃ ஸீதிஹதெபுடி ||
 சுவடுவம் யநஹாயுபுஷிணாநிகாசீடி ||
 ப்ரஹ்மதாதிஷொஷவம் சீவசாநம் ப்ரஹ்மநி உகி || 20 ||
 ணவம் ஸாசிரந்யுதொ சாஸவகுஜாகாஸிசியாய, தியிசயா
 ழிஜநிதவீஷெயெ தநிண யுபிரஹ —

(26) சாலெஜ்யாலெயே சிவாரஸூதிதெ சைக து சா
 வெயெயெ: சுதபுரா சிவஸையெயே சிவா
 புராதாநிசீதெ ஸூலா | வடுவபுலிநுய வா
 ணுயெமஸவீதெ ஸூலாநிராமகுடியள து
 தூ வடுவபுதிதெயிவாஸு வரதொ நிதூயபு
 தரெஹவெச | [உகி

சாலெஜ்யூகி! (ஊகது சாலெ) ஊகலிஹவ சாலெ (சா
 லெஜ்யாயா) சாலெபகுஜாயா (ஸூயெ) சாலெ ரகசு தாதி
 புராதககாடு (சிவாரஸூதிதெ) சாலெடினெயா: ப்ராபெ
 ஸகி (அயொ) உவயொரவி சுதபுரா | தயா வொகூசீ
 ஸூசீதெனூ சாலெபகுஜாவெடு —
 ஸபநாஜ்யூககாடுஷூ தநூஸபூவ்யுகெயபுஜெச |
 ஊகசூடுவ் அநகசுதெ அயொரவி த் வகுஜெயெச || உகி ||

தநூ உவயஸூ சபாஸூயபுசூலிதி ஸீவியவயாமவதூ
 தரவக வவ ஸூகாயபு: | சுந்யூ சீசாமாலிரொயாச
 உகி வெச; த அயொரவி த் வகுஜெயெதி சிவவாகெயு
 ஸவஸூககெகாடுஹும் ப்ராஸூயாச | சிவஸையெ ஸகியலிநு
 சிவலெ சிவாபுராதககாடுஅகிரிசு: தவ்லிநு சிவலெ
 (ஸூலா) காயெபுதுயபு: | சுத மூணெவலம்ஹாரநூ
 யெந “ சிவாரெ வண்ணெ தேசெய் வலிநு வாரெ சிவாயிசு |
 தவ்லிநு தீயெபுதவம் காயபுதெ வடுவபு விசரிஷு
 தெ” உகி நூயெந கஃகாயபுதி சிவாவம் | சுய வடு
 வபுலிநு சிவெ (வாணுயெமஸவீதெ) வ்யுசீவாதவள
 ணபூசிராயுசியெமயுதெ ஸகி தவ்யு சூலபுஷாச
 வடுவபுலிஹவ காயபு | தசூசூ காரிடுக —

தியிநகசு துலம்யெமயுசூதம் சூலபுஷூயுதெ | உகி
 வாராயமதெ சீகெசு கியள வா யெமஸவீதெ | உகி த ||
 (ஸூலாநிராமகுடியள) ஸூலாநி: ரெஷாசிஸூலாநி: ரா
 ஹடுய: ஸொசீஸடுயெபுராராம: | ஊதள (துகூ) ஊ
 தசு அயம் யலிநு சிவெஸ சிவகி ததிநம் துசூ வடுவபு
 வெச வரம் மூலூ வாரது வெச வடுவபு மூலூசீ
 துயபு: | தயா வொகூசீவாடுயெபு: —

ஜதகூபுசீயபுசூகூசூலாவாநி
 யடுயுகூடுவெ வுநாரூலவணி |
 வுநலபுடுவெஷெவ ஊ கடுகூ காயபு
 தடுயெவ ஸூலாநு வாராமவடி || உகி ||

தயொரவி ப்ரபுதூகம் விஸெஷவகுஜாகாஸகூலி சிவாவம் |
 சவரிஹாயபுசுந ஸூலெஸநிணயுலு உதூரது ப்ரகி
 வாகுதெ | சுய புராதககால ஊவ வடுஜாபுகாரசீஹ
 (வடுவபுதிதெயிவாஸு) சயிவாஸநாலூ கடுகூ
 சவரெஷூமித்யு வடுஜாடுகெ சுதபுரா | தசூசூஸூச
 துதெ —

சுவாயுசுரீஷ்யஸம்புகஸூநம் கருகா விவக்ஷணம் |
 சஹதெநெவ வஸூணயாழ்ஜாடி ஸுஸாஹிதம் ||
 ததநாஸெககம் சூவ்யம் ஸபீஷ்ய விபிவச ம்யம் |
 நிஷிஷ்டிவஸாசு வகுவயூராசுள ஶீவாவஸாநகெ ||
 யாமமெஹம் ப்ரவிஸ்யாஸ க்ஷயிவாஸநரோமெச | உத்யாடி ||
 சவகுவஹநம் நெவ வானம் வுஹம் மமம் தயா |
 ஸநெய்யாஸிவாஸநம் கும்பயூடிநெஷ்யாம் வகுவயூராசு
 கிஹிஷிஷிஸெநெஷாஸி ஸுணுஷ ரவிஸதடி | [கெ ||
 ப்ராத்தஸுஸ்யாவஸாநெ வா வொவஸஸ்யாவஸாநகெ ||
 சஹவகுஜாம் ததம் கருகா விபிவநெஸிகொதடி |
 ஶ்யூஹயஜநெ காநெ வானலிஹம் விஸஜ்யெச ||
 ததாநெ ஸவநம் கும்பயூடிஹலிஹம் ஜநெ க்ஷிவெச |
 சஸ்யாசு காநெதா யஸு ரளரவம் நரகம் வு ஜெச || உதி |
 ஸாயாஹயஜநெ காநெ வானலிஹம் விஸஜ்யெச | உதி வ |
 வனவம் ஶாஸவகுஜாகாநெ ப்ரகிவாடிநெ ததநாஸெஷ்ய
 நவநெநவெஷ்யாடிவிஸெஷவகுஜாநாம் காநெநிண்ட்யாய தத
 ஶாமஸிவநாநெவொஷாஹி யநெ | காநெதாநெ —
 சயாதஸு ஶக்ஷாதி நவநெநவெஷ்யுக்ஷணடி |
 கந்யாகுஶகூஶரெஷ்ய வாவஸாஸெ வ வஜ்யெடிதி ||
 ஶீஸிஸம்ஹிதாயாம் —
 ப்ரொஷ்வவாடி தயா ஶாவெ வாவாஸெ ஶாமயூஸீஷ்யுகெ |
 வஜ்யெடிதம் ப்ரயநெநெ ஸெஷாஸு ஶுஹாஸுபுதாம் ||
 ப்ரஸஸுஸுக்ஷவக்ஷஸு க்ஷவக்ஷஸு நிநிதம் | உதி |
 கர்நெதாநெ —
 ஶிதவக்ஷே ஶிதீயா வ த்யூதீயா வக்ஷீ தயா |
 ஸவநெஷ்யகாடிஸீ நெவ வஸீ வ குயொடிஸீ ||
 வனதாஸு தியபஸுஸா ஹஸுநுவணநெவதீ |
 சூடித்யுஶ வுஷ்யநெதூஸிவி தூஸுணுதூராணி வ ||

ஸொஸிபுஜாவதீ ஶுமவிஸாவாவஸு வாரூணாம் |
 வனநெ வ ஶுஹாஶம் ப்ரொகா ஶீநாஜாஸிஸுஸீரஜாம் ||
 சுஸக்யூராஸயஸெநெ வானெஷ்ய ஸவெஷ்யு ஶுஹபுஷாம் |
 மநெ வ ஶுஸநெ நெவ வுஷ்யெஷ்ய வாவஷ்யெஷ்ய வ ||
 வதூயெஷ்யு தம் ஶுஸொ ஜீவஷ்யெஷ்ய வ ஶுஸநெ தயா |
 வனகாடிஸெ வ ஶுஸநெ ஶுஹாஸுஹகராஸுபுதாம் ||
 ஶெஷ்ய வ ஶுஸநெ நெவ வாவஸெ ஸவநெஷ்ய வ |
 ஶ்யூஹாஸுஹஶம் ப்ரொகொ நவநெ வாவஸெ தயா ||
 ஶெஷ்ய வ ஶுஸநெ மநெ ஸவநெஷ்யு ஶுஸுஹாஸு நெவ ||
 சுஸுஹாஸிதி விஷ்யாதா ஸநெஷ்யு ஶுஹாஸுபுதாம் ||
 வுயவாமயவஸொஸிவ்யூ வாரூஸெஷ்யுதூஸுபுதாம் |
 ஸுஸுஹாஸுபுதம் விநிஸித்யு காரயெஷ்யுராவடுணடி ||
 சஜிநெ — [உதி |
 நவநெநவெஷ்யுகாமஸு ஹவெநாஸுபுதெயெவி வ |
 ந ததநாவெ தம் நெஷ்யு ஶ்யூஷெஷ்ய வ மாரூஸு
 யொம் ||
 நெவகுமொஹம்நெயொஸூரவி வகுவயூவக்ஷே ஶுஸெ
 ஶிநெ |
 ஶுஹக்ஷேஷ்யு ஶுஹயொநெ வ ஶுஹமநெ ஸுஸுரொதடி ||
 ஶ்ரீவராத்திரகாலஹம் | யயா காநெகெ — [உதி ||
 ஶாவஸிஸுஸிநெ வக்ஷே விஷ்யெத யா வதூடிஸீ |
 தத்யூதிஸ்ரீவராத்திரஸூராதவயூணுஸுஹாவஹா || உதி |
 கும்பாரதநெ —
 ததநாவெ க்ஷவக்ஷே தம் விஷ்யெத யா வதூடிஸீ |
 தத்யூதிஸ்ரீவராத்திரஸூராதவயூணுஸுஹாவஹா ||
 ராசுள யாஸிவயாவயூக்ஷ வடிநெகெகர் ஶஹாஸிஸீ |
 தவ்யூரம் வதூடிஸீ யஸிஸெஷ்யுதிஸ்ரீவராத்திரகா ||

ஓய்யா துயொடீயீரூ வவடிவிகா யதா ததா |
 தயூரீயரிவரா திஸூரூஹாராதும் உதாடிஸீ ||
 தஸூரூ வகுஜேரூ தீஹாஹெவஸாதெநா ஹிதகாங்குதிஹி ||
 ாரஸூரூ உவாஉ [உதி]

கூளரிக்கெஓம் ஸதம் ஸதம் தீதூஹிதாபாஸதம் மஹாஸூ |
 கெவ்யேகூஹெஸநாதெநூம் வகுஜீயா தொஷயாஜிஹூ ||
 வினூரூமஜெ [உதி]

ஹகூரீவெ திவகெஷ தம் வாவரெ வுதரீயரெசு |
 ராதூள வெவ கஹாராதும் கூஷூயானும் உதாடிஸீ ||
 ஹவெஷாதூள தீஹாஹெவீ வகுஜீயாஹாராதெநாதீதீ ||
 தீவா துயொடீயீயுக் ததூரூதூள தம் உதாடிஸீ ||
 ஹவெஷெவஸூ ததூரூதூள யஜீநம் தோதீம் ஹவெசு |
 ஹவெசு துயொடீயீ வகுஹிம் ராதூரூதூள ஹநாநாநாநா ||
 வஸூரூஹிநாநாநா உதாடிஸூரூவியெஹெவெசு |
 ததூரூதூள ஸிவரா திஸூரூநயூரீம் தம் ஸிவவியெ ||
 ஹவெஷுதாடிஸீ வகுஹிம் ராதூள வியெஹிநாநாநா |

செஷம் வவடியுதம் வஸூரூதூள கஹூஸூரீயரெசு || உதி |
 ஹவம் வாயுராதூ ஹவ ஹூஹிவெஷாம் கஹூஸூரீயரெசு ||
 ய தீஹாலிஹூரூஹூரூவாடியுராதூ வூரூவிநீ உதாடி |
 செஷம் தூரூஹூ | வூரூகூபவஸூரூதூஹாவெ வூரூஷவூரூ |
 விநீ தூரூஹூ | நநூ “துயொடீயீ ஹகாரூரூ ஹூரூகூ |
 ரூரூ உதாடிஸீ” உதி உ “ஹூடிவிகா விஹூடிவெசு” உதூரூ |
 தூரூநகாமதீஸூரூகிவஹெநெஷூயொடீயீவிகாயாம் வாரிதூரூ |
 ஹூகூரூகூரூரூரூவிஹூரூ வஜூடிஹூகூரூகூரூ கூரூரூரூரூரூ |
 வெசு; ஸதம்-கூரூவெயநிஷெயஸூ தீநஹூயெய்யூரூரூதூ |
 வூரூவிவியகூரூசு | தீநஹூயெய்யூரூரூதூரூவூரூஹூரூவெ |
 கயூரூரூதூவசு வூரூஷவூரூவெஹூ காரூரூரூரூரூரூரூரூ |
 தீயகூரூந ததூரூவிநீ தூரூஹூ | ஹவம் உந கூதூரூவி |
 ஹூதூரூமதீவிரூயம் | கெவிதம் ஹகூரூரூரூ ஹூரூரூரூரூ

வசு உதாடிஸூரூம் ஹூடிவெயரெவந ஹஹெகெ | ஹூரூரூ |
 ாரஸூரூஹம்ஹிதாயாடி—

தியூரூகெ வாரூணாஹூயூரூஹூரூவூதூரூஹிஸூயூதூ |
 ஹவரெவ வுதம் கூயூரூசு வூகிஸம்வதூரூம் வுதீ ||
 வூரூஹம் வாவூரூகெ கூயூரூஹூதூவிஹூரூஹிஹூ |
 ஹவூரூஹூ காரூரூஹூவூரூகி 1 வூகாரூம் வஹி தூரூஹம் ||
 தியூரூகெ வாரூணாஹூ கூயூரூஹூவூ வூயஹி வூரூஹி |
 வகுஹெவூரூரூரூகூரூரூயூரூஹூவூஹூவகுஹெ || உதி |
 வஸூரூவகுஜீகாரூரூஹம்—

உதூரூ ஹூரூஹூ தூரூஹெ ஹவூரூஹூரூ வகுஹெயெசு |
 விசெஷஹூஹெநாஹெதம் விசெஷயஜீநாநிதூ || உதி ||
 கஜீதெ—

ஹவஹூரூஹம் வூவகூரூரூ ஹூரூஹெந ஜீநாஹூரூ |
 தீயூரூயவயெயூரூஹூரூ வகுஹூரூயூரூஹூ ஹூரூதூ ||
 தஹிஹூ காரூஹூ ஹூரூஹூ காரூயெஹிவிவகுஹெ ||
 வாதூஹெ— [உதி |
 வெகுஹெஹூரூவயூரூஹூரூஹூ துயொடீயீயூரூ ஹூரூஹூ |
 ரெசு |

ஹூகூவகெஷ ஹூஹகூஷூஹ ஹூவாரூ ஹூரூஹூஹூஹூ |
 வூகிஸம்வதூரூம் கூயூரூஹிஹூ ஹூகஹூஹூவூஹூ || உதி |
 ஹூஹூ—

ஹூரூஹூஹூ வெகுஹூரூஹெ உஹெஹூஹெ உவிசெஷஹூ |
 நஹூஹெ வாயு ஹூஹூஹெ வஹூஹெ வூரூஹூஹூ |
 வூ ||

ஹகூஹெ வாயு கதூரூஹூம் ஹவஹூஹூ ததூஹூ ||
 ததூநாஹூகூஷூகெ கூயூரூஹூஹூஹூஹூ கூரூசு || உதி |
 வகுஹூகூஷூஹிஹி காரூஹூதூரூ—

ஹூரூஹூஹூஹெ வெஹூ வகுஹூகூஷூ ஹூரூஹூ ||
 ரூரூஹூஹூஹூஹூஹூ கூயூரூஹூஹூஹூ ||

1 வூரூஹெஹூ உதி கஹூஹூதூரூ தூரூஹூஹூ வகுஹெ |
 தெ |

வவயுயுக் தயொதூஷ்டிவரம் பியுபி ஹவெசு |
 வகெசு வாராஅயெ ப்ராபெவ் சுயிகம் மூஹு வுபிசிராநு ||
 வக்ஷஅயெ ஸபிம் ப்ராபெவ் ஹுபரம் மூஹு ஷெஸிகம் |
 வளவீரெசும மூஹீகா து ஷெலீம் ஸபிஷ் ஸபிஷ்டயெசு ||
 காரிகெ— [ஊதி
 ப்ரூதிலிவ்வதாரம் சுயபூரூ ஹூஹூநஸிவிதழ் |
 சூஷாஜிசிராவி நக்சுதெ வபுவடவாமுநஸிவிதெ ||
 சூஸ்யாஜ்யவா சிராஸெ கியாபெநாம் ஸபிஷ்டயெசு || ஊதி ||
 க்ருதிகாஜீவவியி: காரிகெ—
 ஜீவாவலிம் ப்ரவக்ஷாரி ஸுணுயும் விபுஸதூசா: |
 சிராஸெ து க்ருதிகாவெயு உ நக்சுதெ க்ருதிகாஹயெ ||
 வபுணுபாயம் வாழய தஷெமஸூவகாஜிபுலிபயெ |
 ரவ்யுஸபிநவெதாயம் ஜீவாரொஹண 1 சிராஸெசு ||
 கதூர்ஷ்டி சிராஸூரூஹிமஷாஷாநிர்ஷணம் |
 விஷிவெநாஸிகக்ஷாஜிஷெக்ஷணம் நாக்ருஸபிதழ் ||
 ரவெரஸபியாசு வபுவடம் பாசிவாஹாவலாநக்யு ||
 காலஸூஷ்டியும் யாசிராயடவயடனம் கால ஹஷ்டெ ||
 வளவம் நிஸித்யு காலஹு காரபெஹுராவணம் | ஊதி ||
 காரிகெதனூலாரெ—
 யாம் தியிம் ஸபிநுப்ராவு ஜொடியம் யாசி ஹாஸாரம் |
 ஸா தியிஸ்கொ ஸுக்ஷ வகெசு க்ருஷெ திஜொதூசா: ||
 யாம் தியிம் ஸபிநுப்ராவு யாவூ யாசி ஷிவாகாரம் |
 ஸா தியிஸ்கொஷெயா நக்சுதெவெவெவெவ து ||
 வுஸிகெஸெ ஷிவாநாமெ ஸவூஷெஸெ நிஸாகரெ |
 க்ருதிகாயிஷெ ஸம்பொதெ ராத்ருள ஜீவாநு ப்ரகூப யெசு ||
 ரளரவெ— [ஊதி |

1 சிராஸெசு ஊதி சூஷி க்காரிகெவாஃ |

வ்யுஸிகெககூமதெ வுஷெ யாழிஷ்க்ஷஸிவிதெ |
 1 ஸபிஷ்டயெசு சிராஸி வாராத்ருள க்ருதிகாஜீவசிராஸெசு |
 ஊதி |
 ஸாயுபிவெ—
 க்ருதிகாவெயு உ சிராஸெ து தஷ்டெக்ஷ தியிலிஸம்புதெ |
 உதூசாஜித்யம் வெபூகூ தஷெஷம் ஸுணு ஸுவூத ||
 தநாஸெ வெவ கதூவ்யம் யொமயுக்ஷ விஸெஷதம் |
 வளகசிராஸெ திவகெசு து வவயுயுக்ஷ ஸபிஷ்டயெசு ||
 தவூநு வவயுணி ததெதெவ க்ருதிகக்ஷயுதம் யஜி |
 த்ரு ஜீவம் ப்ரகதூஷெரா விஸெஷம் சுஸிஷவூ ஹி ||
 வாராஅயமதெ ஷெக்ஷ தியள வார யொமஸபிவெ |
 வவயுயுக்ஷ விநா அள து யாவரெ வுதூசாஸெசு ||
 வக்ஷக்ஷஸபியுக்ஷிமதூசம் து ப்ரஸஸூதெ |
 பியுபிம் வெஸூ விஷெத்யம் உதூஷெயு யாயபிம் ஹவெசு ||
 வளவம் சுஷெண கதூவ்யம் யநயாநூஜிவூஷிஷ்ட |
 ஸாசிராநூசூதம் வெபூகூ ஸவயுபூணி ததொவஹம் ||
 ததெதெவ தீயடநிணயுபகூரண— [ஊதி |
 க்ருதிகாஸஹிதா வபுணு ஸுவஹா ராஜிராஷ்டயொம் |
 ஹரணீஸஹிதா ரொமஹாரிணீ ரொஹிணீயுதா ||
 ஸவயுஸளவூசுர் ஜெயா வநு ஷெவத்யுஸம்புதா |
 ஸுஸிக்ஷகாரிணீ வெபூகூ ஹஷெஷம் ப்ரகீதிதூத்யு ||
 தஸூசு வவயு ப்ரயாநம் ஸூசு வவயுயுக்ஷ நிஸாகரெ |
 ஜீவொதூவொ வியாதவ்யம் வவயுஹீநெ க்ருதெ யஜி ||
 ராஜிராஷ்டாவிஹாராய தஸூசு வவயுணி க்ருதெசு | ஊதி |
 கஜிதெ—
 ஹஷெயு சிராஸி உ ராகாயம் நக்சுதெ வஹிஷெவதெ |
 தவூநு ப்ரஷெஷகாமெ து க்ருதிகாஜீவசிராஸெசு ||

1 வளணுசிராஸூரூ உ ராத்ருள து ஊதி ஸுவயு ||

கெவலம் வளண்டிராஸ்யம் து வுரொஷகாலவிவகை

[உதி]

சூரொஷகாலவிவகை யுரா காரிகெ தனூலாரொ—
சிரமபுரீஷ்டகாரிவெ து வுரொஷகாலவிவகை |
சூரொஷகாலவிவகை வவபுலம்புசூரொஷகாலவிவகை |
விசெஷெண து வுரொஷகாலவிவகை து வுரொஷகாலவிவகை ||
சூரொஷகாலவிவகை நாயீஷ்ட வுரொஷகாலவிவகை |
சுஷ்டநாயீஷ்டநா ஸீஷ்ட வுரொஷகாலவிவகை |
ஸனாரொ—

[உதி]

சிரமபுரீஷ்டகாலவிவகை து வுரொஷகாலவிவகை |
வவபுலம்புசூரொஷகாலவிவகை து வுரொஷகாலவிவகை ||
வவபுலம்புசூரொஷகாலவிவகை யொமபுசூரொஷகாலவிவகை |
சூரொஷகாலவிவகை யொமபுசூரொஷகாலவிவகை ||
ததீநம் வவபுலம்புசூரொஷகாலவிவகை து வுரொஷகாலவிவகை |
ஸீஷ்டநாயீஷ்டநா ஸீஷ்ட வுரொஷகாலவிவகை ||
சுயசிம் சுவீதி விவூராதம் நிஸிதெதுவம் வுரொஷகாலவிவகை |
வவபுலம்புசூரொஷகாலவிவகை ததீந வுரொஷகாலவிவகை ||
வணிகெ ஸகி நகூரெது உயொநபுரொஷகாலவிவகை |
ஸசிம் வெஷ்வாரம் மூரொஷகாலவிவகை || உதி |

சுஸொஷகாலவிவகை

சிரமபுரீஷ்டகாரிவெ து வுரொஷகாலவிவகை |
வவபுலம்புசூரொஷகாலவிவகை விபுசெது வா வுரொஷகாலவிவகை ||
திநாயிகெ தயா நூரொஷகாலவிவகை து வுரொஷகாலவிவகை |
சூரொஷகாலவிவகை நாயீஷ்ட வுரொஷகாலவிவகை ||
சுஷ்டநாயீஷ்டநா ஸீஷ்ட வுரொஷகாலவிவகை |
யுரொஷகாலவிவகை நாயீஷ்டநா ஸீஷ்ட வுரொஷகாலவிவகை |
யுரொஷகாலவிவகை நாயீஷ்டநா ஸீஷ்ட வுரொஷகாலவிவகை | உதி |

ஸூரொஷகாலவிவகை

சிரமபுரீஷ்டகாரிவெ து வுரொஷகாலவிவகை |
சூரொஷகாலவிவகை வவபுலம்புசூரொஷகாலவிவகை |

வவபுலம்புசூரொஷகாலவிவகை விநா வெது வுரொஷகாலவிவகை |

வனகாரிவெ திநகூரெது வுரொஷகாலவிவகை |
வாரபுலம்புசூரொஷகாலவிவகை வவபுலம்புசூரொஷகாலவிவகை ||
சூரொஷகாலவிவகை நாயீஷ்ட வுரொஷகாலவிவகை |
வவபுலம்புசூரொஷகாலவிவகை து தயா ஸீஷ்டநாயீஷ்டநா ஸீஷ்ட ||
கதபுலம்புசூரொஷகாலவிவகை து தயாரம் மூரொஷகாலவிவகை ||
சுஷ்டநாயீஷ்டநா வெது துரொஷகாலவிவகை |
ததீநவெது வுரொஷகாலவிவகை கபுரொஷகாலவிவகை ||
சிரமபுரீஷ்டகாலவிவகை வுரொஷகாலவிவகை | உதி |

ஸூரொஷகாலவிவகை

சுய விவெஸபுலம்புசூரொஷகாலவிவகை து வுரொஷகாலவிவகை |
சிரமபுரீஷ்டகாரிவெ து 1 ஸதவிஷ்டகாலவிவகை ||
ஷ்டநாயீஷ்டநா விபுசெது வா ததீந வுரொஷகாலவிவகை |
விவெஸம் வுரொஷகாலவிவகை மூரொஷகாலவிவகை || உதி |
யொமஷகாலவிவகை

சூரொஷகாலவிவகை வுரொஷகாலவிவகை து 2 ஸதவிஷ்டகாலவிவகை |
திநெ து துரொஷகாலவிவகை துரொஷகாலவிவகை | தயா—
வாவம் வுரொஷகாலவிவகை துரொஷகாலவிவகை வுரொஷகாலவிவகை |
ஷ்டநாயீஷ்டநா வா ஸதவிஷ்டகாலவிவகை விவெஸம் ஸூரொஷகாலவிவகை ||
புரொஷகாலவிவகை உதி |

புரொஷகாலவிவகை துரொஷகாலவிவகை து 3 ஸதவிஷ்டகாலவிவகை |
புரொஷகாலவிவகை துரொஷகாலவிவகை துரொஷகாலவிவகை |

1 புவெதஷ்டகாலவிவகை உதி வென மநொஷகாலவிவகை |
2 வாரபுலம்புசூரொஷகாலவிவகை உதி வென மநொஷகாலவிவகை |
3 வனதநூரொஷகாலவிவகை நொவயெது |

புறொஷஸ்ய வியிம் வகெஷ்ய ப்ரூயதாந் ரவிஸதே |
 ஸவபுவாவஹரம் வுண்ணம் ஸவபுஷொஷ 1 விநாஸநடி ||
 புறொஷகாமெ கதபுவ்யம் யஜநம் உ விஸெஷதம் |
 த்ரூயொஷஸீயிநெ ஸாயம் க்ஷீராஸிஸ்யெநொஷ்வடி ||
 கவலீக்யதவாநு ரளடிம் காமாமிஸடிஸம் விஷடி |
 ஷெவாநாணு ஹிதாயபூய புஷைராமுஹி ஸக்யாடி ||
 தஸிநி காமெ ஷியாஸீதம் மரஹம் தொகரக்யயா |
 கரொதி ஷி யம் வுஜிஹம் ஸவபுவாஹெவம் ப்ரூஷிமயுதெ ||
 தஸாசு ஸவபுப்யதெந ஸிவவகுஜாம் ஸரிஹெசு |
 த்ரூயொஷஸீயுதம் ஸாயம் ஸவபுஷொஷாவஹம் ஸ்யுதடி ||
 விதாவிதத்ரூயொஷ்யாம் யஜநம் புஷைவகுபுக்யடி |
 உடியாடிஷயாணம் உத்ரூயொஷ்யுதம் ஹவெசு ||
 ஹாஸரொடியரிஹி யாவடிஸிநானக்யடி |
 தஜிநெ யஜநம் காமபூநடியுமிம் வெதி கீதிபுதடி ||
 ஸவபுவிஸதிநாப்யுணம் யஜநம் யாயமிம் ஹவெசு |
 ஷிவஸாவரதம் காமாசு ஷெக்யாஸி த்ரூயொஷஸீ ||
 கயபூயாஸி ஹவெஸா உ ஷெக்யநாஸீ த்ரூயொஷஸீ |
 தஜிநஸ்யாவஸாநெ து புஷொஷ உதி நிஸயம் ||
 தஸாடிஷொஷடி ஷெ ஹாமெ யாஷெ ஷியெ தடினகெ |
 ஷியெதெதத்ரூயொஷ்யாம் ஸிவம் ஸபிஹெயெஷ்யுயம் ||
 ஷிவெ ஸக்யுத்ரூயொஷ்யாமிதுஷொஷிஷெதெ |
 தஜிநெ யஜநம் காமபூநடிஸிஸமஹம் ஹவெசு || உதி ||
 ஸாயமிவெ—
 ஶ்ராவ்யஸிநம் ஹாமெநாஸதி வாடிதிணாஸிகாம் |
 புஷொஷ உதி நிஷிஷொஷுத்ரூயுஹம் ஸரிஷயெசு ||
 ராவெஸிஸிடிபாடிஹிபூம் த்ரூயொஷ்யுயிகா யடி |
 புஷொஷவகுஜா தநெத்ரூவ கதபுவ்யா காடிஸிஸயெ ||
 கம்ஸாமிதெனெ— [உதி]

1 ஷாஸிஷ்யு உதி கம்ஸாமிஷாமிஷாதுகாவாம் |

புஷொஷிஷாமவயபூணம் வடிநெககா விய்யதெ |
 நெநவெஷ்யாடிஷுத்ரூவாணு வணநாப்யும் ப்ரூகீதிபுதாம் ||
 யுவாடிஷுஷவயபூணம் த்ரூவாடிஷு விய்யதெ |
 புஷொஷயஜநானெ து ஸாயரக்யாம் ஸரிஷயெசு ||
 ஹவம் யம் காமரூதெ ஷிஷுபூஷுபூணாம் மதிஷாபூயாசு |
 [உதி || உக ||
 ஷய மஹாபாநாடிஷொஷஸகிபூணாம் காமமிஷியாதம் ப்ரூ
 ஷிம் மஹாபாநகாஹம்—

உ) ஸாவித்ரூவெயொஹரிவாரூணாமி
 வள்ளாநாராயொதூராரூதாமி |
 மூவிபூஷுஸாஸநவாணு மஹா
 யானெ ப்ரூஸஸாமி நிநாஸகாடி | [உஉ]

ஸாவித்ரூகி || (ஸாவித்ரூ) ஹஸு | (வெயா) ரொ
 யிணீ | (ஹரி) ப்ரூவணடி | (வாரூண) ஸதவிஷக | (வள
 ஶம்) ரெவதீ | (காமரூயா) ப்ரூவிஷா | (உதூரா) உதூரவ
 ஶுமநுதூராவொதூரெஷ்வெஷ்வாஸிஸு | (ரிஹம்) ஸா
 தீ | ஹதாமி ஷுஸநக்யுத்ரூணி (மூவிபூஷுஸாஸந
 ஶாம்) ப்ரூஹஸுதிஷந்ரூவாயுஸகூரணாம் (நிநாஸகாடி உ)
 துடிஸவெந ஷெக்யாணஹாராடியொ மூஷுநெ | ஹதா
 மி மஹாபாநெ ப்ரூஸஸாமி மூஷுரூணி | தயா வொகூ
 ஶீரதெனெ மஹாபாநவடிவெ—
 ரொஹிணீ ரெவதீ ஹஸுஸவணுநாராயக்யு |
 ஶூரதீ ஸதவிஷக வெவ வொதூரூயெவ உ ||
 ஶுஷுஜீவஸிதெந்ரூயுநாம் ஷெக்யாணவிவஸாஸகாம் || உதி ||
 ராஸிவி யெஸுத்ரூநகூக்யாசு “காமகூமிநுதொ மூஷு”
 தி நூயெந காமவியாநெகூ “ஹிஷா ககடிபூணம் நூயு
 ஶிவெயாடி” உதி வவநெந ககடிபூணம் நகநூ விஹாய
 ஶுஷா நவராஸயொ மூஷுரூமி | திஸ்யஸு ரிகாவஜபூயிகா
 நெ மூஷுரூமி | நூவிஹஸு—

“ உரிசூராய் வவழி நவலீம் ஹிகா வுஃஸவநெ தேதாம்
உதுக்கவாநு | சஞ்சாஷ்டிஸுஃசீரவுவெக்கணீயா | தயெ
கும் வவரிவெந—

சுஷ்டிஸூா ஸுஹாஸுவெபு நெஷ்டாவெஸுஸுஸூஹாஸு
ஹாஃ

வனவம் ஸஜீக் வர்வெக்யுவ கும்புாசு வஃஸவநகி
யாபு || உதி || உஉ

சுய வஃஸவநகாலிராஹ—

(உ-உ) வுக்ருது து மஹெபுபுது துதீயபாவெ
வாவெஷ்டு ஹரளா வஃஸவநஃ வீடியாசு |
ஸானெகழடினெ ஹாமுவஜீவவளஜு
நிசாசுராணாஃபெபு புஸவது || உக

விக்ருது உதி || மஹெபு வுக்ருது ஸகி சுய துதீயபாவெ
வஃஸவநஃ (வீடியாசு) கும்புாசு | சஞ்சு நக்சுதுதீஹ—
வாவெஷ்டு (ஹரளா) புறவணெ உ (சஷ்டிநெ) சுஷ்டிஸூாநெ ஸு
நெ ஸகி உ ஹாமுவஜீவவளஜு நிசாசுராணாஃபெபு உவஃ
ஸவநஃ வீடியாசு | தயா வெகுகம் வீரதனெ —

சுய வஃஸவநஃ வெக்யு ஸுணு தகும் தவொயந |
சீரஸஉயாநெ கூதபுவ்யம் ஸவபுாஜுஹாஸம்யுதபு |
வாவெஷ்டு வா புறவணெ வாழவி கும்புாசு வஃஸவநஃ

யுயஃ
மாரஸுசுஹுயெநு உநாஃபெபு ஸஸுதெவ வ |
உனெஹாபெபு புஸம்ஸனி ஸுஹா நெஷ்டாவஃ வாவெஷ்டெ

நநஃ வஃஸவநெ உனெஹாபெபு ஸஸுதெ வராதாவ
கூதபுவ்யகம் புகீயதெ | சுதம் சுயதீஃ ஜெஹிகிஷாஹார
விரொயாஹிகி வெசு; ஸதபு— சுமதீவநவனாநெவ ரா
சூாவவி கூதபுவ்யபு | சுத வனவ தலிநெவ வுகாரணெ உந
ராசு “யுஃவம் பெநெநதிராஸுதிரிதி யுஃவம்புபெபு
தம் | ந டுசுசூத தபா விவ்ரு வஸூகெகி ஸராஜதபு ||”

உதி புகீவாஹிகி தகூய ராதாவவி கூதபும் ஸகூத வனவ
“விரொயொ யசு டுசுசூத ஜெஹிகிஷாஹாரகூயொஃ |
ஜெஹிகிஷாஹாரம் விஹாபெவ ஹாமநெஹாரம் ஸரீஹாரஸு” ||
உதி வெயாயநவநவஸு ஸாவகாஸகபு || உஉ ||

சுய வீரீகையூரஹ—

(உ-உ) வெபு: வளஷ்டாஹி தீரீயுமபிரொஹஸுவிஷ்டு உதுரா
பெபுஷ்டு கெஷ்டாவெபுஸிஹ கிமபிதம் செல்வவீ
உககபு | துவெபு ஷடுஷ்டுவி உஸுஹகியள ரா
வரி வரிஹாவிவஜெஷ்டு மபெ ஸகாஷ்டுபுஹி ஹ
ராவஷ்டுநெ விஷ்டுபுஹா || உச ||

வெய உதி || துது புபுபெ வீரீகையூர் நக்சுதூணுஹ
(வெயம்) ரொ ஹிஷ்டு | (வளஷ்டம்) ரொவகி (சுகிகி) வஃநவபு
ஸம் | டுமபிரொஹஸுவ ஸுவிஷ்டு | (விஷ்டம்) புறவணபு |
(உதுரா) உதுரஹமும் துதுரஹாவொதுரஹொஷ்டுபுஷ்டாவிகி
ஸம் | (சூயபு) வுஷ்டு | வனதெஷ்டு டுஸஸம் நக்சுதெ
ஷ்டு செல்வவீரீகையூர் கபு | (சூயெபு) சுஹிபுபெ
செல்வவாஹாவெபு: உஹ (கிமபிதம்) உகூபு | தயாவொகம்
வீரதனெ —

ரொஹிஷ்டாவெஹி வாவெஷ்டு உ 1 உதுரஹு வஃந
வபுஸள |
ஹவெஷ்டு புறவணரெவதொஹி டுமபிரெஷ்டு தவெயவ உ ||
வீரீகையூர் ஹம் கும்புாஹாஹொஸு ஸுஹமுகெ | உதி |
சுய சீரஸவியிபாஹ— (துவெபு) உதுவெபுஷ்டுஷ்டுஹாராவிகி
(ஸுஹகியள) ஹிசுவக்சுஹிஹு டுஸபுவு கிபுகிகியள | தயா
வொகும் வீரதனெ —

வீரீகையூர் வ புவக்யூரீ ஸுணுஷ்டு கபிஹாஸந |
சீரஸெ உதுஷ்டுபெ வுஹெ ஷடுஷ்டு வா சீராவிகி காரபெசு ||
உதி |

சூழ்ச்சி செய்து நாளி காத்திடுகெ ரும்து நாசிகு |
 சூழ வா ஸவ்யுசிராவெவ்வு மூரொநாசு து பீராயெசு ||
 ஸூப்யுஹெஹெ கநயகநாசிகரணெ விசெவெ உசுது | யயா |
 சிவசென்டு ஸபிவாயு கநயாயாசுகிநாசிகம் |
 சுழிகர் வாவுதீ மளர் ஸ்வாநீ உ ஸூராவிடுதா ||
 டாகநாயணீ வெஹெவீ சிவாஹெவீ ஹரவியா |
 உசா சிவகர் வெதி மிரிஜா அடிசெவ து ||

ஸூகிநாசி உதி புராத சுபிதிகாஹெ யொஜெபெசு | உதி |
 நநு சுஸூசிகுதகுகுததாஹெ ஸூசுலஸூகுகுவெஹெ
 சிலாநா சிமயுஸீஷ்டுபூஷ்டுகிகெந வெசுபூஷ்டுகி
 கெந ஸவ்யுகிஷ்டுஸூ சுதநாசு வீரகெசு உ சிமயுஸீ
 ஷ்டாஹெகெநெவ நானகரணாஹிநெடுபார்சு ஸூப்யுஹெ
 ஹெகுகுபிதிகாஹிவவநம் விருசூசிகி வெந | சுபிதிகாஹி
 கு சுபிதிகா சுபிம் பெஷாசிகி சுதகூணஸவிசூநவ
 ஹவீஹிணா சிமயுஸீஷ்டுஹெவாஹிதிகி ந சுபிதிரொ
 யம் | ஸவம் நகுகுசாஹெபுண நானகரணகாலசியாய வ
 கசாஹெசாஹம் (சயவெதி) ஸகாஹெ அடிசெவ வா (சுஹி)
 ஹிவெலெ நானகரணம் சுயபூசு | தயா உ ஸூப்யுஹெஹெ—
 உசூவநசிகி பெசுகுத நானகிகெடுபநம் ஸூண |
 ஸகாஹெ அடிசெவஹிநானகிகெடுபநம் சுபிசாசு ||
 உதி ||

வவம் நானகரணகாலசுகி உவநிஷ்டாசென் காலசாஹம்—
 (உதி) சுபிசெபாணாஹிதிகவஸூஉராமெ நு குவிகெது து
 ரெநுஸாஹெ வளஹெ ஸவிகுதவரணாயெடு
 ஷ்டு நினூசகிஷ்டு | ஸூகெ ஸபூசுடிஸாசநித்யெ
 ஸநூஹெகெதெ ஸூஹெபூ சாவெ துயெடு விபி
 ஷ்டுஹிதம் ஹெஹெ ஸாஹெபூ ||

ஸூதி || உவநிஷ்டாசென்டுணம் பூபூசூ நகுகுதாணாஹம்—
 சுபிஷ்டு விலிஷ்டு | (பெறாணா) ஸவணெ | (சுபிதிகி) ஸூபூவெ
 யம் | (வஸூ) ஸூவிஷ்டா | (சூசூ) ஸூதிகி (ஹெகெ) சநசூ
 ராயா (விசூ) விலிஷ்டா (உதூ) உதூசூய | (உதூ)
 சூமஸிரம் | (வஹ) ரொஹிணீ (வளஹ) ரொஹீ (வலி
 தூ) ஹவீ | (வரூ) ஸகநிஷ்டு | (சூயு) ஸூஷ்டு |
 ஸகெதெஷ்டு ஹெபூபூநகுகுதெஷ்டு சிஹெ (நிஷ்டாசிகிஷ்டு)
 உவநிஷ்டாசென்டாவும் சுபூ வொஹகாநாம் (உதிகெ)உசுகு தயா
 ஹகூம் வீரகெசு—
 சுபி சூமஸிரஸெவ ரொஹீ உ வூநவ்யஸூ |
 ஸூவணஹெ ஸூவிஷ்டா உ ஹஸூஷ்டூசூநூராயசூ ||
 விசூ தயொதூராரெஸூவ ஸகநிஷ்டெபூஹிணீ தயா |
 ஸூஷ்டுஸெவ து நகுகுதூ ஸவம் ஹெஹூசென்டுதகி ||
 உதி |
 ஸூ சிலாஸவிகிசாஹம்— (சூயெடு சாவெ) உதூயுசாவெ
 ஹகூதம் தகெசுவ—
 ஹெஹூசென்டவிகிம் வகெசூ உதூயெடு சாவி ஹெஹெகெ |
 உதி |
 ஸூ சூஹெகெதெநின்கூயசாஹம்— (ஸநூஹெகெதெ) விஷ்டி
 ஹகாஹிஷ்டாஹிதெ | (ஸூஹெ) வாவகூரணிவா
 ஹகூணாஹிஹிதெ ஹெ (ஹூசெஹெ) ஹூசெஹெ ஸூஷ்டு
 ஹெ | தடிவ்யூகூம் வீரகெசு—
 ஹூசெஹெ மூ ஹாஸூவெடு ஹெஹூஸெவ பூயதகம் |
 ஹூஹெ சூஹெகெதெ சிஹெஹெ சுபிசூஹெ காரயெசு ||
 உதி |
 யாஹபூபூநகாலசாஹம்—

(உதி) சாவெ து ஹெஹெ ஹிதெ சூஹெகெதெ
 ஹூஹெஹெவீதவரூஹெஹெ |

சுழிப்பூஜெஸெ உஸஜெ விஸுஜெ2

ஊபூஸநம் கஜு சரிஸொவி-டி-யூ-காசு | 1உஎ |
பிரஸ உதி || தது பூயஜிம் பிரஸவியிபிரஹ "பிரஸெ து ஷ
ஜெஜி ஜஹிதெ ஜஹிதெ-து" உதி |

தஜுசுதம் ஸுபூஜெஜெ--

ஷாணாஸெ ஸுஹநக்சுதெ வானபூஸநகஜுகூ |
நொவிஷ ஸுஸ-நம் வொஜெ ஸுஜஹிதெ-து ஸுஹ

[திநெ || உதி ||

சுய நக்சு-தூணூஹ-- (ஸஸாஹி) ஜிமஸிரம் | (ஜெவெயி
தம்) ஸுஷுஜம் (வாராணம்) ஸதவிஷக | (சுஸீ) பூவிகிழ |
(பூஜெஸம்) ரொஹிணீ | வனதெஷு வஹஸு நக்சுதெ
ஷு (சுஹபூஸநம்) சுஹபூஸநாவ்யம் கஜு சரிஸொவி-டி-
யூ-காசு | தயாவொசுதம் வீரதஜெ--

ஷஜெஷு-பிரஸி து ஸஜிராவெ சுஹபூஸநஜெவ வ |

சுஸீ ஜிமஸிரஸெஸுவ ஸதவிஷஜெ-மு-ஹிணீ தயா ||

ஸுஷுஜெஸெவ து நக்சு-தம் பூஸஸுணூஹவொஜெநெ |

உதி |

சுய ஸுஜிஸூநஜாஹ-- (ஜஸஜெ விஸு-ஜெ) உதி தஜுசுதம்
தஜெ-தவ "ஜஸஜிஸூ மு-ஹிணீவெ-டு நெஷு வனவ பூயத
தம்" உதி ||

1உஎ ||

சுய வளகைகாஹஜாஹ--

(ஜ-கு) வஜெ-டு து-கீ-யெ வஸுவளவ ஸுஷு

ஸு-நவ-டு-ஸ-கு-வள-ஜ-கூ-ரா-ஸி-ஜெ-ஷு |

கூ-ரெ-ஷு ஹராவ்ஷு-ஜ-ய-ஜி-ஸு-ஜெ

கூ-ய-பூ-தூ-நா-ஜி-ஹ-வள-கை-டு |

1உஅ ||

வஷ-டு உதி || தது பூயஜிம் வஷ-டு-வியிபிரஹ "வஜெ-டு து-கீ-
யெ" உதி | தஜுசுதம் வீரதஜெ--

வளகை-டு-வியி-ம் வகெஷு வாயு-ரா-ரொ-மு-வ-டு-ந-டு |

வஜெ-டு து-கீ-யெ ஸ ஜிராவெ ஸுஹநக்சு-த-ஸ-யு-தெ |

தயா ஸுபூஜெஜெ--

உதி |

தி வஜெ-டு ஸுஹநக்சு-தெ ஸு-கியள வொ-தூ-ரா-ய-ஜெ |
உதி சுய நக்சு-தூணூஹ-- (வஸு) பூவிகிழ | (வளவஹி)
ரொவகீ | (ஸுஷு) ஸு-நவ-டு-ஸ-கு-வள-ஜ-கூ-ரா-ஸி-ஜெ-ஷு |
மஸிரம் || (கூ-ரம்) ஹவ-டு | (சுஸி-ஹம்) சுஸி-நீ | (கூ-ர-ஷு) வி-
தூ | (ஹ-ரி-ம்) பூவண-டு | வனதெஷு நவநக்சு-தெ-ஷு-
வளகை-டு-கூ-ய-பூ-காசு | தஜுசுதம் வீரதஜெ--

வி-தூ-பூ-விகி-ஷ-ஹ-ஸூ-ரா-ஸி-ரொ-வகீ-பூ-வண-ம்-ஸு-ஹ-டு |
ஸு-ஷு-ஜம்-ஸு-நவ-டு-ஸ-கு-வள-ஜ-கூ-ரா-ஸி-ஜெ-ஷு-வ-வ ||
வனதெ வெ ஸுஹ-ஹ-ம்-பூ-கா-ஸ-ம் | உதி ||

சுய ஸுஜிஸூநஜாஹ-- (சுஷு-ஜ-ய-ஜி-ஸு-ஜெ) | உதி தயா
வொகூ-டு வீரதஜெ-- "சுஷு-ஜெ-மு-ஹிணீ-டு-தெ" உதி | (ஸ
நா-ஜி-ஹ-வள-கை-டு) நா-ஜி-ஹ-வ-ம்-பூ-கா-ஸ-ம்-வ-டு-கூ-ய-பூ-கா-ஸ-ம்-
கை-டு-கூ-ய-பூ-கா-ஸ-ம் | தது வ-டு-வெ-டு-ஷு-ரொ-வ-கூ-டு-வ-டு-
ய-ரொ-வ-கூ-டு-ஸு-பூ-ஜெ-ஜெ-

தஜி-நா-தூ-டு-வ-டு-ஷி-வ-ஸெ-கூ-கூ-ரா-நா-ஜி-ஹ-வ-ம்-ஸு-நம் |

வள-ஹ-வ-ந-ய-நெ-ஜெ-வ-ஸ-ஜி-வ-த-டு-ந-கெ-த-யா ||

வா-ண-மு-ஜெ-வ-தெ-ஷா-ம்-வெ-வ-டு-வெ-டு-நா-ஜி-ஹ-வ-ம்-
ஸு-த-டு || உதி |

சுய உவநயநகராயம்--

(ஜ-கு) வி-பூ-கூ-த-வி-ஸா-ம்-கூ-ஜெ-ண-வ-ஜ-யெ-மு-வ-பூ-ஷு-ஜா-
ஹ-வ-த-ள-ஜ-யூ-ஜெ-டு-வி-யி-ஜெ-டு-த-வ-யூ-ஜி-கி-வ-கூ-ரெ-ஷு-
ஹ-வ-ல-வி-த-வெ | கூ-ய-பூ-கூ-தூ-ல-தூ-யெ-வ-ஷு-ய-
மெ-க-நூ-கூ-லீ-ரெ-ய-நா-ஜி-டு-நெ-வ-ஷு-ஜ-ஸூ-லி-வ-
ஜ-ஹ-வ-ந-ய-ம்-கூ-ரெ-ஷு-ஜ-ஸூ-லி-கா-ஸு |

1உகா ||

வி-பூ-உதி | (வி-பூ-கூ-த-வி-ஸா-ம்) பூ-ஹ-ண-கூ-தி-ய-வெ-ஸூ-
நா-ம்-கூ-ஜெ-ண-மு-ஹ-பூ-ஷு-ஜ-ஹ-வ-ஜ-யெ) சூ-லி-ஸ-வெ-ந-மு-
வெ-டு-கூ-ஹ-ஸ-மு-ஷு-ஹ-ஸூ-லி-மு-ஷு-ஜெ-டு-தெ | தஜுசுதம் வீரத
ஜெ--

உவநயநம் பூ-வ-கூ-ரா-ஜி-கூ-ய-ரொ-மு-வ-டு-ந-டு |

மு-ஹ-பூ-ஷு-ஜெ-து-வி-பூ-ணா-ம்-நா-ஜி-ஹ-கூ-ஹ-ஸெ-த-தம் ||

ஆடிரெயன் து வெஸ்யூநா இ.தி |
ஸுப்ரெயெடி விஸெஷிஃ

ஜாதஸவதராடிபெடி பண்ஷ்டவவதரெ |
சுஷ்டெரி வா நவாஸெ வா கடு கிசாநஸுராபெக்யூ ||
ஸு ஹவவபுஸபாயுஷ்யம் ஸ்ரீபுஷு விஸெஷிஃ | இ.தி ||
வனதவ வரதரவ்யூஹணகூபிராவிஷய்யு | தரு புயபி
பாஸவியிபாஹ— (பிஸாடி) கிதள் வஸகாடிகிதள் | தடி
ப்யுக் வீரதகெத்— “வஸகெ காரபெத் து” இ.தி ஸு
புஷெடி உ—

“வ. தாநெ உ ப்ரகதப்யு வஸகெ வொதாராயெண”

[இ.தி]
கய நக்சுராணயாஹ (வியி) ரொஹிணி | (நெடு) கநகு
ராயா | (வாயு) ஸுரூ | (கிதி) வுநவபுஸம் | (கா
ப்யு) வி.தா | (உரு) பிமுபிரா | (ஸாவி) ஹஸு |
(உ.தரா) உ.தரபுயு | வனதெஷு டிமுநக்சுரெஷு
உவநயந் காயுசு | தடி வீரதகெத்—

ரொஹிணியா ஹஸுவி.தெ உ வொதாராயெண நாராயகெ |
ஸுரூ பிமுபிராஸெவ வுநவபுஸம் ப்ரகதிஃ || இ.தி ||
கய உஹவியிபாஹ— (புஷு) புஷுஹம் | (யுமு) பிமுந்யு |
(கந) ப்ரபிசா | (கூ) கக்டகம் | யநூபி.நள உ
புஷிபள் | வனதெஷு புஷுபிரிஷு (சுஷு) பிசுபிசா
சுஷுபிசுபியுகெஷு கதப்யு | தயாபொகூ வீரதகெத்—
புஷெ உ.பிசுநெ வெவ கநயாயா கக்டக தயா |
யநூபி.நொடிபெ ஸஸிஷு டெ முஹவி.தெ || இ.தி |
கய ப்ரொகூகாடிஷு வெவஸாடி.நா.காரணெ கடி காயு
பிதராஸுரூ— (சுஷொ) வஸாஷாடிசுசு இ.தி | ஷொ
புஸவஷ்டபெடிஹ் ப்ரொஹணலொபநயநகாமஃ | தடி
ப்யுக் வீரதகெத்—

ஷொபுஸாஷாவியிஸெவ ப்ரொஹணநா ஹவெ து || இ.தி

சுத். ப்ரொஹணநாபி.தி வயநெந் க்ரூபிவெஸ்யுபொஃ
வொபாயநெநெகுகுவிஸகூ ஆவிஸு ஆதிராந்ராஹு || ஷொ
ஹணயு ஷொபுஸவஷ்டா.கெ ப்ராயு.தி ப்ரதிவாடி
து ஸுப்ரெயெடி | யயா—

“கயவா ஷொபுஸாஷாணெவநாயநொவரெசு |
ஷொபுஸாஷாடி.தெ து வொடி.தெ வ. தரிவரெசு ||
பிபி.ஸம் யாவகம் ஹகூ பி.ஸம் க்ரூ.ரணு வாயபெசு |
கூபி.கூபி.காபி.பி.ஸம் ஹகூ.பெ.த.நி.நி.தெ ||
தவெ.ப.ப.ப.பி. பி. ப. து ஸா.பி.பி.கூபி.கா. ப்ர.தா |
கூ.பி.யாஃ கவி.ரா.பா. வா. வ.ஷா.ரா.து. ப்ர.தம். ச.வி.ஹ ||
கயா.பி.தம் து. ஷ.பு.து. த்ரி.ரா.கூ.பி.கம். த.யா |
உ.வ.வ.ஸ.பி.ஹா.ரா.கூ.பி.தெ. ஆ.வ.ரெ. யு.மெ ||
வ.க.ஹ.கூ.தம். உ. க.த.ப.யு.பி.ஷா.அ.க.பி.ந.ு.த.பி. ||
ஸூ.நம். வா. வ.ஸ.பி.யா.தெ. | ப.பி.கூ.வ.ம். டெ. வி.நா.ப.க. |
மு.ப.யா.நா.பி.கம். க.பி. வ.பி.ப.ப.சு. காரபெசு. கூ.பி.க. ||
பு.தா.நெ.ய. ப்ர.க.த.ப.யு.” இ.தி || உ.க. ||
கய விவாஹகாமம்—

(உ.தி) பாவெ.பு.ஷ.வ.பா.கி.ரி.கூ.பி.வி.தா. பி.ஸாஃ. வு.நா.
ரொஹிணி. வள.ஹ. த.பு.த.ப.வெ.பு.வ.ள.பி.
வ.வ.நா.ந.ரா.ப.ஹ.ஷா.ஸா.ராஃ. ஸு.பெ. வ.வ.
ப.பி. வ.பி.ஹ.ய.பெ.ம.க.ந.ப.த.யா.க.க.ப.ப.ஃ. கொ.
பி.ஹ. வ.பு. உ.த.பெ.த.பு.ப.ஷ.நா.ஸு.ஷா. வி.வா.ஹ.
வ.ஹ.ஹ. || உ.க. ||

பி.வெ.பி || தரு புயபி.பாஸவியிபாஹ (பி.வ.பி.பு.ஷ.வ.பா.
கி.ரி.கூ.பி.வி.தா) பி.வ.ஹ.பு.ஷ.பி.ரி.கூ.ஃ. ஸ.வெ.பி. பி.ஸாஃ.
வி.வா.ஹ. ஸ.ஸாஃ | த.பெ.கூ. ஸு.பு.ஷெ.டி.
வ.வ.பி.பெ. வி.வா.ஹ.ஸு.பி.வ.பெ.பு.ஷ.வி.வ.பி.பெ. || இ.தி ||

1. வ.கெ.பி.ஷு.பி. டெ. இ.தி. பி.பி.த.ஸு.பு.ஷெ.டி.வாஃ ||

சய நக்சுதூணாஹ - (ரொஹிணி) பூவலிபா (வளவெ) ரொ
 வதீ (சூதூரா) உதூரவமூநூதூராஹொதூரவொ
 ஷ்வபாலிஸூம் (வெவதூ) சிவா (வளவெ) சீத மஸிராஹ
 (வவநம்) ஸாதீ | சுநூராயாமவள வ பூவலிபா (சுவா
 ரம்) சீதமூ | வளதாநெகாடிஸநக்சுதூணி விவாஹெ மூ
 ஹாணி | ததுகூம் வீரதனெ -

ஸாதீசீதமூநூராயாஸூ சிவா சீதமஸிராஸூயா |

ரொவதீ ஹஸூரொஹிணூஸூதூரொஷூ சூஹம் திஷூ ||

[உதி ||

சய சூசிஸூநசாஹ - (சூபெ ஸவசீயாஜி) உதி | தடி
 வூகூம் வீரதனெ - “ஸவசீ மூஹவஜி கதெ உதி” | சய
 மூவியிசாஹ - ஸிஹம் பூவலிபம் (யசி) சீயூநம் (மொ)
 வுஷம் | சுநூதூதூககூடூம் பூவலிபா (கொடிண) ய
 நூம் | (வடம்) கூஹம் | வளதெதவள ராஸயஸூ (ஹயூவ
 டிநம்) ஹயூசூவராஸயஸூ விவாஹெ சஸூம் | ததுகூம்
 காமவியாநெ -

பெஷூரூஸளலியசாஹ நாவடயநூமெயூககூகூணீர வ ர சி
 யூஸளஜியூதூஸூதொயூவடிநாஸூவெ விவாஹெ ஹி
 தா | உதி ஹயூவடிநகூணஹ - “ஸூயூயூயிஷிதூரா
 சூவகூ சிதயா யவியூமூயூடூநநஸூ” உதி சுதூ சூம
 நெஷூ ராஸீநாம் ஸஜீமநூகூகாசு ஜொகிஷொகூ வளவ
 மூஹீதாம் | வரஸூரவிரொயாலாவாடிவஸூககூகூந “சுநூ
 சுதீநூதொமூஹூ” உதூமசிவவநெ வ மூஹூகூகாசி
 வரஸூரவிரொயாலாவஸூவொஹூத வளவ பூதிவாடிதம் |
 ஷொஷ வளவ ந தூ சாஸூஷொஷ உதி ||

||௩௦||

வகூதூ சய சீகூகாமஹ -

(சீ) சகூ: வாதம் விபிகா மூரூரவகூடிதொ பூ
 வூசிஷூஸூ விஹெ: பூகூகூகூதெஷூ சீ
 கூகூவியிசிவ விடிதொதூதூஷூஷூ வர | சாவெ

வெயொஷவெநூசூவணகூரஹூதூளவ ஷூஷூ
 தூராயூபிதூடிபிதூவெஷூஷூரயாம வ வ
 நெ நாவூ காவொ ஷூகூகூ: | ||௩௧||

சகூரிதி || சயொகூகூணாமூரூம் (பூவஸிஷூஸூ)
 சூரூயூயூம் பூணஹ ஸகூரூஸூரி நிவெடிபெசு | உதி
 நூயகூ நெண பூவஸிஷூஸூ (விஹெ) ஷூஷூஷூஷூ
 நெணம் | (சகூ: வாதம்) சகூநிவாதம் விபிகா | தயா
 வொகூம் விபிகாஹெவெ -

[உதி ||

சகூவாதவிஷொநாம் வகூணம் வகூதெ ததம் |
 சயசீயூசீயொஸூஷூ ஜாதெ சகூ: வதகூஸள ||
 ஜூநாதிகா வராசகூ: சகூரூயூவிஷிவாதிகா |
 தவெஷூவ கிபதெ சீகூ வ சூசூதூ நாதூ ஸம்ஸயம் ||
 ததாதகூணம் வகூதூ தாரதஜூத ஷெஹிநாடி |
 ஷெஹவாதவஹ கூ: வரூசாநநஹஷூஷூஷூ ||
 ஷூஷூஷூ ரொசாஹ உதெதெ சகூவாதஸூ வகூணம் ||

[உதி |

வூநெஸூதஸூ சீவூசீவூதூசீநூதூரவெஷூ
 வாதூவிபூசாமஷெஷூ பூதிவாடிதம் | ததொ சீகூம்
 கூயூபிதி ஸகூ: | ததூ பூயசி ஷெஸவிஸெஷூஷூ
 ஷூகூகூகூதெஷூ சூமநெஷூரூயாஷெயூ உகூகூ
 தெஷூ | தயா விஷூவிஸூ -

செஷெஷூ சீயெ ஸஷூ வாரியாதெ ஹிசாமயெ |
 விஸூ வ சீநூரெ வெவ ஸீயிரள ஹிசவவூதெ ||
 மஹூசீரெ வ காவூசூரூம் நசூஷூதூஹூஷூயூம் |
 ஸரஸூதூரூம் ஹீரயூரூம் காவூசூநூகூதடெ ||
 வாராணஸூஷூஷூஷூ கூகூதெஷெஷூ வாதயா |
 ஸூசூமாயா நசூரூ வாதீரெ சூபெ சீஹூஷூஷூ ||
 வூஷூஷூஷூஷூஷூ ரஜூ கூரவூகூஸூவதம் |
 பூஸூஷூ வ சீநெ வெவ பூதூசூயஸூ மூஷூஷூஷூ ||

வாநலுவுவெவ்வ ஊரி தீயுலம் ஸ்யாசு
 தடுவெவ ஸஜாஞ்சுவரா மவஜடும் || உதி ||

ஸஜாஞ்சுவரா மயாரவி பூடுதேகம் நெடுரிதிக்கொதவகா
 மகாவிதி லாவம் | யஜுவரிஹாயடுகெந உலயொஸஜாவெ
 ஸஸஜா ததததுவதா உ ஜாஸவடுஜாவஸரெ பூதிவாதி
 தா | வாலாயமுபொவெ தீயடுகெந ஸகி (கஹி) திவ
 வெ யடியிகம் தடுவ மூஹ்யம் | ஸாஜெ ஸகி வடுவடு
 வெ மூஹ்யம் | ததும் காசிகெ—

வடுவடுவா வா வராஹெ வா தியிடுகெஸிவிதெ |
 ஸஜெ வாய நஜாஹ காயடு ஜயாஹிநெ வரம் ||
 நக்சுதுயிகம் கஹி ஸஜாஹம் தியிரெவ வா |
 வாராயமுதெ டீகெ தீயுள வா யொமஸ ஜெவ || உதி ||

ஸ்யாஜெவ உ—
 தடுவெவ தீயடுகெநெ வாராயமுதெ ஸகி |
 திவாயிகெ பூகததுவஜெ வவயும்தம் யதி ||
 தடுவ வெவதீயடு நெஜெ ஜயாஹகாமம் |
 வடுவடுஹம்தம் ஜயம் ஸ்யாஜெ கவராஹமம் ||
 காமமு யஜா வவயொமஸுது வ்யயதெ |
 யஜகெஜெயவாவி தஜாஹஜெவவாஸரெ ||

ஸவடுவடுதெஷு தீயடு தம் ஜயாஹவாவி ஸம்ஸிதம் |
 ஜெராகிஷெ உ— [உதி |
 திவாரெ வணிகெ டீகெ யவ்விநு வாரெ திவாயிகம் |
 தவ்விநு தீயடுகெநெ காயடுகெநெ வடுவடு விஸிஷெ
 தெ || உதி |

கய ஸஜெ தீயடுவிஷெய தியிரெவ பூயாநதயா ஸீக
 தடுவெதாஹ— (கயாஜெய தியிடு) உதி | (கதம்) ஸ
 ஜெயாஹஸீக (கநுது) நஜீதயாகாஹ (டீகெ) நக்சுது
 வ பூயாநெநாஜீகததுவம் | தயாவெகும் காசிகெ—

தியிபூயாநம் ஸாஜெஜெஜெகெபூயாநகம் |
 தியிநக்சுதுலம்யொமயுகம் ஜுமலஜெயெதெ || உதி
 உஸம் மாரும் (ஜாஸகெடாதி) தீயடுகெநெ (விவிஷு) தி
 ஸிதே | ஜாஸநக்சுதுணி வநுஜெநெ பூதிவாதிதாதி |
 யயா—

விதா விஸாவா ஜெமம் உவொதாராஷாஜெவ உ |
 ஸுவிஷாஹவாஸிநம் கருகிகாஜெயொநவடுஸம் ||
 ஜெவா வொதாரநக்சுது வெஷாதிவாஜெஸிவி | உதி |
 ஜாஸகெடாஜீதாவிஸெந பூதிஜாஸஜெயொபூதிஷகெடா
 ஜெயொ மூஹ்யம் | தயா உவநுஜெநெ ஸவடுஜாவெஷு
 கததுவஜெயெடாதாராஹெவ வா | உதி ||

ஹீஸம்ஹிதாயாம்—
 பூதிஜாஸஜெயொஜெ தஜெகெ வொதாரகெயெ |
 பூதிஷாஹவெததி தஸாசு பூதிஷாஹவெ ||
 யஜெநவஸு நக்சுது மூஜாநம் தடுவெவ உ |
 விஷாஹவநக்சுது தயாவெவாயநயம் ||
 கஜாவாஸுதீயடு வா ஸவடுஜாவெஷு காரயெசு |
 ஸடுகெ— [உதி |
 1 வவடுயுகெயுகம் வா ஜாஸகெடெ பூயாநகம் |
 உதமடபூயா 2 ஜெயாஹ வஷெஷெஜெயொ விஸெஷெதம் ||
 வநுஜெநெ— [உதி |
 கருஷாஷெஜெகெ ஜெஷெ ஜாவெ வஷெகெ ஹவெசு |
 கஜாயாம் வடுணிகெயொ வா வநுயொணுதிநெஷு வா ||
 ராஜெ ஜநெநெ யுகெ யஜெநவஸு ஜநெநி |
 பூதிஷாஹவெ தீயடு கலிதம் ஹகெயுகெயுகம் || உதி ||

1 வடுணிகெயுகம் உதி ஸடுகெயுகெயுகெயுகம் |
 2 உதமடபூயாஜெயாவாஸு உதி ஸடுகெயுகெயுகெயுகம்
 வாம் |

வொகெ ஊஷ்டுக்ஷநாஸஸூராதொஜெ து விசெஷதம் |
 வஷ்டுயடதுண ஜியாயதுண ராஜகாம் வெவ விசெஷதம் ||
 சுததுாராயவாரம் வெவ வஸ்டுஸுஜி துவாவஹம |
 ஹஜுவகுஜாம் து யம் காயடாக ஸகலம் ஹஜிஸுந்தெ ||
 ஸவடூராவெஷு சுததுயம் ராஜகாம் ஜநஜிநெநவீ வா |
 ததநாவகூடகெ வரவீ சுஜடாயாம் ஸுவணெநவீவா ||
 வவடூயெ வ ஸஜாநள முஹணெ வஜு ஸமியுயெயம் |
 சஷ்டிஜாம் வா உதுஷ்டுஸூரியநெ விஷுவெ தயா ||
 யஜிநெநவயா வாழவீ வுணுகாமெ விசெஷதம் |
 நிரித்யு லிவஸாதூவடூராதுள ஜீவாவஸாதகெ ||
 உதுஜி ||௩௮||

சுய மஹவகுஜாகாமராம—

(உ) ஜாவெ ஸவடூது வாராஸூரிதஸநிதவநம்ஸ்ரஷு
 உயூயஜாஸூஉயெயூவாடுணு துதீயாதியிரவீ
 நவீ ஊட வந்தெ து வஜுடம் | சுததுஜடநா
 நுககுமகஷடலிவஸ உடியாதுதி வாடிநீணா
 யூம் பூராதநிதூவடூநாடுணவீஉதமணவதெ
 ஸ்வவகுஜாம் விடியூசு || ௩௯ ||

(ஜாவெ ஸவடூது) ஸவெடூஷு ஜாவெஷு (ஸிதஸநிதவ
 நா வாராம்) ஸுசுஸநெநஸூரஹாநுவாராம் (சுடுணெ)
 (ஸ்ரஷுஜியூயஜாம்) உதஜிஜியூயஜாஸூம் | சுய வஜுடகி
 யிஜுவெந தியிவியிரஹ (ஜெயூவாடுணு) சஷ்டீவது
 ஊடூயுள | துதீயா நவீ ஊடும் வந்தெ வ வஜுடாஸூம் |
 சுநெயு முஹஜா உதுயடம் | சுததும் (ஜநாநுககுமகஷட
 லிவஸெ) ஸஜி தெ ஸூயகநெஜெதுவாஜெஜெதுடிநெஷு
 (உடியாசு) ஸமியெடூடியாசு ஸதி வாடிநீணாயூம் (பூ
 தநிதூவடூநாடுணு) பூராதகாமவகுஜாநகாரம்(சவிஜிதம
 ணவதெ) ஷெயஸமணவதீநாம் ஜெயூஷ்ஷஷ்டிதெதம் |
 மஹவகுஜாம் காயடாக | துஷுஷ்டுஸூரதுணு—

மஹவகுஜாவியிம் வகெஷு விவெஸஸூ விசெஷதம் |
 சூயுாராரொமுஜியடிம் வுசூவளசூவிவயடது ||
 ஸவடூகாஜிவூவிஜியுடம் ஸாவடூணஜிவூயகூ |
 வரஸம்ஹார வளவ ஸூசு சுததுாராயவாரம் வரமு ||
 தஸூசு ஸவடூயுதெந மஹவகுஜாம் ஸஜிவரெசு |
 ஸவடூராவெஷு சுததுயம் யஜிநெநவயா ஸஹ ||
 உதஜிம் ஸுசூவாரணு ஜியூஜிம் ஸளரிவாரகூ |
 சுயஜினாகூவாரணு சுநூவாராணி வஜுடயெசு ||
 நவீ வ துதீயா வ சஷ்டீ வ உதுஷ்டுஸ் |
 தியீநாயஜாம் ஷெகூ சஜிவாஸூரணு வஜுடயெசு ||
 சுததுஜடநாநுககுமகஷு காமநிண்டயெவ வ |
 1 முஜிஜிவாவநெ ஜெதிடூவிடூசெஷாஹஜாராமெய ||
 ஸூதனும் வரிவாரம் வா விவெஸயஜநம் வரமு |
 ஹாஸூரொடியஜாரஹூ திவாடுந திணாயிகா ||
 நித்யவகுஜாவஸாதெ து மஹவகுஜாம் ஸஜிவரெசு |
 வாமஸு ஹகே லீரஸு ஸகிஸு யஜிவிஜிஹ ||
 உஜிஷ்டூகள சுதிவூஸு ஷெரஜெ வுக்ஷிவகுடகம் |
 விஜயெ நுத உடயுஸு ஜிஹாஹாரிஜநாஜிகள ||
 ஷெயஸநாம் மணெஸாநாம் நானெவெ வரிசீதிடது |
 விவூடிஸகுடிவயடது ஜெதிடூஷெஷு உஜுதெ ||
 வாமாஜியமஜெதிடூஸு ஹஸூராரணாம் வியீயதெ |
 உதராணெவெவெ ஸூஷ்டுவாஜீநாம் விசெஷதம் ||
 [உதி || ௩௯ ||

சுய ஸூவநகாமராம—

(உ) யூகாரஜெ ஸசூஸஜீ உதவ வா
 நாவூஷ்டூஜாவூண ஜாஸூவூதுள |
 ரொமொதுதுள வாவரெடிமஜெதும்
 கந்திரவநம் ஜெஸிகஸூஜாரஸு || 40 ||

1 முஜிஜிவாவநெஜெதிடூவிடூஷெஷாஹஜாராமெய ||
 ஸூதனும் வரிவாரம் வா விவெஸயஜநம் வரமு |
 ஹாஸூரொடியஜாரஹூ திவாடுந திணாயிகா ||

யுடாரதிரிஷ்டு காமெஷ்டு செபிகுஸ்டுரவ்யு சூமுசொக்தம்
கீரலாநதிரிஷ்டு தகுக் விரதனெ — விதாசெம் —

கீரஸாநி வியாநாநி கீரலாநவ்யு ஸுஜர
வநதவடும் ஸிரிஸெந வகூசெஹுஸி செ பூவொ ||

ஈரஸுரம் —

தவடும் சூசெஸா வகெஷ்டு ஸூசூயதாம் உதாராநந |
சுநாவுஷ்டுரிகாமெஷ்டு ஐரிரிஸீபுவதடுநெ ||
செஹாராமஸேபுததள யுடாரஸெ தடுவெவ உ |
ஸூசூயி வீயநாகாமெ கீரலாநம் விய்யதெ ||
உதேம் காவிலம் கீரம்” உதிராதி ||

||சு||

சய வடலாநகாலிஹம் —

(உ) ராஜெகாநிஷெகஜநககூயுதெதவி காமெ
வாஷ்டுனெயாரவி யுயொ லஜநாதிக்காமெ |

சுநுத ஜெஹிநெதவிவ வடுவடலாநுரம்
கூகூரூஉவரெ தூரஸிவஸு வடாவிஷெகடி ||

(ராஜெகாநிஷெகஜநககூயுதெ) வடாவிஷெகநககூயு
யுதெ ஜநககூயுதெ வா காமெ (யுயம்) யுயஸு
சூஷ்டுனெயாரவி (ஹஜநாதிக்காமெ) கீகூரூவடுவடும் பூயசேம்
ஸிவாவுநாதிஸீகாரகாமெ (சுநுதஜெஹிநெ) சுநெஷ்டு
ஜெஹகாமெஷ்டுவா (வடுவடலாநுரம் கூகூரூ) பூதம் கா
மவடுஜாநனாரம் வரஸிவஸு வடாவிஷெகாவும் கடி
கூயடாசு | தகுக் ஸூசெஷ்டு —

வடலாநம் பூவகூரூரி ஸுணம் கூம் ததஹந |
ஸவடுரொமலிநாஸாயடும் செஹாரிஸீவிநாஸநடி ||
சுவசுதூவிநாஸாயடும் ராஷ்டுடிஷ்டுநாஸநடி |
ஜயாயடும் வெவ ஸூயெயாயடும் ஸவடுஸிசீகாரம் ஸுஷ்டு ||
நடுவாணாம் ஜெஹகூயுதெ சுநிஷெககூடி வநவ வா |
ஹஜநாரஸீஸெயெ யுடாரஸீவஸாநகெ ||
சுநுஷ்டிநு ஜெஹெ காமெ யுயாககூயுசெநாரசெ |

நிஸிதூதிவஸாசு வடுவெடும் ஹடுவஸாராநு ஹொஜெயெததம் ||
தஜெநெவெவ கதடும் வடுவடலாநுரவஸாநகெ ||

உதிராதி ||சுகி

சய வுதயாராகாலிஹம் —

(உ) ஸூரூரஸீநபூஸூசீராவதவஷ்டுயெதவி
ராவகூடிஜநுதிநயொரவி வுணுகாமெ |

சுநுதூதெதூததிநெதவிதவகூடிஸெ
யாரா வுதவஸு வியிவஜிரிஸெ வியெயாசெ |

(சூரூரஸீநபூஸூசீராவதவஷ்டுயெ) சூரூயுஜ காகூகூராமடி
ஸீஷ்டுவஷ்டுராவெஷ்டு (ராவகூடிஜநுதிநயொம்) ராவந
கூடிஜநககூயுதெயொம் (வுணுகாமெ) சயநவிஷ்டுவொவ
ராமாதிஷ்டு (சுநுதூதெ) செஹாஷ்டு (சுநுததிநெஷ்டு)
கெவலாஷ்டுததிநெஷ்டு (சுவிதவகூடிஸெ) கூஷ்டுஷ்டுரூ
வநதெஷ்டு காமெஷ்டு (மிரிஸெ) வரஜெஸூரெ (வுத
யாரா) வுதயாராவும் கடி வியெயா ஸூரூ | தகுக்
ஸூசெஷ்டு —

வுதயாராவியிம் வகெஷ்டு ஸுணம் கூம் ததஹந |
ஸீகாரம் விஜயம் வுணுகூயுராமொயு வயடும் ||
சுவசுதூவிநாஸாயடும் ஸவடுஸூசூமிவாரணடி |
வஷ்டுராயடும் ஜயாயடும் ஐராவலாரநாஸநடி |
ஸவடுரொமலிநாஸாயடும் செஹாவாதகநாஸநடி |
சுயநெ விஷ்டுவெ வெவ ஸூஹெண வநு ஸூயுயெயொம் ||
வஷ்டுராவெ ஸூயுயுடாவெ யநுடூவெவ காகூகூகெ ||
செஹாஷ்டுதெதூதெ வெவ கூஷ்டுஷ்டுரூ வியெஷ்டம் |
வநவசூதிஷ்டு காமெஷ்டு வுதயாராம் ஸிரிஷ்டு ||உதி||

||சு||

சய சுஷ்டீவடுஜாகாலிஹம் —

(உ) கூஷ்டுஷ்டீ து வரயா யதி வடுவடயாவா
விவா ஸிவஸு யஜநெ நிஸி வடுவடயாசெ |
யூஷெஷ்டுவ ஸாஷ்டுவிஷ்டெ வசீ வடுவடவிவா
ராவெஷ்டு தாடிஷ்டுவதவிவாராம் ஜயாகெ |

(கூலாஷ்டி) கூலவக்ஷாஷ்டி | மிஸி வடுவய்யாடு (வர யா) நவஜ்யா வா (வடுவய்யா) ஸவஜ்யா வா விஜா யஜி ஸெ வ சிவஸ்ய (யஜநெ) வடுஜாயா ம் தூஷ்யா | (ஸாஜ்யிஷ்ட யெ) லிவஸ்யெவ மிஸி வடுவய்யாடுயொஸ்யா வெசு (வடுவடுவிஸெவ) ஸவஜ்யிவிஸெவ தூஷ்யா | தகு நடுகு நாயிகவெக்ஷ சுயிகெக்ஷ தூஷ்யாதி லாவம் | உயம வடு ஜா ஸவஜ்யாஸெஷு கதஷ்யா | ததூஷ்யா ஜிமியஜிஹ (ஜாமடுஸுவதம்) ஜாமடுஸீஷ்டஜாரஹ | சுஷ்டிவடுஜாயா காரணஜாஹ (திரவாரா) வாரதூயஸ்ய (ஜயானெ) விஜ யாவஸாநவீஷ்டெ | தயாவொக்ஷஜெஸாஜிதெ —

சுஷ்டிஜாராயநம் வக்ஷ்ய ஸ்ருதியதாம் ரவிஸதே |
 ஸவடுவொக்ஷிதம் வுணம் ஸவெடுஸ்யுபுஷ்யாயக்ய ||
 உஷ்டிகாஜ்யாயடுவிக்யுயடு வொமஜெக்ஷபுஷ்யாயக்ய |
 ஸவடுஸூத்ருக்ஷயகரம் ஸவடுவாவவிநாஸநடி ||
 ஸூதாநாஜிதம் ஜெக்யம் கூலாஷ்டிஜாம் யஜெவிஷ்டி |
 ஜாமடுஸீஷ்டகராவெ து கூலவக்ஷைஷ்டிதியள |
 வாரதூயஜயானெ து உஷ்டிஜாயடுகாரணடி ||
 ராதூள ஸூயஜியாடு து ஸவடுஜெவெஸுவடுஜிதடி |
 கவிதாயா யுதெநெவ க்ஷீரெநெவாவிஷெயபெசு ||
 ஸுக்ஷா ஆடஸலிநடுவெஸிஜி டிஷ்ய வரஜெஸூரடி |
 ணவம் கூடுணெ ஸவடுஜி க்ஷூலாஷ்டிஜாம் ஜிஹவூதடி ||
 [1 சுஹாராதூஷ்டி ஜெஷ்யா வரவிஜா ய ஜியா |
 2 வடுவடுவிஜாயஜா ஸூஷ்டிஜாம் சிவஜிதடுபெசு ||
 ஸூஷ்டிஷெ ய கூலாஜிதஷ்டி ஸூஜிதூஷ்யாடி |
 ணகராவெ ஜிவெக்ஷ து சுஷ்டி ஸூஜிதூஷ்யாடு ||

1 சுஹாராதூஷ்டி ஜெஷ்யா உதெதூஷ்யா ஸவடு ஜாம்ஹி ஜிஹவூதடி தூஷ்டிஜாம்கா சுஸாஜிதூஷிதூஷ்யாம நொவஜெஷெ | 2 வடுவடுவிஜா ஸூஸூஷ்யாடு | வஜிடு பெசு வரவிஜானு உதூஷ்யாஜாரணெ வதடுதெ |

தநூஸஜிகெக்ஷா 1 ஜிவெக்ஷ ய சிவம் யஜெசு |
 யநூஸெ யாஷ்டி ஹீநா தநூஸாஜிதூஷ்யாஸெ ||
 ஸூதியிதயஸ ஜாவெ ஹீநாஸாயடுகம் யஜெசு |
 வடுவெடு து சவராஷ்டிஜாவெ வடுவடுஜிதடுபெசு ||
 ஸவஜிதம் ஸஜாரஹ ஸாவெடுக ஸவநூலிகா |
 வடுவய்யா வரயா விஜா சுஷ்டி ஜூஷ்யாடுத யடி ||
 தஸ்யாம் ஸூயஜியாடு து சுஷ்டிஜாம் ஹி ஜிஹவூதடி |
 வடுவடுவிஸெவ கதஷ்யா வுடுயெம் கூலாஷ்டிதியி ||
 ஸாயம் ஸாயுஷ்டிநாயுக்ஷம் யுதஸூநம் விஸெஷ்டம் |

உதூஷி || [சந]

சூய பிளக்கிமுறுண்காலஜாஹ —

ஜெடுவெதெ வொஜுதவஸ்யுயொரய விதெ வக்ஷ
 நவஜாடிஷ்டி கூலெ 2 ஜெஷ்யாரவிஷீந ஸூமு
 ஜாவம் தூக்ஷா ய வாரதூயடி | வெயம் வுஷ்டி
 ஜொதூராயிஸவிதூடுரானாவு யொடும ரு
 ஜெஷெ கக்யுவிவிஹஜெஷு ய வடுக
 வீடுத ஜூதூமு ஹடி | [சச]

தகு ஸூயஜி ஜாஸலியிஜாஹ = (ஜெடுவெ) விதூஜாவெ (ஹ
 ஜுதவஸ்யுயொ) காதிடுகமாலுநஜாவெயம் | சூய தியி
 யாரெ திஷெயஜெவெநாஹ (விதெவெக்ஷ) ஸூக்ஷெக்ஷ
 நவஜாடிஷ்டியீந) நவஜிஷ்டிததூயடுஜிதீயாதூயீயாவ
 யூஷ்யாநு ஷ்டியீந (கூலெ வெசு) கூலவெக்ஷ வெசு |
 யதூரவிஷீந) சுஷ்டிநவஜிதூயெஷ்யாஜாவஸ்யூஷ்யாநு
 ஸூமுஜாவம் வாரதூயெக்ஷ) ஸூக்ஷுஸெநெஸூரடிதூவாரம்

1 ஜிவெக்ஷ உதூஜாதூக்ஷாமம் | 2 ஜாதூக்ஷாயாம் “கூ
 ஜெஷெ வெவ து ஷ்டி தியீந” உதெவவதடுதெ யூஷ்யா
 ஜூஸாகூலெ வெஷ்யாரவிஷீந உதெவ வதீடுதவூதி
 யிவா ணவம் விநூஸடி | ணதூஷ்யாஜிதூஷ்யாடுகூலாமஜ
 யூரணவிஷ்டிநெ து கூலெ வெவ து ஷ்டி தியீநி
 தூவி ஸாயிதூவஜிதெ |

ஸு துக்கா சுநெயு மூஹ்யா உத்யய டும் | சுய நக்சுத்ராணு
 ஹ (வெயம்) ரொஹிணீ | (புஷ்யம்) ப்ருஷிஃ | (பீஷா) ப்ரு
 ஷிஃ | (உத்ரா) உத்ராஹமும் நுத்ராஹொத்ராபுஷ்ய
 பஹாவிஸுஃ | (சுபீ) சுபீநீ | (ஸவித்ரு) ஹஸுஃ | (பெரா
 ணா) ப்ருவணஸு | னதெஷு நவநக்சுத்ருஷு | சுய யொம
 வியிஷாஹ (யொமெஸு) ஸுஹயொமெ | சுமநொக்சுஹ்யா
 டிஷ்யாஹயொமெஷு | மூந்யாஹ — லெஷெ (குகி) குகு
 டுஃ (சஸி) வ்யுஸிஃ | (லிஹம்) லிஹமும் (வடும்) கும் லி
 னதெஷு வஹஸு ராஸிஷு (புகூமுஹம்) லெக்சுமஹ
 ணாவ்யு கஸீ கும் லீ | தயாஹொகும் ஸுபெஷு —
 லெக்சுமஹணம் வகெஷு ப்ருப்யதாம் தகி ப்ருஹஹம் |
 ஹாமுநெ லெஷு தோஸெ வா காகிடுகெ வாஹெரெ
 வி உ ||
 வபுவகெஷு ப்ருஸஸும் ஹி சவரொ வா ப்ருகீதிட்து |
 வபுவகெஷு மூஹீ தனெஷு லீம் நவீம் தயா ||
 லிதீயானா துதீயானா உதயீடும் வவஹ வ |
 வஜ்யெது ப்ருபதெந செஷம் ஸஜ்யுஹ்ய வுஷிஷாந ||
 க்யுஷவகெஷு மூஹீ தனெஷு ஷஷீநெகாஹீம் தயா |
 சஷீம் நவீநெஷெ குயொஹீம் ஹயுஹெவ உ ||
 வஜ்யெது ப்ருபதெந சுநெயு உ கியொயொ லீதாஃ |
 சுயவாந்யுபுகாரெண லீகெஷண மஹணம் லீதது ||
 சுஸ்யாமெயாஹிணீ லெஷெ வுஷ்யுஹ லெஷெவ உ |
 உத்ரா திதயநெஷெ ஹஸுஸவணஹெவ உ ||
 னதஷுக்ஷம் மூஹீ தவ்யுஹீ ஹுஷுக்ஷம் சுந்யஸு |
 ஸுக்ஷ வாரண லீநெஷு குஹீது வஜ்யெது சுஹீஷு ||
 வஜ்யுஹிஷிஸ்யா லெஷெ வாரிஷ்யுஹ வஹ வ |
 லிஷஸ்யா ஸுஹஸுஹொ ப்ருஹொ லீஹெநு வஹவ ||
 சுயாஷுஹ லீகிரெஷெ ஸௌஹமும் ஸொஹநெஷா |
 யுதீஸுபெஷெ கதய்யும் மனெஷா வ்யுஷிஷிஹொயுதெ ||

னதெ உ ஸுஹீஷு ப்ருஹொயொமம் ஸு வஜ்யெது |
 லெஷு குகுடுகெஷெ லிஹொ வ்யுஸிஃ னவ வ |
 கும் லெஷெ ஸுஹொ லெஷ்யா சுந்யுராஸீம் ஸு வஜ்யெது |
 னவம் காலவீயாநக்சுஹதாஹ உஹீஷாஹெஷு ||
 லிஸித்ரு ஹிஷாஷு வபுவெது ப்ருஹஸ்யுஹவொநகெ |
 உத்யாஹி || ௪௪ ||
 சுய ஜ்யுமஜிஹிஷெககாலஹ —
 (லீ) ராஜகெஷு ஷயஸீ திகெ ஸிவஹரிஸு ஹகெஷு கெ
 ஷுஷுஹீஷு ஹிஷுஸிம லெஷெ வ தயா லெ
 தெ துநி துக்ஷு கெஹமும் நூஹி ஹயுஹெ
 ஜ்யுமஜெஷுஹம் ஸிவஹொஹித் ஸவஹிஷு
 ஹயுஷுஹ வஜ்யெது ஸவஹிஷு ஹொஹிஷு || ௪௫ ||
 (ராஜகெஷு) ராஜகும் ஜநகெஷு | (ஷயஸீ திகெ) லீயுந
 கந்யாயநுஹீ நஹிஷாஹிஷிஷெஷு | தஹுக்ஷு லிஸுஹ
 காரிகாபாஷு —
 லீயுநம் சுந்யுஹ லெஷெ யநுஹீ நகெஷெ வ |
 ஷயஸீ திஹொஹெஷு வஹீஷு வாரிஷு தாம் ||
 (ஸிவஹரிஸு ஹகெஷு) சுஹீஷு ஹொஹிஷு
 ஷு ஷுஷுஹீஷு ஹிஷுஸிம லெஷெ வ (லெஷெ து
 லி துக்ஷு கெ) லெஷெ தோஸெ லி துநகெஷு தயா ஹாமும்
 நஹிஷி ஹமும் நகெஷு, னதெஷு காலெஷு ஸிவஸு
 ஜ்யுமஜெஷுஹம் ஹிஷு | சுமநெஷி தி லெஷெ | தஹு
 ஹொஹிஷு ஷுஷுஹிஷு ஹயுஷுஹ வஜ்யெது (ஸவஹிஷு
 ஹொஹிஷு) ஹகெஷு ஜ்யுமஜெஷுஹம் ஹொஹிஷு ஹொஹிஷு
 ஷு ஷுஷுஹிஷு ஹொஹிஷு ஹொஹிஷு ஹொஹிஷு ||
 ஷுஷுஹிஷு ஹொஹிஷு ஹொஹிஷு ஹொஹிஷு ||
 ஷுஷுஹிஷு ஹொஹிஷு ஹொஹிஷு ஹொஹிஷு ||

ததும் கொடிமுனிதம் ஸ்ரீநாமம் ஸ்ரீமதிதெந் தம் |
 மாலுமெந் தோலி மலுநொம் வித்ராயா நெவெத்ரூதோலகொ
 ந்ருவஜந்ருக்ஷுகெ வாநவி ஷடஸ்திசுநெவெஷ்வி |
 ப்ருஹ்விஷ்ணுஸிவக்ஷுக்ஷு சுசிராவாஸ்யாஷ்டீதயா ||
 ற்ருஹ்ணாஶிசீஹாக்காமெ ஸ்ரீநாமம் சுயபுந்ருமதிதெநி ||
 ஊதி || ௪௫ ||

சுய சஜ்ஜாவிஷெககா஠ிராமம்

(2-9) ஠்ருஸ்ரஸ்ரவ்யாஜ்யதவிநயொமதிவவெஶ சஸெயு நவெ
 ஸ்ரீதெ ஜந்ருக்ஷுக்ஷு வ வக்ஷயூதகியளா ஶெ
 வெ கியள றெஸிகம் | ஶெஶ்ரூதூதயூதாஶ்யஜ
 வெஶெரெகொநவணாஸதா ஶெவெபுஷ்யாஶ ஶதெ
 ந வர ஶஸ்ரதெவ்யா ஶ்ராவயெஶ்ஞகரம் || ௪௬ ||

ஶ்ரெஷ்யாஶ்யம் | தயா யொகஸிம்ஸூததெந்ரு —
 ஶஜ்ஜாவிஷெஶநம் வக்ஷெ ஶ்ரு஠்யதாம் ரவிஸததி |
 ஶ்ரூயஸீஸூத்யுஜ்யஜம் வ்யாஸிநாஸம் ஶிஶுக்ஷ்யம் ||
 யஸ்யாயுகாஸிஸேஷாயம் வுத்ருவளத்ருவிவயயுந்ய |
 ஶாணிகம் வளஷிகம் ஶ்ரோகம் ஶவ்யுபாவவிநாஸந்ய ||
 தஸாஷ ஶவ்யுப்யதெந்ரு ஶஜ்ஜெதாயாவிஷெஶந்ய |
 ரொஶிண்யாம் ஶநிஸ்யெயொமெ ஠்ருஸ்ரவ்யாஷெஶதெயெவய |
 ஶ்ரூதித்யுஹஸஸ்யம்யுதெ ஶ்ரூயஸிஸௌஸ்யம்யுதெ |
 கூஜாஸிஸௌஸ்யம்யுதெ ஶ்ரூயஸிஸௌஸ்யம் வஸவ ஊ ||
 ஶெஶிஸெவெஶ்ரூயஸ்யம்யுதெ யஜிநாநாநுகா஠ிதம் |
 ஶ்ரூஷ்யுஷ்ண ஊதூஷ்யுஷிஸிஸிஸி வஶ்ரூ ||

யஜிநாநஸ்யு ஜந்ருக்ஷுக்ஷு சுயபுந்ருஶ்ரூவிஷெஶந்ய |
 ஶஜ்ஜம் த்ருவிஸித்யுக்ஷம் வுசிரஶாரீநவம்ஸக்யம் ||
 தி஠ஶ்ரூ஠ி஠ம் ஶெவெஶாரீ சம்யுஷ்ரூ஠ி஠ம் நவம்ஸக்யம் |
 தி஠ஶ்ரூ஠ி஠ம் ஶெவெஶாரீ வு஠ிஶ்ரூ஠ி஠ம் நிஸித்யு ||
 ஶம்வம் ஊதூவிஸ்யம் ஜெஶ்யம் ஶ்ரூஶ்ரூஷ்ணாஶிசு நெண தம் |
 ஠வ்யுஸ்ரூஶிசுஶ்ரூஷ்ணாஶிசு ஶ்ரூஷ்ணம் வ்யுஷ்ணஸூக்யம் ||

உதரம் வு஠ிணயுக்யா தம் வுஶ்ரூஷ்ணாஷிசுஶ்ரூஷ்ணம் |
 க்ஷீயம் ஶஜ்ஜெஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் தயா ||
 தி஠஠ம் தீவ்யம் ஠வ்யுஶ்ரூஷ்ணம் ஶெவெஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் |
 ஶ்ரூஷ்ணம் ஠வ்யுஶ்ரூஷ்ணம் தீவ்யம் ஶ்ரூஷ்ணம் வ்யுஷ்ணம் ||
 ஶஜ்ஜெஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் வ்யுஷ்ணம் |
 தாஜிஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் க்ஷீயம் த்யு ||
 மஶ்ரூயாம் தி஠ஶ்ரூஷ்ணம் நெஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் க்ஷீயம் |
 வஸவம் த்ருவிஸித்யுக்ஷம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் |
 ஶ்ரூஷ்ணம் த்யுஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ||
 தயஶ்ணம் தி஠ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ||
 வு஠ிணயுக்யாஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் வு஠ிணயுக்யா ||
 தயயம் தி஠ஶ்ரூஷ்ணம் தயயம் தி஠ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ||
 ஶ்ரூஷ்ணம் தயயம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் விஸ்யதெ |
 வு஠ிணயுக்யாஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ||
 ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் |
 ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ||
 ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ||

சுய காஜ்யாயுவுவொஜீகாமம்

(2-9) ரொஶிண்யாஷிசுஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம்
 வ ஶெஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம்
 ததிநெஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம்
 ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம்
 வாணிஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம்
 ரெஷ் || ௪௬ ||

த்ருஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் |
 ஶ்ரூஷ்ணம் (உதரம்) உதரம் த்ருஷ்ணம் (ஶ்ரூஷ்ணம்) ஶ்ரூஷ்ணம்
 (ஶ்ரூஷ்ணம்) ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் |
 ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் ஶ்ரூஷ்ணம் |

வெகுசும்கூநவயிர்நு சாதவ்ரதம் ஸரீரவரெசு |
யதவஷிஸு ஸஜிபுஜிா நெவாநெண ஸஜிநிதாம் ||
நவயிர்நு வகுஜயெயுத சரீரலி லாஸ்யபுஜெ தயா |
சுவணிதவ்ரவவஸு மவெநெய நாகு ஸம்ஸயி ||

சுநஜவ்ரதம்—

வெகுசும்கூநுயொடிசுரூபநஜநு வடு வவெசு |
வாஷிபிணவயெயு து ரஜிபுஜிாநெ து வகுஜயெசு |
வாசிராநு காரிசுரீரவெநி ஸ்வயநெயெவ் ப்ரயொ வவெசு |
ஸளலாநு ப்ராப்யாநாரீ ஊஹொகெ வரகு ய ||
சரீரலி சரீரலி யஜெகாநு யயாநுகுபெயமதம் |
சரீரலி லாடிவடி யதாடிநஜம் வகுஜயெநூ ||

மளரீவ்ரதம்—

மளரீவ்ரதெயொ வகெசு வ்ரீணா ஸளலாநுவயபநம் |
வெகுசும்கூநுதீயாயா மளரீவ்ரதம் ஸரீரவரெசு ||

ஸாபியவ்ரதம்—

சய வகெசு விசெநெண ஸாபியவ்ரதநுதழி |
நகசுநுதீயியொமகா மஹயொமயி சுணு ||
சவடிசுரீரணு யதவடிசுரீரம் வகெயொநுமயொரவி ||
சஸிநீ ரொஹிணீ வுஷிபிவாஸிஸு வடுயெவ ய ||
புரவணம் ரொவகீ வெவயயொ லவகி ஷணுவ |
ஹாஸ்யாஸுநு (யஜிதம்) கவிஸூரலிஸுநொ மாரும் ||
நகசுநுநாகு நெநெணவ யஜி ஸுலியயஸுநுணு |
சஸிநீ த்ராஜிவாரெஷு யஜி ஸும்கூநுதவ்ரதம் ||
தவ்யுரம் விசெஷதம் காயபு ஸிவஸு வரஜிதநம் |
சஜிசிரமும் ரொவநாய ரதெம் வுநெஹு ப்ரவகுஜயெசு ||
உத்யாஜி ||

சுய உந்ரவ்ரதம்—

சவடிசுரீரம் ரொஹிணீ ஸுரீரதம் ததா உந்ரவ்ரதம் உரெசு |
ஸிவம் ஸஜிபுஜி விபிவசு ஸூரெநெம் வணூபுந்ரதீயி ||

விசெஷநு உந்ரெண உந்ரெந து வாகிதம் |
உத்யாஜி |

ஹாபிவ்ரதம்—

ஸும்கூவகெசு யதவடிசுரீரம் யஜி திஷ்யாகுஸுலிவம் |
வகுஜயெசு வகுவடிபிநா வொவவாஸெந ஸாபியநம் ||
சும்கூநெநாஜாரகனும் மஸுவாநெஹு ப்ரவகுஜயெசு |
வாயஸம் ஸவ்யதம் டெயம் ப்ரஸூரிகுபுசிரணதம் ||
ஹாபிபிதாநம் ப்ரகதவ்யம் ஸிவஹநாய யததம் |
சநெந வ்ரதெயெந வ்யுபிவகிசுரீரவ்யாயசு ||
வணதஜிபிவ்ரதம் நாஜி வ்யுபிவாஸு காரயெசு |

டெவவ்ரதம்—

வ்ரஹஸுதிசிரவாயொமஸுதவடிசுரீரம் யஜி வவெசு |
உவொஷி வகுஜயெதஸுரீரம் டெவடிவம் ஜெஹஸுரீரம் ||
ஜெஹஸுநபுகாரெண ஜெஹவகீவ்ரவஸுரீரம் |
சஜாரகம் உந்ரெந ஸும்கூவாநெஹு ப்ரவகுஜயெசு ||
யடுவனும் உயநம் டெயம் மவாநா உந்ரஸுஜிதம் |
விதவஸூரணி யாஸுணு சூயாயபு ப்ரவாவயெசு ||
ஜாதீவநெஹு ப்ராஸநகா ராகுள ஜாமரணம் ஹிதம் |
வணதஜெவவ்ரதம் நாஜி சூயாஸுநீகீதிவயபநம் ||

ராஜிராஜெஸுரவ்ரதம்—

ஸுயெ ஸூராதிகொயொமம் யஜி வடிசுரீரம் ப்ரஜாயதெ |
உவொஷிதஸு விபிநா ஜெஹஸுநவாஸுரீரம் |
வகுஜயெதம் விநாபுகாஜிஜாரகனும் ஸுஜி | உத்யாஜி |
ராஜிராஜெஸுரவஹம் ப்ராப்யாநெஜாஜெஹடிணம் ||
ராஜிராஜெஸுரம் தெந வ்ரதெதசு புகாஸிதம் |

ஜெஹவ்ரதம்—

ஸும்கூபுரவணயொமஸுயயாஷிசுரீரம் ப்ரஜாயதெ |
யதவடிசுரீரயொ வத ஜெஹவ்ரதம் ஸரீரவரெசு ||

உபொஷிதவா: விபிநா ஶீஹாலாநம்: ஸரீரவரெசு: |
 உத்யாதி |
 வித்யநு விதாஶீஹெனவ தஸ்யெவ ப்ருவிதாஶீஹாநு ||
 வுத்ராநு வளத்ராநு ப்ருவளத்ராஸு ஶிவதொகம் நபெசு
 மவ்யு |
 உஶம் ஶீஹாவ்ரதம் தஸ்யாசு கதப்யம் ப்ருயிவீஸுரெம்: ||
 விஸுராதிவவ்ரதபு: |
 ரெவதீயம் ப்ருயொமஸு வ்ரிதர்ஷ்யம் யதா ஶ்வெசு |
 ஶுதாபாநம் வா ஶீஹாஸெந ததா வ்ரதரீஶம் ஶுணம் ||
 உத்யாதி |
 யாநு யாநு காஶீயதெ ஶீஹீ தாஸுநாநு காஶீநவாபுயாசு |
 விஸுராதிவரீஶம் தெந வ்ரததெதஶுஶாஶுதபு ||
 கூஸொஶகபுராஸநனா ராதுள ஜாமரணம் தத: | உத்யாதி |
 நக்சுத்ருதீயியொமெந தீயீநாம் ப்ருஶயொமதம் |
 வுந்ரெவ ப்ருவக்ஷ்யாதி வ்ரதாநி து யயாஷ்யிதபு ||
 வுத்ருவ்ரதபு: |
 ரெராஶிண்யாஶாஷ்யீயொமொ யதா ஶ்வதி தததம்: |
 விஸெஷ்வதிஜா கதப்யா வுத்ருகாநெஶீ: ப்ருயததம்: ||
 ஸவபுகாஶீவ்ரதபு: |
 வுஷ்யஸுக்ஷயதபு: யுராஸுயொமொ யதா ஶ்வெசு |
 சுயவா ஸொஶீஸம்யொமெ விஸெஷாசு வுதிஜஸம்கரபு ||
 வாயஸம் வ்ரதஸிபுரம் ஶிவாய விநிவெஶ்யெசு: |
 யுதிவஜீவொவஶாராநெஷ்யம்: வுதிவபு: வுதிஜயெஷி
 வ்யு: |
 ப்ராஸநனம் வ்ரதம் காயபு: ஸவபுகாஶீவ்ரதம் வ்ரதபு: |
 ஶிவவ்ரதபு: |
 கூஶித்யுரெவதீயொமஸு தபு: யுராஸுயொமொ யதா ஶ்வெசு |
 சுஷ்யம் வா ஶீஹாயொமாலீவம் ஸுஶீபுஜ்ய வுதிவபு: ||
 உத்ருவ்ரதபு: |
 சுஷ்யீஸம்யொமொ ததா உஞ்ருவ்ரதம் உரெசு: |
 ப்ராஸநெசுந வியாநெந ஶிவம் ஸுஶீபுஜ்ய ப்ருயததம்: ||

ஶயிக்ஷரணம் நெநவெஷ்யம்: ப்ராஸநம்: க்ஷீரநெவவ: |
 கீதிபுராரொமுநெஸ்யபு: ப்ராஸுயாநாநுதம் வவம்: ||
 ஶளீயவ்ரதபு: |
 சுஸீநீஶீஸம்யொமஸு தபு: யுராஸுயொமொ யதா ஶ்வெசு |
 சுஷ்யம் ரெராஶிணீயொமெ ததா ஶளீயவ்ரதம் உரெசு ||
 ஸுஶீபுஜ்ய வரயா ஶக்ஷா ஶிவம் வநெனாபவாரதம்: |
 ரநெனாஶுபுராஸநனா ஸாஶீபுஜ்யம் ப்ராஸுயாசு ஸுத ||
 வுயவ்ரதபு: |
 ரெராஶிணீயொமஸு தபு: யுராஸுயொமொ யதா ஶ்வெசு |
 சுஷ்யம் வா ஶீஹாஸெந வுயவ்ரதம் ஸரீரவரெசு ||
 ஶிவம் வுதிஜ்யா வியாநெந ஶீஹாலாநவாரஸ்யா: |
 ஶீஹாவதிபுஸொவெதம் ப்ராஸநம் வாயஸம் வ்ரதபு ||
 வுத்ராஸுயொமொ வுயவ்ரதம் நஸ்யுநாநுயா: |
 மாருவ்ரதபு: |
 ரெவதீமாரஸம்யொமஸு தபு: யுராஸுயொமொ யதா ஶ்வெசு |
 சுஷ்யம் கீஷ்யஸம்யொமொ மாருவ்ரதம் ஸரீரவரெசு ||
 ப்ராஸநம் கவிதாஜ்யனம் ப்ருஶீரஸஸிவிதபு: |
 வாதீஸக்சிவாநெஷாதி வ்ரதஸ்யாவ்யு ப்ருஶாவதம்: ||
 ஶுக்ருவ்ரதபு: |
 ப்ருவணம் ஶாமபுயஸுக்ஷனா உதபு: யுராஸுயொமொ யதா ஶ்வெசு |
 மாருவ்ரதம் ததா ஶிவம் வுநவபு: ஶ்வயீ: யதா: |
 ஸுஶீபுஜ்ய வரெசுநம்: யயாவிஶ்வவிஸுரெம்: |
 ப்ராஸநம் ஶயுநெநவாது ஶீஹாயநீவாபுயாசு ||
 ஶுநிவ்ரதபு: |
 ஶாணீஸநிபொமஸு உதபு: யுராஸுயொமொ யதா ஶ்வெசு |
 சுஶீயொமஸுயாஷ்யம் ததா வ்ரதரீஶம் உரெசு ||
 ஶிவம் ஶவ்ருஜ்ய விபிவசு: ப்ராஸநம்: (ஸுஸிஶீயி) நெநவவ: |
 ஶுநிரெகாஶீஸெஷ்யா: ஶுநிவ்ரதம்: யது: தி: ஶொஶவதபு: ||

விராஜசொலநொ வந் தடியுணு வுதம் உரெசு |
 ஹெரியுழம் புவாஹு (காகாரம்) ஸம்ஹெவ உ ||
 ஸஜம் ஸதாரம் தொஹனு சூழாஜெ தெந டாவயெசு |
 ய்யாஸிவெதொ வந் சுவாபுய புவாவயெசு ||
 உதி ம்ஹவகுதபுகரணம்—

சுய க்ரணாஷ்டீவ தார ஜி |

காதிபுகெயம்—

புதாமி ஸவிசெஷாணி தாலிதாலி வடி புவொ |
 யாவதெ வதாரம் க்ரணம் பூணிநாம் ஸெஹவதமும் ||

஠ம்ஸாரம்—

க்ரணாஷ்டீயம் தாமதுஸீஷெ நககஹஜீ யடி ஹவெசு |
 ஸஜாரம் நாரி வெ ருமும் ஹவாநூ ஸஹ வகுஜயெசு ||
 ஠ம்ஸாரம் விநுநா டெவீம் திஹாஸஜநாநாதி |
 ஸிஜெநாபாரி வகுஜாஹ விசெஷெண து காரயெசு ||
 சுவொயபூஸிஸு யஜ்ஜஸு ம஠ம் ஸதமணம் ஠ஹெசு ||
 மொஜெகுதம் உ஠ு஠ு஠ு஠ு஠ு ஹவிஷ்யாஹனு காரயெசு ||
 ஸஜீமும்புணு ஸவபூணூ வளஷெ ஸஜெகுஜி வகு
 ஸிவஹகாரம்ஸு ஸஜெகுஜி க்ரணாஷ்டீயம் ஸிவிபூஜி ||
 சுவாயபுவகுஜாம் நிவகுதது மொவகுதம் சிவ஠ம்
 விவெசு ||

ஹவிஷ்யாஹம் ததொ ஠ு஠ு வாகிவெய ம஠ம் ஠ஹெசு ||
 தாவதாலீஸாரம் நாரி க்ரணாஷ்டீயம் புவகுஜயெசு |
 சஜி காலஹஸ்யம்஠ு வகுவகுதது ஸம்யுதமும் ||
 செவ்வாவாயபூநு வகுஜி஠ு க்ரணம் பூஸு வகுதயம் |
 மொசெயஸதவணு஠ு பூவாயாதிபிநா ஸுத ||
 வ஠ுமநஸ்யாவிதாஷ்டீயம் திஹாஷெவம் ஸஜிவகுயெசு |
 தாலிநூ து ஸஜியம்஠ு நிதிக்ரதார஠ு ||
 ஸிவஹகாய ஠ு஠ுஷெயா தி஠ாநாம் பூஸுமம் ஸு஠ம் ||
 ராஜிஸு஠ுயயம்஠ு ம஠ம் ஠ஹெநு ஸிவயொ மிநம் ||

வெகு ஸுணம் திவா஠ு க்ரணாஷ்டீயம் புவகுஜி
 யெசு |
 ஸுவணக்ரத஠ுஷாஷெவிபுதஸாரம் விநா ஸுத ||
 ஠ம்ஷஜமம் யவம் பூஸுஜிஸெயாயுதம் ம஠ம் |
 வெஸாவெ ஸிவநாரிநம் ஸகூர ஸஹயடிவகுயெசு ||
 வகுவெயாஷெந வியாநெந ஸிவ஠கூம் தடிவகுயெசு |
 கு஠ாஷெ ஸம்பூஸுமம் நாரெயாயுதம் ம஠ம் |
 ஜெஷெ வஸுவதிம் வகுஜி வாவகுதார ஸஹிதம் தடி |
 நிதம் நிவகுதது ததெகுவ ஸஜெகுஜி விபிநா ஸுத ||
 மொவிஷாஷெநகம் பூஸு மொசெயம஠ாரவாயாசு |
 குஷாஷெ வொமும்பு஠ு஠ு திநாநூநூ ஸஹவகுயெசு ||
 கு஠ாஷெ ஸஜிஸு ராஜிஸு஠ுயம஠ம் ஠ஹெசு |
 மூவணெ ஸவபூநாரிநம் வாகிஸகூர ஸஹவகுயெசு ||
 வகுஷாஷெ ஸஜிஸு ஸவபூயஜ்ஜம஠ம் ஠ஹெசு |
 தாலிஹாஷெஷெஷ்டீயம் குஜம்பகம் நாரி வகுஜயெசு ||
 ஜெஷெ ஸகிஸிஸாயுதம் பூமுகூந வியாநதம் |
 பூஸுயெசு விஷுவகுதம் மூமுவகுஜி஠ு஠ு஠ு஠ு ||
 ஸஜிக்ரதம்ஸுதம் தெந க்ரணம் ஠வதி நாரிநூ |
 தாலி வாயுமெஜி வகுஜி ஠ம்ஸாரம் காகையர் ஸஹ ||
 ரதொஷெந ஸஜிஸு வளணர்஠ுயுதம் ஠ஹெசு ||
 காதிபுகெ திநாராகிம் திநாநூநூ ஸஹவகுயெசு ||
 மூமும் ஸவகுஜி விபிவக் பூஸுயெ஠ு ஠வார் ஠ி |
 சஜிஷெஷாஸாயுதம் தெந ஠ஷெ஠ு ஠வதி ஠ஷெ஠ு ||
 வஷெஷெ ஹஜெயேசிபூநு ஸிவ஠கிவாரணாநு |
 வகுஜிகு஠ுரயாநெஸு ரதஜ்ஜிணவிஸுஷெ ||
 வகுஜயெசு வரயா ஠கூர வகுதநாம் யொ மூமும்
 ஠ு஠ு஠ு ||
 விதஸாரம் ந஠ுஷெந ந தத஠ிவாரவாயாசு || ஠ுதி
 க்ரணாஷ்டீவ தார ஜி ||

ரூபுதொகெ வவெசு ஸொழவி ஸ்ர ஹ்ணாம் சிநுஸுஜ்
 [பா.]
 உலயொஸு உதுஷுஸூம் நிராஹாரெண வதுதெ ||
 காதிடுகணு ஸசிராஹு யாவ்ஷாஸுயாஜாவயி |
 ரூபுதொகெ..... ஸிவஸு ||
 காதிடுகணு ஸசிராஹு யாவதும்வதுராவயி |
 ஸுகூஷுஸூம் ஸொவவாவம் தஸு வுணுமம் ஸு
 [ணம்] ||

ரூபுதொகெ வவெசு ஸொழவி யாவதிநு ஸுதுஷுஸூ |
 கெடாரவ்ருதகாம | காதிடுகெ
 சுய வகெஷு விஸெஷெண கெடாரவ்ருதகாமுதழி |
 கந்யாயாசிகுஸம்வாரெ உலசிராஹி வஜுயெசு ||
 ப்ரொஷவஷுஸூதெ காடு விஷுதெ யா உதுஷுஸூ |
 தழிநெ வ வ்ருதம் சுயயாசு கெடாரனெதி கீதிடுதழி ||
 வவயுசுதம் வியுசுதம் வா வ்ருதாநாஸுதொதழி |
 ஸஷுமம் மலசிராஹி மளதெநெ வ்ருஷாதிதழி ||
 சியாஷெ வ யயாபூவம் தழிநெ ஸிவசிவயுயெசு |
 தெந ஸீ தெந சிநலா மளசீகொவஸு ஸாஸூதி ||
 ப்ரொஷவசுபுஷுஷுமம் ந்யூம் கெடாரனெதி கீதிடுதழி |
 உதுஷுஸூஸிராயுசுதம் மளசீவ்ருதகாமுதழி ||
 வுசுதம் வளசுணு உலதெ சுயவக்ஷீதிடுவிவயுநழி |
 ஜூநெவொராமுஸிஷுயுடம் ஸொழனெ ஸிவவஃ
 வ்ருஜெசு ||
 வளவம் வெ சுஷுஷவகெஷு து யொஷுஸூணம் |
தஸூமம் தமணம் மமலு ||
 வளவம் சுஷுஷவதுஷுஸூம் மமணு விதவஷுவெசு |
 ஆஹூம் ஸஹஸுமணிகம் மமம் ப்ரொஷாதி சிநவம் ||
 சிவசிவ வ்ருதம் சுயயுடம் வ்ருதாவிவசிவதா |
 மமம் வாழ்வு..... ||

கூஷுசிராமரூபுதாஜி குணநு சிவநவாஹநழி |
 துது வாழ்ணரணம் ரஜிம் ஸய்யூ வா சிநவெஷிதழி |
 சிவசிவ சிவஸூயெ நுஷுஷு ஸிவசிவதா ||
 சுஷுயுதாசிவாஷாதி யாவசு ஸ்ர ஹ்ணா சிவாசு ||
 வ்ருதம் சுஷுஷா மமம் யஸு ஸிவாய விநிவெஷுயெசு |
 ஸாஸூதம் தெந வாழ்வுதெ ||
 உதி வ்ருதவிஸெஷகாமம் ||

(உ) உதம் காசிககாரணாஜி தலுவாநாஜ்யு செவ்வா
 மலாஷாராஸீநு வுரவி சிவாவயுயிவம் ஸீ
 தெநு ஸுராணாசிவ | ஸ்ரஷுமம் காவவிவெஷிநா
 சூதசிஃ ஸமஸுஷெததூரா சிவகுதெநுஸு
 ரெரிவாசிகுடிதெஷுரா தெஷுசுஷுஸூ ||
 வதெஷு || [சு]

உதி ஸீ நிமஜ்ஜாநஸிவாவாயுவிரவித
 செவ்வகாலவிவெகஸூசாவம் ||

வ்யூ || சுராணயிரிசெஷுஸா செஷுசெவ்வாமகெஷா
 விசுதாசிகுஷொநெஷுஷாவிஸெஷம் |
 மலிதவநிமுஷெஷு வளவ ஸுதொதவா
 விதி மணவசிவஸூஷாரம் வ்யூஷுஷெநு ||
 உதி ஸீவ்ருதகாமுதிசுமணவசிவவிரவிதா
 செவ்வகாலவிவெகஸூசாவா
 ஸசிராவா.

